

—

திருச்சிற்றும்பலம்
வீரை கவிராஜ பண்டிதர்
அருளிச் சேய்த

சௌந்தரிய லகரி மு வ மு ம்,

சைவ எல்லப்ப நாவலர்
இயற்றிய உரையும்.

இவை

S. அனவரத விநாயகம் பிள்ளை, M. A., L. T.,
அவர்களால் பரிசோதித்துத் திருத்தப் பேற்றன.

மதராவஸ் ரிப்பன் அச்சியந்திரகுடுவெஷ்ன
87, தம்புசெட்டி வீதி, சென்னை.

விலை அணு 8. [புத்தக வியாபாரம்]

[All Rights Reserved]

ଶ୍ରୀ କର୍ଣ୍ଣାନାଥ

ପ୍ରକାଶକ

ମୁଦ୍ରକ

ஏக வு னை ர

—•—•—

ஸ்வாதாந்தரிய லஹூரி என்னும் பெயரால் வடமொழியில் கீழ் ந்தமெரன் றுள்ளது. அதனை யாக்கியேர் ஸ்ரீமத் சங்கராசாரிய ரெண்பதே சாமானிய கொள்கை. ஆயினும், பண்டிதர்களுட் சிலர் சிறு நூல்களை ஆசாரியங்கே வேற்றுதல் பிழையென் றபிப்பிராயப் படுகின்றனர். அவ்வாறு அபிப்பிராயப்படுதல் விஷய வரராய்ச்சிக் குறைவைக் காட்டு மென்பது பின் வரும் வாக்கியங்களான் வெளியாம். இவ் வாக்கியங்கள், மைசூர் ராஜாங்கத்தாரால் வெளியிடப் பட்ட ஸ்வாதாந்தரிய லஹூரி வகுமீதா பாஷ்யத்திற்கு அங்கல மூக வரையுட்ட காணப்படுகின்றன. “இக்கிரங்கத்திற்குப் பாஷ்யம் செய்தோருட் பெரும்பான்மையர் இது ஸ்ரீ சங்கராசாரியர் இயற்றிய தென்பர். ஆயின், டிண்டிமம் என்னும் பாஷ்யத்தைச் செய்தவர் காலத்து ஒரு ஜிதிகம் இது சிவன் செய்ததென்றும், மற்றெல்லூன்று இது சிவாவதாரமாகிய ஸ்ரீ சங்கராசாரியர் செய்ததென்றும், மூன்றாவது இது லவிதாம்பிகை செய்ததென்றும் கூற மூன்று கொள்கைகள் இருந்தன. ஸ்வாதாவிதயோதின் செய்த மற்றெல்லூரு பாஷ்ய காரர் இது திரமிட அரசன் ப்ரவாலேநன் செய்த தென்பர். இக் கடைசிக் கொள்கை விசித்ரமா யிருக்கின்றது. மற்று, ஸ்ரீ சங்கராசாரியர் தங்காலத்தில் மற்றை மதங்களைச் சீர் திருத்தியதோபோ ஹச் சாக்த மதத்தையும் சீர்திருத்தினர் என்பதும், அத்வைத் மடங்கள் எல்லாவற்றிலும் சாக்த வழிபாடு மிக முக்கியமாகத் கொள்ளப்பட்டு வருதலும், 22-வது சுலோகத்தில் ஜீவேசவரீ தாதாத்மியம் கூறப்பட்டிருப்பதும், 84-வது சுலோகத்தில் வேதா சுதம் குறிக்கப்பட்டிருப்பதும், கிரங்கத்தினது அசாமானிய நடையும், தம்முள் முரணுமையை மைய கெளால மார்க்கந்களின் தெரள்கைகளை ஒன்றுபடுத்தும் நோக்கமும், கடைசியாக வகுமீதாச் சாஸ்கராஜர் முதலிய பிரபல பண்டிதர்கள் ஒரே நெறியாக ஆசிரியர் இன்னூர் என்று கூறும் உண்மையும், இவையெல்லாம் கூடி, இக் கிரந்தம் ஸ்ரீ சங்கராசாரியராற் செய்யப்பட்டதே என கம்புமா றென்னைச் செய்யும்.”

வடமொழிக் கிரந்தத்தி னுயர்வை இச் செடுத்துக் கூறுதல் அங்குலியம். முற்கூறிய விஷயங்களே அதனை நன்கு விளக்கும். அன்றியும், தமிழ்ச் சௌந்தரியலகரி மொழிபெயர்ப்பு நூலேயாகலான் அதன் வளத்திற் பெரும்பான்மை கடன் வரங்கினதாகத் தானே யிருத்தல்வேண்டும். தமிழ்நூலைச் செய்தவர், பாயிரங்கூறு மாறு வீரர் என்னும் தலத்தினர், கவிராஜ பண்டிதர் என்னும் பெயரினர். இவர்க்கு வடநூலையும் வடநூற்பொருளையும் தெளிவு படுத்தியவர் பிரமாதாராயர் என்னும் கவிவேந்தர். இவை பாயிரத் தால் புலப்படுகின்றன. இவர் தேவீ பக்தமென்றும், சிறந்த கவி யென்றும் நூலால் தெரிகின்றது. சேது ஸமஸ்தான விதவரன் ஶ்ரீமான் ரா. இராகவையங்காரவர்கள் தமது “சேதுநாடு” தமிழும்” என்னும் நூலுள், “தேவி யருள்பெற்ற கவிராஜ பண்டிதர் இச் சேது நாட்டு வீரசோழ னென்னும் ஊரிலே நெடுங்காலம் வதிந்து, இறுதியில் தூறவியாய் ஆங்கே சமாதி கொண்டனர். இவர்க்குச் சௌந்தரியலகரி வடநூலைத் தமிழிற் பொருள் கூறிய ஆசிரியர் பிரமாதிராயர் என்பார். இவர் சத்தி யருள் பெற்றவர். இவர் மதுரை மீனாக்கியம்மை யடியிட்ட பூமாலை திருக்கழுத்திற் ரூனே ஏறப் பாடித் தன்னாலுடு வாதித்த புலவனை வென்று, நல் ஹார், கடம்பை இவ் ஜூர்களைப் பரிசிலாகப் பெற்றவர். * * * சேதுபதி நாட்டு வீரசோழனில் கவிராஜபண்டிதர் சமாதி யுண்மை பல்கு மறிவர்.” என்று கூறுவதனால் இவர் ஊர் தெளிவாவதோடு, இவரைக் குறித்து வழங்கும் கதையும் தெரிகின்றது. வீரர் என்பது வீரசோழனே. நல்ஹார் - நல்ஹார்க்குறிச்சி; கடம்பை - கடம்பங்குளம்.

இவ்வரிய நூல் நலைப்போக்கினாலும் பொருள் நட்பத்தாலும் புலவர்க்கும் விளங்கல் அருமையா யிருந்துபற்றி, உரை எழுதப்பட்டதாகல் வேண்டும். உரையின் சிறப்பை விரித்துரைத்தல் சாத்திய மில்லை. ஒரு சிறு வரக்கியத்தில் அடக்கிச் சொல்லின், இவ் உரை ஒழிவிலை உடைக்கத்திற்குச் சிதம்பரசுவாமிகள் உரை போன்றது. பாட்டிற்கு உரை மட்டுமேயன்றி இலக்கண விசேஷங்களும் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளன. சாக்த தங்கிர நுட்பங்களும் வேண்டிய அளவு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

முகவரை

நீ

இவ்வரை செய்தார் கைவ எல்லப்ப நாவல ரெண்பது உரையாசிரியர் பெயரைக் குறிக்க எழுந்த செய்யுளான் விளங்கும். கைவ சமயத்தில் அசாமானிய அபிமானத்தோடு உழைத்தவராதவின், இவர் பெயர்க்கு முன் கைவ என்னும் மொழியைச் சேர்த்து உபசரித்தனர்போலும். திருவெண்காட்டுப் புராணத்தில் இவர்,

“ செப்புமியற் றமிழ்களைர மரியயனே
முதலாய தேவர்க் கோதி
யொப்பு விக்க வறியாம லரணிடத்தே
வளைத் துவளைத் துரையா நின்றேன்.”

என்றுரைத்த விடத்துப் புலப்படும் தலையன்பு ஊசிக்கற் பாலதேயன்றி உரைக்கற் பாலதன்று. “கைவத்தின் மேற்சமயம் வேறிலூயதிற்சார், சிவமாம் தெய்வத்தின் மேற்கெறப்வ மில்லெனு நான் மறைச் செம்பொருள் வாய்க்கை” என்று திருவருணைக் கலம்பகத் தில் சாற்றியவரும் இம் மஹானே.

இனி, இவர் தாலைமா நகரா ரென முன் குறித்த செய்யுள்கூற, திருவெண்காட்டுப் புராணம் பதிப்பித்தோர் திவ்யகவி கைவ எல்லப்ப நாவலர் வரலாறு என்றெழுதியதன், இவர் திருவெண்காட்டின் தென் மேற்கில் ஒரு கடிகை தூரத்தில் காவிரியின் வடகரையிலிருக்கின்ற இராதா நல்லூரிலே பிறந்தவரென்றுரைத்தார். இவ்வூர்தாலே அன்றிப் பிறிதோருரோ என்று தெளிதற் காதார மில்லை. அவ் வரலாறு, இவர் கார்காத்த வேளர் எர் குலத்திலே காலிங்கராய கோத்திரத்திலே பிறந்தவரென்றும், தருமபுர ஆதீனத்தை யடுத்துச் சாத்திரத் தேர்ச்சியுற்று மஹாசங்கிதானத்தால் தீவிய கவி எல்லப்ப நாவலர் என்று பெயர் கொடுக்கப்பட்டவர் என்றுக் கூறும்.

உரை நால்களுள் வேறென்றும் இவர் செய்ததாக வழங்கக் காணுமா றில்லை. மற்று, இவர் செய்த நால்கள்: அருணாசலப் புராணம், திருவெண்காட்டுப் புராணம், செவ்வங்குப் புராணம். என்னும் திரிசிராமலைப் புராணம், திருவிரிஞ்சைப் புராணம்,

தீர்த்தகிரிப் புராணம், திருவாரூர்க் கோவை, திருவருணைக் கலம் பகம், திருவருணையந்தாதி என்பன.

இவர் பின்னொப்பெருமா இளைங்கார் காலத்தவ ரென்றும், இரு மூரும் ஒரே ஆசிரியரிடத்துக் கல்வி பயின்றவ ரென்றும், திரு மூரங்கக் கலம்பகமும் திருவருணைக் கலம்பகமும் ஒரே காலத்துச் செய்யப்பட்டன வென்றும் சிலர் கூறுவதுண்டு. அஷ்டப் பிரபந்தத்திற்கு முகவரை எழுதிய பூர்மான் குப்புசாமி முதலியா ரவங்கள் வரையறுத் துரைத்தபடி ஜியங்கார் காலம் பன்னிரண்டாம் நூற்றுண்டி னிடைக்காலமாயின்; இருவரும் ஏக காலத்தவ ரென்னுஞ் சொற் பிழைபடும். இனி, நாவலர் பிற்காலத்தவர், பதி ஞேழாம் நூற்றுண்டில் திகழ்ந்திருத்தல் கூடும் என்று உத்தேசமாக உரைக்கலரமே யன்றி, வரையறுத் திதுதான் இவர் காலமென்றற்குத் தக்க ஆதாரம் அகப்பட்டிலது.

உரையோடு கூடிய இந்தால் முதலிற் பதிப்பித்தது ஜம்பது ஆறுபது யரண்டுகெட்கு முன் நூதல் வேண்டும். 1862-ம் ஆண்டு பதிப்பித்தது ஒரு பிரதி எண்ணிடத் துள்ளதில் பிழைகள் நிரம்ப இருக்கின்றன. சுத்தப் பதிப்பு எங்கும் வழங்குவதாகக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை யாகலானும், இந்தாலும் முரையும் பலர்க்கும் உவப்பைபத் தருமென்னும் நம்பிக்கையுடையே ஞாகலானும், இப் பதிப்புத் தொன்றுதற்குக் காரணமா யிருந்தேன்.



S. A. P.



வ
சிவமயம்

சௌந்தரியலகாரி மூலமும் உரையும்

உரைப் பாயிரம்

“தொகுத்தல் விரித்த ஞேகைவிரி மொழிபேயர்ப்
பேனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப.”

என்பது கொண்டு, தேவியடைய சரித்திராத்தையும் அவயவத்தையும் எடுத்து வடமொழியினால் முற்காலத்தில் சொல்லப்பட்ட பனுவலை மொழிபேயர்த்துத் தமிழ் மொழியில் இறக்கிச் சொல்லப்படும் பறுவல் இது ஆதலாலும், தமிழ் வழக்கும் எல்லையளவும் நடத்தலாலும், கற்போச் சாவிற்கு இணைய மொழிபடச் செய்தமையாலும், இக பரம் இரண்டினும் நல்வழிப்படுத்துக் கண்பதனாலும் உரை எழுதவேண்டி, யிற்காலத்தில் சொல்லப்பட்ட பறுவல் இது என்பது கருதி, இதற்கு முற்காலத்தினும் யிற்காலத்தினும் கூறிய இவக்கண இவக்கியங்களுள் சில எடுத்துக்காட்டி, யான் அறிந்த அளவினாலே எழுதினேன். ஆதலால், இவ்வாறு எழுதிய உரைகொண்டும், தேவியடைய சரித்திரங்களைச் சொல்லும் யிறநூல் கொண்டும், அந்தணர்முதலிய அறிவுடையோச் சொல்லும் உபதேசம் கொண்டும் இதன் விரிவெல்லாம் தெரிந்துகொள்க,

சேள்காலி மூலமும் உரையும்

உரையாசிரியர் பெயர்

பிறைபுனைங் தருஞஞ் சிவன்றன துவகைப்
 பெருக்கென வடமொழி முனிவ
 னறைசவுங் தரிய லகரியைத் தமிழா
 லகுள்கவி ராசபண் டிதன்ற
 னிறைமனங் கருதித் தாழைமா நகரி
 னிலைப்பற வாழ்கவி யெல்லா
 னிறையள வெனி னுங் தவறிலா துரைதேர்ந்
 தெழுதின னெழில்விளக் கெனவே.

சிவமயம்

பாயிரம்

அறுசீர்க்க கழிநேடி லாசிரிய விநுத்தம்

1. மொழிந்தமறை நூலியற்று முகப்பா

மனிந்துமுது ஞான தானம்

பொழிந்துதன திணைமணியென் றிருசுடரும்

புஜைகளிற்றைப் போற்றல் செய்வாம்

வழிந்துபெரும் புனல்பரந்து வடவரையிற்

றுலகேழு மேழு மொக்க

வழிந்திடனு மழியாத வபிராமி

பாடல்வள மளிக்க வென்றே.

(உரை) கடவுகளெல்லாம் தத்தம் எல்லை கடந்து மகாபிரஸய சலமாகப் பரந்து, வடமேருகிறியும் இறுதலை யடைந்து, அம் மேரு வால் நிலைபெற்ற கிழேழுலகும் மேலேழுலகும் அழிந்திடனும், அழியாத அபிராமியுடைய பனுவலாக யான் சொல்லும் பாட லுக்கு வளந்தருக என்று, சிவனால் சொல்லப்பட்ட வேதமங்கிய நூலினால் இயற்றப்படும் முகப்பாத்தை அணிந்து, முற்றுப்பெற்ற ஞானமாகிய மதத்தைப் பொழிந்து, சந்திரகுரியராகிய இரு சட்டரையும் தனது இரண்டு மணியாகப் புஜன்த யாளையைப் போற்றல் செய்வாம்.

(துறிப்பு) வேதநூலால் இயற்றிய முகப்பாத்தை அணிந்து, ஞானமுதத்தைப் பொழிந்து, சந்திர சூரியரை மணியாகப் புஜன்த களிறு எனவே, விளாயகன் என்பதாயிற்று.

முகமானது வேதமொழி யடிக்கால் துதிக்கப்படும் துதி மொழியைப் பொருந்திய வதனால், அது முகபடாமாக உருவகஞ் செய்யப்பட்டது.

உலகு என்னும் முதற்பொருளுக்குக் கடல் மேரு முதலாயின சினையெப்பொருள்ரதலில், ‘சினைவினை சினையொடு முதலை இஞ் செறியும்.’ என்பது கொண்டு, புனல் பரந்து உடவுரையிற்று சன்று கருத்தாணவுக் கொண்டு முடியும் வினையெச்சங்கள் சினை வினையாக நின்று அழிந்திட்டனும் என்ற முதல்வினையைக் கொண்டு முடிந்தன.

உம்மை சிறப்பு.

மேல் ஒழுலகமாவன்: பூலோகம், சுவலோகம், சிவலோகம், மகாலோகம், சனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்னிலை.

கீழ் ஒழுலகமாவன்: அதலம், விதலம், சுதலம், நிதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் என் இலை.

இதனுள், முகபடாமும் மதமும் மணியும் யானைக்கு இயை புண்டயவாக உருவகஞ் செய்தலால், இயைபுநுவுக்கம் என்னும் அளங்காரம் காண்க.

இது விநாயகர் வணக்கம் கூறியது.

2 இத்தனைநாணீயிருக்க வர்யிருக்க

வியவிருக்கக் வருள்பாடாமன்

மத்தனையா ருங்கொடியையிப்போதென்

வழுத்துகின்ற வாறெறன் பிரேற

பித்தனையா ரேவல்கொள்வரர் பித்தெழாழிந்தா

நூரிப்பவர்க் ளடிமை யோலீக்

கொத்தனையா ரேவல்கொள்ளார் கொள்ளும்போ

தெவனுலே சூழப்பலாமே.

(உரை) இத்தனை நாளும் மக்களின்து வடிவம் எடுத்து சீ இருக்க, உனக்கு உறுப்பாகிய வாயும் இருக்க, அவ் வாயில் தோன் றம் இயற்றமிழும் இருக்க, மத்தனை ஆளும் கொடிபோல்வாளை வினைந்து அவனுடைய அருளீப் படாடாமல் இப்பொழுது வழுத்து கீன்றவாறு என்கருதி என்று என்னைப்பார்த்துச் சொல்வீராயில், பித்தனையார் ஏவற்றெழுதிலுக்கு உரியவ ஞக்கிக்கொள்ளவார்? பித்து அவனிடத்து ஒழுங்கால், உரிமையைக் குடையவர்தல் அடிமை கொள்ளும் ஒலைக்கூட்டைத்தை யுடையவனை எவர் ஏவல் கொள்ளார்? கொள்ளும்பொழுது எவனுலே விலக்கல் செய்யவாம்? ஒருவராலும் விலக்கல் செய்யக் கூடாது.

(துறிப்பு) எவனுலே என்பதற்கு யாது காரணத்திலே என்று பொருள் உரைப்பினும் ஆம்.

அடிமையோலை - சாதனவோலை.

ஏகாரம் - சுற்றாசை.

உலகின்மேல் வைத்துக்கொரத்த இதனைக் கருதி இவ்வாறுபோல் யானும் பித்தையுடையேன் ஆதவின் அவள் ஏவல் கொள்ளாமல் இருந்தாள்; பின்பு பித்து ஒழுத்தேன் ஆதவின் ஏவற்கு உரியஞக்கிக் கொண்டாள். இவ்வாறு கொள்வதனை எவனுலே விலக்கல் செய்யவாம்; விலக்கல் செய்யக்கூடாது என்பது வருவிக்கப்பட்டமையால், இதனுள் ஓட்டு என்னும் அலங்காரம் காண்க,

அன்றியும்,

* “ஒருமையிற் பன்மையும் பன்மையி ஞாருமையுமோரிடம் பிறவிடங் தழுவது முனவே.”

என்பதுகொண்டு, தன்மையைப் படர்க்கையாகக் கூறியதெனி னும் பெருந்தும்.

இது இப்பனுவல் செய்தற்குக் காரணம் கூறியது.

3. யாமனோதன் பெரும்புகழை யாசிமறை
 நரவின்வடித் தெடுத்த நூலை
 நர்மகடன் பாடவிதென் றரஞர்க்கு
 நவிலவவர் நகைசெய் தன்றே
 பாமகளை யருகழைத் துப் பருப்பதத்திற்
 பொறித்திருந்த பரிசு காட்டுஞ்
 சேமநிதிப் பாடலையென் புன்கவியாற்
 கொள்வதவு டிறமை யன்றே.

(உரை) யாமனோ என்னும் பெயரை யுடையர்ஸ்து பெரிய புகழை எல்லா நூல்களுக்கும் ஆதியாக உடைய வேதம் நான்கி னுள்ளும் வடித்துச் சாரமாக எடுத்த நூலை நாவின்மகளானவள் தனது பாடல் இதுவென்று சிவனுணவர்க்குப் படித்துத்துக்காட்டச் சிவனுணவர் நகை செய்து, அப்பொழுது அப் பாவின் மகளை அருகே அழைத்துக் கைலாயகிரியில் எழுதப்பட்டிருந்த முறைமையினை அவட்குக் காட்டானின்ற சேமநஞ்செய்துவைத்த நிதிபோன்ற பாடலை எனது பெரல்லாக் கவிதையால் கொள்வது அவள் திறமையே, என்னுடைய திறமையல்ல.

(துறிப்பு) கைலாயகிரியில் எழுதிய பாடல், நாமகள் கலைமகளாதவின் இவளித்தயத்தில் தோன்றிற்று, அதனைச் சிவனுக்கு உவப்பு உண்டாமென்று படித்தாள் என்க.

'மறைநாவின் வடித்தெடுத்த நூலை' எனப்பாடம் ஒதுவாரும் உளர்.

தன் சாரியை யன்று, அக்ஷ.

* "இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி
 பலர்க்குரி யெழுத்தின் வினையோடு முடிமே."*

பாயிரம்

என்பது கொண்டு, அரன் என்னும் பெயரின் மூன் ஆர் என்பது பொருந்தி ‘அரனூர்’ என நின்றது; அது உயர்தினைப் பன்றை கொண்டு முடிக்கப்படும்.

இது அவையடக்கம் கூறியது.

4. அரன்கயிலைப் புறத்தெழுதப் படுநூலை
 யருந்தங்ததுப் புட்ப தந்தன்
 பரந்தவட வரையழுத்த வதைக்கவுட
 பாதருளம் பதித்து முற்றுந்
 தரம்பெறுசொல் லழுதெனப்பின் சங்கரமா
 முனிக்கருள வந்த மேகஞ்
 சுரந்துலகில் வாடுமூயிர்ப் பயிர்தழைப்பச்
 சொரிந்ததெனச் சொல்வர் நல்லோர்.

(உரை) அரசனது கைலாயகிரியினிடத்து எழுதப்பட்டிருக்கின்ற நூலை அரிய தவத்தையுடைய புப்பதநீத விருட்யானவன் கண்டுணர்ந்து, மேலே பரந்திருக்கின்ற மேருகிரியில் பெறிப்ப, அந்த நூலைக் கேள்டபாத விருட்யானவன் உள்ளத்தில் தரித்துப் பின் இந்த நூல் முழுதும் தகுதிபெற்ற சொல்லர்கிய அமிர்தமென்று உட்கொள்ளும்படிக்குச் சங்கராசாரிய மூனிக்கு அருளிச் செய்ய, அந்தச் சங்கராசாரிய மூனியாகிய மேகம் அருள் சுரந்து உலகில் பிறப்பு இறப்பு முதலிய துன்பங்களாகிய வெயிலினால் வாடும் உயிராகிய பயிர்கள் தழைப்ப வடமெராழிக் கல்யாகிய மரி யைச் சொரிந்தது என்று சொல்வர் நல்லறிவுடையோர்.

(துறிப்பு) * “பிறைதவரூ மெழிரேன்றப் பிறங்குக்கிர் வெண்கோட்டாற், செறிகதிர்செய் தடங்குடுமிச் செம்பெரன் மால் வரைவாய்ப்ப, மறைபுகழுஞ் சவுந்தரிய லகரியினை வகுத்தெழுதும், விறல்கெழும் வேழ்முகன் விரைமலர்த்தா ஸிகை

* இலீங்கபுராணம், விநாயகர் வரழத்து.

3

சேளாந்தரிய லகரி மூலமும் உரையும்

தொழுவதம்.” என்று விசயகனே இப் பனுவலை மேருகிரியில் எழுதினான் என்பதற்கும் உள்ள். இவர் வட்டநாலால் புட்பதங்க விருட்டி எழுதினா சென்பது உடன்பட்டு இவ்வாறு கூறினார்.

உயிர் என்றது மக்களை.

அந்த என்பது விரித்தல் விகாரம்; மருஉமொழி யெனினும் அமையும். “அந்த காண்முகனை யுஞ்சி கூத்தேன்” என்றார் பிறரும்.

இதனால், சிறப்பித்து ஒருவகுக்கு செய்தனமையால் சிறப்புந வகம் என்னும் அலங்காரம் காண்க.

இது முன் இப் பனுவலை வட்டமொழியால் செய்தவனர் விய ந்து கூறியது.

எழுகீர்க்க கழிநேடி லாசிரிய விநுத்தம்

5. இன்ன தன்மைய நூலி ஜெக்கவி

ஶரச்ராசவ ஶோதய

மன்ன னம்புர மாத ராயன்

வடித்த ரும்பொருள் கூறவே
கன்ன லஞ்சிக்கை வேளென னுங்கவி

ஶரச பண்டிதன் வீரையரன்

சொன்ன யம்பெறு காவி பக்கவி

சொல்ல வென்றுதொ டங்குவரன்.

(உரை) கவிவேந்தர்க்கும் கவிவேந்தரா யிருப்பார் வணங்க,
ஏத்தினால் உதயஞ்செய்த கவிவேந்தனுகிய சம்முடைய பிரமாத
ஶாய ரௌன்னும் யெயரையுடையான் மேற்கூறப்பட்ட தன்மையை
ஞூடைய வட்டநாலின் எடுத்துச் சொல்லுதற்கு அரிய பொருள்
கள் எல்லாம் வடித்துக் கூற, வடிவினால் அழகிய தருப்பக் கிலை

யையுடைய வேளன்று சொல்லப்படும் கவிராசபண்டித் ஜனன் னும் சிறப்புப் பெயரை யுடையான், வீரரையென் னும் ஊரையுடையான், நயம் பெற்ற சொல்லால் தொடுக்கப்பட்ட காலியத்துக்கு உரித்தாகிய தமிழ்க் கவிதையைச் சொல்லவேண்டு மென்று ஆரம் பிப்பான்.

(துறிப்பு) வடமொழிச் சந்தியரகலால் ரகாரம் மொழிக்கு முதலாயிற்று.

இது இத் தமிழ் கூறினார் இன்னேரன்று பாயிரம் கூறு தற்கு உரியார் கூறியது.

6. வடமொழி பெனும்பழைய விரிகடல் பிறந்திறைவர் மனையிடை யிருந்து கிலைமே

விடமொடு தவழுந்துதன் திடுபெயர் சுவந்தரிய வகரியென் நின்று வளர்மா

தடலரசு முன்பினுள் பலமத்துப் பந்தமெனு மடுபகை துரங்கெதன் மணிநா

நடமிடு பெருங்கவிதை மதகரி நெய்யும்புவியை நகரிவலம் வந்த திதுவே.

(உரை) வடமொழியாகிய பழைய விரிந்த கடலினிடத்துப் பிறந்து, சிவனுடைய மனையாகிய ஒகலாயத்தில் எழுதப்பட்டிருந்து, பின்பு அவனுடைய வில்லாகிய மேருவின்மேல் விரிவோடு தவழுந்து, தனது இடுபெயர் சோந்தரிய வகரி யென்று சொல்ல நின்று, வளர்க்க அழகையுடைய தேவியாகிய வெற்றியரசு முன் பாக உலகத்தில் உள்ள பல மதங்களுடைய பிரபந்த மென்னும் அடுதற்கு உரிய பகைணயத் துரங்து, அழகையுடைய எனது நாலில் நடிக்கின்ற பெரிய கவிதையாகிய மதயானைமேல் ஏறி, இப்புவியை நகரியாக வலம் வந்தது இச் சரித்திரம்.

(தற்பெ) மாது - பண்பாகுபெயர்.

தேவியடைய சரித்திரம் கருத்தா ஆதவின், அதற்கு ஏற்ற உருவகனு செய்யக் கருதினமையால் ‘என் மணிநா, நடமிடு பெருங் கவிதை மதகரி’ என்றது தன்னைப் புகழ்தல் அன்றென்க. * “பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த, நான்முகற் ரெமுதுநன் கியம்புவ வென்றுத்தே.” என்றார் பிறரும்.

ப்ரபந்தம் என் வடமொழி தமிழ் மொழியாகத் திரியாது கூறியது, முடிகு சந்தம் நோக்கி. “சக்ரவா ஸத்திளம் பேடைகா னூரைகாள்” என்றார் மேலோரும்.

இங்கே இந்த நூலுக்குப் பெயர் சௌந்தரிய லகரி யென்று சொல்லப்பட்ட தாயினும், “சிவம்” என்னும் கவிமுதல் “நீங்கு” என்னும் கவியளவும் தேவியின் இனப்பெருக்கைச் சொல்லுதலால் ஆநந்த லகரி யென்றும், அப்பால் அவளமுகின் பெருக்கைச் சொல்லுதலால் சௌந்தரிய லகரி யென்றும் வழங்குமென்றாலும்.

லகரி என்பது பெருக்கு.

இதனுள், பிறந்து இருந்து தவழ்ந்து நின்று பகைதூரங்கு மதகரிமேலேறி வல்மீ வந்தது என்றதனால், தோழில் பற்றிய தன்மை என்னும் அலங்காரமும், ஒன்றை உருவகித்தும் ஒன்றை உருவகியாமலும் உரைத்தமையால் வியனிலையுருவகம் என்னும் அலங்காரமுங்காண்க.

இது தேவியடைய சரித்திரத்தின் திறம் கூறியது.

பாயிரம் முற்றிற்று.

ஆநந்த லகரி

எழுசிர்க் கழ்நெடிலடி யாசிரிய விருத்தம்

1. சிவமெ னும்பொருளே மாதி சத்தியோடு
 சேரி னெத்தொழிலும் வல்லதா
 மிவள்பி ரின்திடி னியங்கு தற்குமரி
 தரிதெ னமறை யிரைக்குமர்
 னவபெரும் புவன மெவ்வ கைத்தொழிலும்
 னடத்தி யாவரும் வழுத்துதா
 னவனி யின்கண்ணரு தவமி லார்பணிய
 லாவ தோபரவ லாவதோ.

(உரை) சிவமென்று சொல்லப்படும் மெய்ப்பொருளும் ஆதி சத்தியோடு சேரில், எத்தொழிலும் னடத்த வல்லதாம்; இச் சத்தி பிரிந்திடில் அப் பொருள் அசைதற்கும் அரியது அரியது என்று வேதங்கள் முழங்கானிற்கும். ஆதலால், ஒன்பது விழுக்கமாக இருக்கின்ற பெரியபுவனத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் முதலாய எவ்வகைப்பட்ட தொழிலையும் னடத்துகின்ற யாவரும் துதிக்கும் அவளுடைய பாதத்தை இவ் வலகினிடத்து அநேகங் தவம் செய்தவர்களன்றி ஒரு தவமும் செய்யாதவர்கள் மெய்யினால் வணங்கக் கூடுமோ? வாக்கினால் புகழ்தல் செய்யக் கூடுமோ? கூடாது.

(துறிப்பு) இதனால் அவளையன்றி எவ்வகைப்பட்ட உயிர்கட்டும் ஓர் செயல் இல்லை என்பது பெற்றும். சந்திரகிரணமும் சந்திரகாந்தமும் சேரும்பொழுது நீர் தோன்றியும், பிரியும்பொழுது

நீர் ஒழிந்தும் இருப்பதுபோல, மெய்ப்பொருள் சத்தியொடு சேரில் உலகத்தைப் படைத்தல் முதலாகிய தொழில்கள் உளவாயும், பிரியில் அப் பொருள் அசைவின்றி இருப்பதினால் அத் தொழில்கள் இலவாயும் இருக்கும் ஆதலால் இவ்வாறு கூறினார். வாய் கேகா தந்தீாத்தில் “சத்திகேளனம் ஜிந்துடனே சிவகோணம் நா ஹும் கூடுவது முத்தொழிலும் உண்டாதற்குக் காரணம்” என்று சொல்லப்பட்ட டிருப்பதினாலும் இப் பொருள் கொள்கூட ஆண்பெண் கூடி உலகத்தில் தொழில்கடப்பதற்கும் இதுவே காரணம்.

‘எத் தொழிலும் வல்லவாம்’ என்பது பாடமாயின், பன்மை மெய்ப்பொருள்மேல் ஏற்றுது; தொழில்மேல் ஏற்றினும் இயங்கு தற்கு மரிதரிதுவுண்பதனாலும், உம்மைகளினாலும், இதற்கு முற் பனுவலாகிய சிரந்தப்பொருட்கு மாறுபடுதலாலும் பொருந்தாது என்பது நோக்கி அது டாடும் அன்றென்க.

நவ விழுக்காமாவன: கால விழுகம், குல விழுகம், நாம விழுகம், ஞான விழுகம், சுத்த விழுகம்; நரத விழுகம், விந்து விழுகம்; கலர விழுகம், சில விழுகம் என்கிறைவு. இவற்றுள், விமிடம் முதல் சுற்ப மளவும் காலவிழுகம்; ஆதலர்ல், சூரிய சந்திராதிகள் எல்லாம் அடங்கின, அவ்வாறு நவ விழுகங்களுள்ளும் உலகமெல்லாம் அடங்கும். விழுகம் - கூட்டம்,

ஆல் - அசை.

பொருளும் என்பதன் உண்மை உய்ர்வு சிறப்பு.

இயங்குதற்கும் என்பதன் உண்மை இழிவு சிறப்பு.

எத் தொழிலும், யாவரும் என்பவற்றின் உம்மைகள் முற்றும் ஒராங்கள் இரண்டும் எதிர்மறை. [மை.

இது சத்தியையன்றிச் சிவத்துக்கு ஓர் செயல் இல்லை எனக் கூறியது.

2. பாத தாமரையி னுண்டு கட்பரம
 வனுவி னிற்பல வியற்றினுல்
 வேத நான்முகன் விதிக்க வேறுபடு
 விரித ஸீப்புவன மடையமான்
 முத. ராவடி வெடுத்த னந்தமுது
 கணப ஞூடவி பரிப்பமே
 அத ஞார்பொடி படுத்து நீறணியி
 னும ரைத்தெனவள் பான்மையே.

(உரை) தேவியுடைய பாதாரவிந்தத்தில் பொருந்திய னுண்ணிய துகளாகிய பரமானுவைக்கொண்டு பலவகை இயற்றுக்களி னால் வேதங்களையுடைய நான்முகன், வேறுபட்டிருக்கின்ற விரிந்த இடத்தையுடைய புவனம் அடங்கலும் படைக்க, அப் புவனங்கள் யாவையும் திருமாலராணவர் பெரிய பாம்பின் வடிவ எடுத்து அனே கம் பெரிய படக்கட்டமாகிய அடவியினுல் தாங்க, அதற்குமேல் ஒருத்திசானுணவர் அவற்றைப் பொழிபடுத்து விழுதியாக மெய்யில் பூசிக்கொள்வாரெனில், நாம் உரைத்ததினுல் அவள் சரித்திரம் யாது அடங்கிறது? ஆதலால் அடங்காது.

(துநிப்பு) இதனால் அவள் பாதாரவிந்தத்தையே கருதுதல் வேண்டும் என்பது பெற்றார்.

‘அன்ந்தம்’ என்பது பண்மைப்பட நின்றது.

“அனுவினுலேபுவனங்கள் விதித்கப்பட்டன” என்றே ஆகமங்கள் துணிந்தன. ஆலம்விதத்தினால் பெரிய ஆலமரம் உண்டாக்குவது போல், அனுக்களினுல் புவனங்களை, நான்முகன் உண்டாக்குவன்.

“இருங்கத்தின்கண் உள்ள உயிர்கள் ஓருவகுத்தின்கண் இன்மை யானும், உணவுமுதலாயின வேறுபட்டமையானும், இடம் வேறு,

பட்டமையானும் ‘வேறுபடு புவனம்’ என்றும், காக்குங்கெதாழி வூடையவர் திருமால் ஆதலால், ‘மான், மூத ராவடி வெடுத்த னந்த முது கணப ஞைவி பரிப்பு’ என்றும் கூறினார்.

இது தேவியுடைய பாததூளியே முத்தொழிற்கும் காரணம் எனக் கூறியது.

3. அறிவி லர்க்கிதய திமிர மீருமள

வற்ற வாதவ ரளப்பிலா
வெறிக திர்ப்பரபை சூழைத்தி மைத்தீனய
தீவி யாமளை நினைப்பிலார்
செறிம திக்கிணை ஞைழுகு தேனருவி
தெறுக விக்கருண் மணிக்குழாம்
பிறவி மைக்கடல் விழாதெ டெப்பதொரு
பெருவ ராகவெண் மருப்பதேரா.

(உரை) யாமளையானவள் அறிவில்லாதவர்க்கு அவருடைய நெஞ்சத்திலே உள்ள அந்தகாரத்தை அறுக்கின்ற அநேகஞ் கூரிய ரூடைய எண்ணிறந்த ஏறிக்கின்றகதிரினுடைய காந்திகளை ஒன்று படக் குழைத்துச் செய்ததுபோன்ற தீபமாய் விளங்காவிற்கிறான். தரமதகுணத்துடனே கூடியிருக்கின்றவருடைய மடிக்கும் உள் எத்துக்குப் பூங்கொத்திலே நின்று ஒழுகும் தேன் பெருக்காய் இருக்கிறான். ஒருவரை நெருக்கும் வறுமைக்கு அவ் வறுமை தீர விரும்பியவைகள் எல்லாம் கொடுக்கும் சிந்தாமணிக் கூட்டமாய் இருக்கிறான். ஒருவரைப் பிறவியாகிய இருட்கடலினிடத்து வீழாது எடுப்பதற்குத் திருமால் அவதாரஞ்செய்த ஒப்பற்ற பெரிய வராகத்தினுடைய வெள்ளிய கோடை இருக்கிறான்.

(துறிப்பு) இதனால் அவளையன்றி ஓர் நன்மை அடைவதில்லை என்பது பெற்றார்.

தாமத குணத்தினுடனே கூடி இவளை நினையா திருக்கின்ற வர்களை ஆட்கொள்ளவேண்டி அவர்கள் உள்ளத்துக்குப் பூங்கொத்திலே நின்று ஒழுகும் தேன்பெருக்காய் இருக்கின்றபடியினாலே ‘நினைப்பிலார், செறிம திக்கிணரி ஞேழுகு தெனருவி’ என்றும், ஒருகாலத்தில்பூயிகடலுள் தாழ்ந்து போதலினால் திருமால் பன்றியினுருவம் எடுத்துத் தண்ணுடைய கொம்பினால் அதனை ஏந்தி நிறுத்தினதுபோலப் பிறவியாகியகடலினின்றும் கரையேற்றுதற்குப் ‘பெருவ ராகவெண் மருப்பு’ என்றும் உருவகஞ்செய்தார்.

தீவு - மண்டலம்.

அரோ - அசை.

இதனுள், யாமலை என்னும் ஒரு பொருளைப் பல பொருளாக உருவகஞ்செய்தமையால் அற்புதவுநுவகமும், அவ்வெர்கு பொருளைப் பலவிடத்தும் நின்ற சொற்களோடு பொருங்திப் பொருள்தச. உரைத்தமையால் தீவுக்கும் தோன்றவே, அற்புத வநுவக தீவுகம் என்னும் அலங்காரம் காண்க.

இது நன்மைகளைல்லாம் தருவதற்குத் தேவியே காரணம் எனக் கூறியது.

4. தேவெனப்புகழுவதினி மிர்ந்துகிகீ

செப்பு வாரபய வாதமாம்

பாவ கத்தபின யத்தோ டற்றகை

பரப்பி யென்பய மொறுக்குமே

யாவ ருக்குமஃப் தரிது நின்பத

மிரப்ப யாவையு மளிக்குமான்

மூவ ருக்குமொரு தாவ ரப்பொருளென்

மூல மேதழையு ஞாலமே.

(உரை) அயன் அரி அரன் என்னும் மூவருக்கும் உற்பவிக்கும் காரணப்பொருளென்று சொல்லப்பட்ட வேரங்களுது வளரும்

ஓர் பூமியானவளே! உன்னையல்லாத் தெய்வங்களையும் தெய்வ மென்று புகழ் அதனால் இறுமாந்து உனக்குத் தாழும் நிகரென்று சொல்லும் அத் தெய்வங்களுடைய அபயமும் வரதமுமாகிய பாவகத்தினால் அபிநயத்தோடு உற்றகைகளானவை, அவ்வாறு விரித்து யாது பயத்தைப் போக்கும்? உன்னையல்லாத யாவர்க்கும் பயத்தைப் போக்குத்தற்கு அரிது. அவை அப்படியாக, நின்னுடைய பாதங்களே ஒருவரால் இரக்கப்படுவன யாவையும் கொடுக்கும்.

(துறிப்பு) இதனாலும் உன்னையன்றி ஓர் நன்மை அடைவது இல்லை என்பது பெற்றால்.

நிகர் செப்புவாருடைய கை எனக் கூட்டுக.

‘பயம்’ என்றது அபயவாதத்துக்கு ஏற்பப் பகையினால் வரும் அச்சமூம், வறுமையினால் வரும் அச்சமூம் ஆம்.

‘இரப்பு’ என்றது பகையினால் வரும் இரப்பும், வறுமையினால் வரும் இரப்பும் ஆம்.

உற்பவிக்குக் காரணப்பொருள் என்று சொல்லப்பட்ட வேச முக்குணங்கள்; அது வளரும் ஓர் பூமியானவள் என்க.

ஏகாரம் - பிரிநிலை.

‘தாவ ரப்பொருளின், மூல மேததழை ஞால்மே’ என்று படையாயின், ‘உற்பவிக்கும் காரணப்பொருளினுடைய வேரானவளே! விரிந்திருக்கும் உலகின் வடிவாய் இருக்கின்றவனே!’ என்பொருளுரைக்க.

ஆல் - அஸை.

இது தேவியுடைய பாதமே இச்சித்ததெல்லாம் கொடுக்கும் அனுக்குறியது.

5. தொடுக ரசசிலை தொடப்பொ றுமலர்
 சுருப்பு நாணிடுவ கைந்துகோ
 வடுப டைத்தலைவ ஞார்வ சந்தமலை
 தென்ற ரேருருவ மருவமா
 முடுகு சொற்றமத ஞெருவ னிப்புவன
 முற்றும் வெற்றிகொள முடிவிலா
 நெடுமெலர்க்கணருள் சிறித ஸித்தனைகோ
 னீசி யேகரக பாவிடை.

(உரை) நீலநிறத்தை உடையவளே! காத்திலே கபாலத்தை
 உடையவளே! அம்பு தொடுக்குங் கையிற் பிடித்த வில்லரன து
 கையினால் தொடுதற்கும் பொருத மலர், அதற்கு வண்டே நாண்,
 எய்வதும் ஜிந்தம்பே, அடுந்தொழிலையுடைய படைத்தலைவனுன
 வர் வசந்தகாலம், போரிற் செலுத்துகின்ற தேர் மெல்ல இயங்கு
 கின்ற தென்றற் காற்று, உருவமும் அருவமே, இவ் வறுப்புகளை
 யுடைய யாவரையும் முடிகுகின்ற வீரத்தைப் பொருந்திய காம
 னும் வேகேர் துணை யில்லரத் ஒருவனே; இப்படி நொய்வாயிருக்
 கின்றவன் இப்புவன முழுதும் வெற்றிகொள்ளும்படிக்கு, கெடிய
 மலர்போலுங் கண்ணினின்று ஒழியாத அருளிற் சிறிது அவனுக்
 குக் கொடுத்தனையோ? எனக்கு அறியப்படுவதாய் இருக்கவில்லை,
 நீ சொல்வாயாக!

(துறிப்பு) இதனால் நின்னருள்ளிரி ஒருவர்க்கும் வலி இல்லை
 என்பது பெற்றார்களா?

நீ சொல்வாயாக என்பது என்கின்றது.

கருப்புச் சிலை மறையப் பூமாலை சுற்றியிருக்கப்படுதலால்,
 ஒற்றுமை நயம்பற்றி 'மலர்' சிலை எனப்பட்டது.

விகாரத்தால் கரும்பு 'கருப்பு' எனவாயிற்று.

* “உருவக வுவமையிற் ரினெசினே முதல்கள்
பிற்பதலும் பிறவும் பேணினர் கொள்ளே.”

என்பது கொண்டு, படைத்தலைவனுர் என்னும் உயர்தினைப்
பெயர் வசந்த காலம் என அஃறினைப் பெயராயிற்று.

ஜிந்து அம்பாவன: தாமரை, சூதம், அசோகம், மூல்லை,
நீலம் இவை.

கொல் - ஜியம்.

அருளில் சிறிது அளித்தனே ஆகலால் உனது பெருமையே
பெருமை என்று பொரு ஞரைத்து, கொள்க என்பதை அசை
யாக்கினும் பொருந்தும்.

ஒருவனுக்குக் கேடுதனே ஆக்கம் என்றாற்போல, அருவங்
தானே உருவும் என்றார்.

+ “குணங்கெதாழின் முதலிய குறைபடு தன்மையின்
மேம்பட வெராருபொருள் விளம்புதல் விசேடம்.”

என்பது கொண்டு, மதன் என்னும் ஒரு பொருள் உறுப்புகளினால்
குறைபட்டும் அப்.பொருள் மேம்படுவதாக உரைத்தமையால், இத்
னுள் உறுப்புக்குறை விசேடம் என்னும் அலங்காரம்.காண்க.

+ “யானை யிரதம் பரியா விழவில்லைத்
தானு மனங்கன் றனுக்கரும்பு - தேனூர்
மலரம்பா வென்று வடுப்புத்தான் மார
நுலகங்கண் மூன்று மொருங்கு.”

* நன் னால், 410. + தண்டியலங்காரம், 78.

↓ பேடி பேடி உரை.

இஃது அவ் வலங்காரத்துக்குப் பிறர் காட்டிய பாட்டு இருத்த வரனும் அறிக.

இது தேவி யருளின் செய்கை கூறியது.

6. மாயன் வணங்கியுன் மாஸ்வடி வங்கரள்
வாடு மரன்றுயர் போதாதோ

தூய மதன்ஜூழ வரன்வடி வம்புணர்
தோகைககண் வண்டயி ரேனேபோன்

மேய வழங்குமு ரூபம தென்சொல்

மேவிது கண்டவர் வாழ்வாரோ

நீபதி ரஞ்சகி மோகன வஞ்சகி

நீசெய்வ தொன்றல் மாதாரே.

(உரை) தாயே! திருமாலானவன் உண்ணெப் பூசித்து வணக்கிய வதனால் பண்டு மயக்கத்தைத் தச் செய்யும் உண்ணுடைய பெண் வடிவைக் கொள்ள, அப்பொழுது சிவன் வாடுக் கூயரம் அமையாதோ? தூயமையுடைய காமனானவன் உண்ணெப் பூசித்துத் தொழி, அவனுக்கு ஆண்வடிவத்தினுள் அவனேனுடு புணரும் இரதியுடைய கண்களான வண்டுகள் உண்கின்ற பூங்கே தென்போல் உண்ணுண்மபடி க்கு நீ அப்பொழுது கொடுக்கின்ற அழகின் பெருங்கூண்மைய எவ்வாறு உரைப்பேன்? சிவனும் இரதியும் இவ்வாரூபினர் என்றால், இவ்வன்றி இவ்விருவகை வடிவையுங் கண்டவர்கள் உயிர்நூடன் இருந்து வாழ்வாரோ? ஆகலால், நீ மிகவும் பிரியம் பண்ணுகின்றவள், மோகனத்தினாலே வஞ்சிக்கின்றவள், நீ செய்வது ஒரு செயல்ல.

(துறிப்பு) இதனால் உண்ணெப் பூசித்தவர்கள் அடையப்படாத வரமெல்லாம் அடையல்லாம் என்பது பெற்றும்.

செய என்னும் வினையெச்சத்தைத் தண்மை யொருமை வினைமுற் றுக்குக.

பூவில்லும், பூவும்பும், சைத்தியம், சௌரப்பியம், மாந்தியம் என்கின்ற முக்குணங்களோடு கூடிவருகின்ற தென்றற்றேரும், அமுத கிரணங்களையுடைய திங்கட்குடையும், பூஞ்சோலையாகிய பாசறையும் உடையவனதலால் ‘தூயமதன்’ என்றும், சிவனுல் வரம் பெற்ற ஓரிருடி அச் சிவனைக் கொல்லக் கருதிச் செல்லும் போமுது திருமாலரனவன் தேவியுடைய வடிவை யெடுத்து அவ் வீருடைய வஞ்சித்துக் கொண்றன. அதனையறிந்து “அவ் வடி வைக் காட்டுவாய்க” என்று சிவன் அத் திருமாலைக் கண்டு சொல்ல, மீண்டும் தேவியினுடைய வடிவங் கொண்டபடியினாலே சிவன் விரகத்தை யடைந்தான் என்பது முற்கதை யரகலால், ‘வரடு மரண்றயர் போதாதோ’ என்றும் கூறினார்.

மேய்தல் - உண்ணுதல்.

‘அது’ என்பது பகுதிப்பொருள் விகுதி.

இகாரங்கள் இரண்டும் எதிர்மறை.

இதனுள், உருவத்திற்குத் தேவையும் கண்ணிற்கு வண்ணடையும், உவமையாக்கியவதனாலும், வண்டு உண்பதைக் கண் உண்பதற்கு உவமையாக்கியவதனாலும், பண்புங் தொழிலும் பற்றிய வுவமை, என்னும் அலங்காரமும், மோகனவஞ்சகி என்று இகழ் வதுபோவப் புகழ்த்தமையால் புகழாப் புகழ்ச்சி-யலங்காரமும் காணக்.

இது தேவியை வந்தித்துப் பெற்றேர் பயன் கூறியது.

7. மேகலை பொங்கம தாசல கும்பமெ

எமூலை.கண்டிடை சோராநீர்

மாகவு எங்கெழு.நாணிநை யம்புவி

வரண்முக மம்புவி லேடார்போ

தேகன டுங்கழி பாசமோடங்குச்

மேர்பற வந்தருள் காபாவி

நீகம வந்திகழி தாள்வரு டென்றர

னீர்மையின் விஞ்சிய கோமாதே.

(உரை) கபாலத்தை யுடையவளே! அரனது நீர்மையினும் மிகுந்த ஒளியையுடைய மாதே! கமலம்போல் விளங்குகின்ற எண் னுடைய தாள்களை அடிமைத் தொழிலை உடையானென்னும் உரிமையால் நீ வருடு என்று, என்முன், மதத்தையுடைய யானையினது மத்தகந்தானே என்று முலையைக் கருதி அச்சமூற்று மருங்கு நுடங்க, அதன்மேல் கிடக்கின்ற மேகலை அசைய, நீரு ண்ட மேகங்கள் வளம் பொருந்துகின்ற நாளில் பதினாறு கலை யும் நிறைந்த அம்புவிழோலும் ஒளி பொருந்திய முகத்தோடு கூடி இதழ் பொருந்திய பூவும்பும் ஓப்பற்ற கெடிய கருப்புவில்லும் பாசமும் அங்குசமும் நாலு கையினிடத்தும் அழகுபெற வந்தருள்வாயாக.

(துறிப்பு) இதனால்நீ என்முன் வரின் எல்லா இன்பங்களையும் அடைவேன் என்பது பெற்றும்.

‘கோ மாது’ என்பதற்குத் ‘தய்வ மகளிர்க்கெல்லாம் இராசமாதே’ என்று பொருள் உரைப்பினும் அமையும்.

என்னுடைய தாளை வருடு என்று என்முன் இவ்வண்ணம் வந்தருள் எனக் கூட்டுக.

மதத்தையுடைய அலம் எனவே, யானை என்பதாயிற்று.

* “சொற் றிரியினும் பொருட்டிரியா வினைக்குறை.” என்பது கொண்டு, ‘சோரா’ என்னும் வினையெச்சத்தைச் சோர எனக் கொள்க.

'நீர், மாகவ எங்கெழு நாணிறை யம்புவி' என்றது சர்வகாலத் துச் சங்கிரனை; அஃது ஒளி விளங்கி இருக்கும்.

அம்பும் வில்லும் பாசமும் அங்குசமும் சொல்லவே, நாலு கைகள் என்பது வருவிக்கப்பட்டது.

இதனுள், அம்பும் வில்லும் நிரலே நிறுத்தி, முறையே போது கழை யெனப் பொருள் கொண்டமையால், நிரலை என்னும் அலங்காரம் காண்க.

இது தேவியை நோக்கி என்முன் வந்தருள் எனக் கூறியது.

8. ஆரமு தின்கடல் வேவி செழுந்தரு
வாய்மணி பம்பிய திலுடே
பாரகடம்படர் கானி வருங்கொடை
பாய்மணி மண்டப ஹீடே
கேரசி வண்புர மேசனுன் மஞ்சமொர்
கூர்பரி யங்கடை னுமேலே
சீட ரும்பர ஞான முறுங்களி
தேவர ருந்துவர் பூமாதே.

(உறை) ஆயிரம் இதழையுடைய தாமரைப்பூவிலே இருக்கின்ற மாதே! அரிய அமுதத்தினையுடைய கடவின் நடுவே செழுமையையுடைய கற்பக தருக்கட்டங்கள் வேலியாக, அதன் நடுவே மணிகள் நெருங்கிய ஓர் தீபம், அதன் நடுவே பருத்த அரையையுடைய கடப்பமரங்கள் செறிந்த வனம், அதன் நடுவே அரிய கொட்டியையுடைய கிரணங்கள் பத்திபாய்கின்ற சிங்காமணிகளால் செய்ததோர் மண்டபமாகிய வீடு, அதன் நடுவே கோரத்தையுடைய ஜிவனுள்ளவன் மேற்கவித்திருக்கின்ற உன்னுமஞ்சம், அதன் நடுவே பரமேசரனுள்ளவன் உன்னு கட்டிலென்று அதன்மேலே மேற்பட்ட ஞானத்தினால் ஸ யோக நித்திரையாக

இன்புருங்கின்ற செறியும் மகிழ்ச்சியை அரிய தவத்தை யுடையவர் அனுபவிப்பார்.

(துறிப்பு) இதனால் இவ்வாறு உணரப்பெறும் உவகை என்பது பெற்றார்கள்.

இதனால், செல்வத்தின் உயர்ச்சியை மிகுத்துச் சொன்னாமையால் உதார்த்தம் என்னும் அலங்காரமும், கிரலேங்கிளுத்திப்பொருள் கொண்டமையால் நிராளிணை என்னும் அலங்காரமும் காண்க.

இது தேவி யோகங்கிரை கொள்ளுஞ் தானம் கறியது
எண்சீர்க்க கழிநேடி லாசிரிய விநுத்தம்

9. மூலமணி பூரகத்தோடு டிலிங்க மார்பு

முதுகளம்விற் புருவநடு மொழில் தார்து
நால்முமென் புன்னுயனற் பிழம்புங் காலும்
நாதமுறு பெருவெளியு மனமு மாக
மேல்னுக்க் குளபதத்தைப் பின்னிட்டப்பான்
மென்கமலத் தாயிரந்தோட்டருண பிடத்
தால்விடம் பருகியதன் மகிழ்ந ரோடு
மான்ந்த முறும்பொருளை யறிய லாமே.

(உரை) மூலாதாரமும், மணிபூரகமும், இவிங்கத்தானமாகிய சுவாதிட்டானமும், மார்பிடமாகிய அனுகதமும், பெருமையை யுடைய கழுத்தாகிய விசத்தியும், விற்பேண்ற புருவ சீவாகிய ஆக்கினையும் என மொழியப்படுவதான ஆருதாரமும் முறையே பூமியும், மெல்லிய புன்னும், அன்றசெறிவும், காற்றும், ஒசையுற் றிருக்கின்ற பெரிய ஆகாயமும், மனமுமாய் இருக்க, அப்படி யிருக்கின்ற ஆருதாரங்களை மூலாதாரத்திலும் இருந்து பேதித்து மேற்கொண்று இவற்றைப் பின்னிட்டு ஆருதாரத்துக்கு மேலாய் இருக்கின்ற ஆபிர மிதமழுயுடைய மெல்லிய கமலமாகிய சிவந்த

பீடத்திலே பாம்பின் விடத்தை உண்ட தன்னுடைய கணவராகிய சதாசிவனுளவருடனே கூடி மகிழ்ச்சியைப்பெறும் பொருளாகிய குண்டலி சத்தியை அவ்விடத்திலே யோகத்தினால் அறியலாம்.

(குறிப்பு) இதனால் அதனை அறிவதே வீடு என்பது பெற்றும்.

ஆலம் - ஆகுபெயர்.

தாமரைக்கிழங்குபோன் நிருக்கும் மூலாதாரத்தைப் பற்றிப் புழையோடு பொருங்கிய இடை, பிங்கலை, சுமுழுனை என மூன்று நாடி ஏழுஞ்சுளிற்கும். அவற்றுள், இடையும் பிங்கலையும் நாசி யிருப்பக்கமாக வந்து நிற்கும்; சுமுழுனை, ஆருதாராமாகிய ஆறுகமலத்தையும் கேரத்துக்கொண்டு அவற்றின் மேல் ஆயிர விதழ்க் கமலத்தை நுனியிலே கொண்டு நிற்கும். அச் சுமுழுனை நாடியினாடே அனேகங் காந்திகளுடனே பாம்பின்வடிவாய் இருக்கின்ற குண்டலிசத்தி உடலை வளைத்து, மூலாதாரத்தின் மேலே படத்தை வைத்துக்கொண்டு யோகநித்திரை செய்யும். அதனால் இம் மூன்று நாடியையும் மலமுத்திரங்கள் அன்னம் முதலானவை வாயுவைப் பூரிக்கவொட்டாமல் செருக்காதபடிக்கு அவற்றை நீங்கச் செய்து வாயுவைப் பூரித்தால் ஒடுங்கிய நாடி தாமரைஞாளம்போல நிமிரும். இப்படிச் செய்துவரும் யோகப்பயிற்சியால் அபங்கத் துவாரவழி காற்றுச் செல்லாமல் இடைக்காற் குதியைக் குத்தித்தில் ஊன்றி, வலக்காற் குதியை இவிங்கத்தானத்தில் ஊன்றி ஆதனமாக இருந்து, இடை பிங்கலை என்னும் நாசித்துவம் இரண்டினுள் ஒன்றை அடைத்து, ஒரு துவாரத்தால் வர்யுவைப் பூரகஞ் செய்யுளவில், அதனிடை நிரம்பி மூலாதாரத்தை முட்டிப் பின்பு மற்ற நாடி வழியே செல்லும். அதுவும் நிரம்பப் பூரிக்குமாளவில் அவ் வாயு மீண்டும் மூலாதாரத்தை முட்டிச் சுமுழுனை நாடி வழியே செல்லும். அதுவும் நிரம்பப் பூரித்து அவ் வாயுவைக் கும்பிக்குமாளவில், சுவாதிட்டானத்தில் இருக்கின்ற

அக்கினி மூண்டு சுடர்விடும். அப்பொழுது, மூலாதாரத்திலே தலை வைத்துக்கொண்டு இருக்கின்ற குண்டவிசத்தி அவ் வெப்பத்தினு லே மேல்நோக்கிச் சுழுமுனை நாடியின் வழியே ஆரூதாரத்தை யுங் கடந்து, ஆயிர மிதமையுடைய தாமரையில் இருக்கின்ற சதா சிவனுடனே சையோகமாம்; அதனால் இவ்வாறு கூறினார். இதற்குச் சுகாயம் வாயுவும் அக்கினியும் ஆம்.

பூதம் ஜிந்தும், தன்மாத்திரை ஜிந்தும், ஞானேந்திரியம் ஜிந்தும், கன்மேந்திரியம் ஜிந்தும், மனமும் ஆகத் தத்துவம் இருபத் தொன்று. இவற்றே மாயை, சுத்தவித்தை, மகேசரன், சதா சிவன் இவர்களைக் கூட்ட இருபத்தைந்தாம். இதனால் இருபத் தொருத்துவமும் மாயையுடனே பொருந்துகையினுலே, இவை பிரகிருதி என்னப்படும். மகேசரன் எப்பாற்படுமெனில், அவனும் மாயையுடனே கூடுகையினுலே அவனையுங்கூட்டி இருபத்து மூன்று தத்துவமும் பிரகிருதி எனவாம். மாயை யாதுடனே கூடிற்று அவ்வளவும் பிரகிருதி என்று சொல்லப்படும். இருபத்து நான்காம் தத்துவமாகிய சுத்தவித்தை இருபத்தைந்தாங் தத்துவமாகிய சதா சிவனுடன் கூடிய கூட்டம் இருபத்தாறு தத்துவமாம்; அதுவே பரமான்மா. ‘சிவமெ னும்பொருஞ் மாதி சுத்தியொடு சேரி னெத் தொழிலும் வல்வதா, மிவன்பி ரின்திடி னியங்கு தற்குமரி தரிதெ னுமைற யிரைக்கும்,’ என்றது இது.

தனித்திருந்தால் காரியம் இல்லை, கூடியவதனும் காரியம் உண்டு ஆனபடியினுலே, சுத்தவித்தையும் சதாசிவனும் கூடிய கூட்டந்தானே ஒரு தத்துவம் என்பப்பட்டது. ஆதலால், அக் குண்டவிசத்தியாகிய சுத்தவித்தை சதா சிவனுடனே புணரும் புணர்ச்சியை அறிவதே வீடாயிற்று.

குளபதம் என்பது ஆரூதாரம். மூலாதாரம் + குதத்துக்கும் இவிங்கத்துக்கும் எடு. மணிபூரகம் - உந்தியினிடம், மற்ற ராலாதா

ஏத்தின் இடமும் இக்கவியின்லே அறியப்படும். மூலாதாரத்தைச் சொன்ன பின்பு சுவாதிட்டானத்தைச் சொல்லாது, மணிபூரகத்தைச் சொல்லிப் பின்பு சுவாதிட்டானத்தைச் சொன்னது, தோன்றுக் கரிய மூறைமை பற்றி.

இதனுள் நிரனிறை என்னும் அவங்காரம் காண்க.

இது குண்டலிசத்தி தான் இருக்குஞ்தானம் விட்டுச் செல்லுமாறு கூறியது.

அறுசீர்க்கி கழிநேடி லாசீரிய விருத்தம்

10. தாவினைக் கமல மூறித்

தருமயிழ் துடல மூழ்க
மீளவப் பதங்கள் யாவும்
விட்டுமுற் பழைய மூலம்
வாளர் வென்ன வாகம்
வளைத்துயர் பணத்தி தேநேடு
நாளுமைக் கயற்கண் டஞ்ச
ஞர்வா னாந்த மின்னே.

(உரை) சிரத்திலே ஆயிரம் இசமூடனே கூடியிருக்கும் தாம ரையின் கடுவே வீற்றிருக்கின்ற ஞானமகிழ்ச்சியை யுடைய மின் பேரன்ற குண்டலிசத்தி, தன் னுடைய இரண்டுபாத கமலங்களி லும் உள்ளிருந்து ஊறிப் புறப்படும் அமுதம் உள்ளண்ணத்தின் வழியே நானுனியைச் செலுத்திப் பருகுதலால் உடலிலே பரந்து எழுபத்தீராயிரம் நாடிகளையும் நீணப்ப, அதன் பின்பு கும் பித்த வாய்வை ரேசிப்ப அதனுல் மீண்டு அவ்விடங்களை எல்லாம் அடைவிலே விட்டுக் கீழ் இறங்கித் தான் மூன் இருங்க பழைய மூலாதாரத்திலே ஒனியையுடைய பரம்பென்ன உடல் வளைத்து மேற்கொண்டிருக்கின்ற படத்தை யுடையதாய் நாடோறும்

மையையுடைய கயல்போன்ற கண்ணினால் யோக நித்திரை செய்யாங்கிற்கும்.

(துறிப்பு) இதனால் அப்படித் துஞ்சன் சத்தியைக் காண்பதே காட்சி என்பது பெற்றாம்.

இவ்வாறு உடம்பில் அமுதம் பரக்கும்பொழுது அளவிறங்க இன்பரும் அண்டத்திலே உள்ளவையும் அநேகங்காட்சியும் பின் தத்திலே தோன்றும்.

உலகத்தில் பாம்பு அளையிற் புகுந்தபொழுது உடல் வளைத்து உடம்பின்மேல் படத்தை வைக்கும், அது பாம்புக்கு உள்ள தொழில். அதுபோலக் குண்டலிசத்தியும் உடல் வளைத்து உடம்பின் மேல் படம் வைக்கும். குண்டலியுடைய மகாலே வழிவையே நோக்கி தீத் ‘தாளிக்கைக்கமலம்’ என்றும், ‘கயற்கண்’ என்றும் கூறினார்.

ஏகாரம் - ஈற்றசை.

அன்றியும், ‘மின்னே’ என்பதைன் விளியாக்கி, ‘மின் போன்றவளே! மேற்கூறிய குண்டலிசத்தி துஞ்சம்’ என்று பொருள்உரைப்பினும் பொருந்தும்.

இதனுள் தன்மை என்னும் அலங்காரம் காண்க.

இது குண்டலிசத்தி தான் இருக்குங் தானத்தை மீண்டும் அடையுமாறு கூறியது.

எழுகீர்க் கழிநேடி லாசிரிய விருத்தம்

11. சிவகோண முற்பக்கவ தொருநாலு சுத்திவெறி

செறிகோண மத்தொடரு மருவுகோ
ணவகோண முட்படுவ தெழுழு விரட்டிபொரு
நலில்கோண முற்றதுவும் வலயமா

யிவரர் நிரைத்ததள மிருநாலு மெட்டினையு
மெழிலாய வட்டமொடு சதுரமா
யுவமான மற்றதனி தனிலு வகைக்கம் ணுமெ
னுமைபாத முற்றசிறு வரைகளே.

(உரை) மூன் சொல்லப்படுவதாகிய சிவகோணம் நான்கும், சத்திகோணம் ஜிந்தும் ஆகிய இங்வென்பது கோணத்தினுள்ளும் உண்டாவது நாற்பத்து முக்கோணம்; இப்படி நாற்பத்து முக்கோணமாக உற்றுவும், அதற்குமேல் வட்டமாக எழுதி நிரைத்த எட்டிதழும், அதற்குமேல் வட்டமாக எழுதி நிரைத்த பதினாறிதழும், அதற்குமேல் அழகு பொருந்திய மூன்று வட்டத்தினிடமும், அதற்குமேல் மூன்று சதுரத்தினிடமும் என்னுடைய உமைபாதம் பொருந்திய இரேகைகள்.

(துறிப்பு) இதனால் இவ் விரேகைகளையுடைய சக்கரத்தைப் பூசிக்கவேண்டும் என்பது பெற்றும்.

'சத்திநெறி செறிகோண மத்தொடரு மருவுகோண' என்பது, 'சத்தியினுடைய மூற்றமைபொருந்திய கோணம் அங்நான்குகோணத்துடன் கூடிய ஒரு கோண மெனவாம்; எனவே ஜிந்துகோணம் எனவாயிற்று.

'எழும் விரட்டியொரு வலில்கோணம்' என்பது எழுமுவிரட்டியுடன் கூடப் புகல்கின்ற ஒரு கோணம் எனவாம்; எனவே நாற்பத்து முக்கோணம் எனவாயிற்று.

'வட்டமொடு சதுரமா யுவமான மற்றதனி தனிலு வகைக்க ணும்' என்பது 'வட்டத்துடன் சதுரமாய் ஒப்பற்ற தனித்தனி மூவகையினிடமும் எனவாம்; எனவே, மூன்று வட்டத்தினிடமும் மூன்று சதுரத்தினிடமும் எனவாயிற்று.

வலமாய் என்பதை இரண்டிடத்தும் கூட்டுக.

கோண் - விகாரம். * “விண்பா வியோகெய்தி வீடுவர்” என்றார் மேலோரும்.

‘வலயமாய்’ என்பதனுள் ‘ஆய்’ என்னும் விளையெச்சத்தை ஆக எனக் கொள்க. அது என்னுஞ் சுட்டப்பெயர் விகாரத்தால் ‘அத்து’ என விரிந்தது. † “இத்தை மெய்யெனக் கருதினின் றிடர்க் கடற் சுழித்தலைப் படுவேனே” என்றார் மேலோரும்.

சிவகோணம் நான்கும் கீழ்நோக்கியும், சத்திகோணம் ஜிந்தும் மேல்நோக்கியும் தம்முள் புணரவே முக்கோணமும், அதனைச் சூழ்ந்த எண்கோணமும், எண்கோணத்தைச் சூழ்ந்த பதின்கோணமும், பதின்கோணத்தைச் சூழ்ந்த மற்றொரு பதின்கோணமும், அவற்றைச் சூழ்ந்த பதினாற்கோணமும் ஆக நாற்பத்துமுக்கோணம் ஆகின் றபடியினுலே, கெளாமதத்துக்குச் சிவகேணம் நான்கும் சத்திகோணம் ஜிந்தும் எண்பதனையே வேண்டி அவற்றால் வருங்கோணங்களைப் பதினெட்டு வண்மரும் இருபத்துநாலு சந்தியும் ஆகவே நொள்ளப்படுதலால் ‘முற்பகரவது’ என்றும், ‘நவகோண முட்படுவது’ என்றும் கூறினார்.

சமய மதத்துக்கே நாற்பத்துமுக்கோணம் என வேண்டுவது. வன்மமாவது மூன்றிரேகை சந்தித்தது.

சந்தியாவது இரண்டிரேகை சந்தித்தது.

நான்குபுறத்தும் வரயில் விட்ட மூன்று சதுரம் இட்டு, அதன் நடுவே மூன்று வட்டம் இட்டு, அதன் நடுவே சூழப் பதினாறிதழ் இட்டு, அதன் நடுவே சூழ எட்டிதழ் இட்டு, அதன் நடுவே ஒரு வட்டம் இட்டு, அதன் நடுவே ஒன்பதிரேகை ஒன்றுக்கொன்று அளவு பெற ஏழுதித் துடைக்கும் இரேகை அளவு அறிந்து துடைக்க,

* திருவாசகம், திருச்சாழல், 9.

† ஷ் அதிசயப்பத்து, 7.

துடைத்த பின் ஒன்பதிரேகையும் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி இராகு கேது என ஒன்பது கோ ஸின் பெயரும் முறையே பெரும். அவற்றுள், ஞாயிற்றைச் சனி யுடனும், திங்களைக் கேதுவடனும், செவ்வாயை வட்டத்துடனும், புதனை இராகுவடனும், கேதுவைப் புதனுடனும், இராகுவை ஞாயிற்றுடனும், சனியை வட்டத்துடனும், வெள்ளியைத் திங்க ஞடனும், வியாழத்தைச் செவ்வாயுடனும் கூட்ட, நர்பத்து ஆண்று கொண்மாய் இருக்கும். இம் முறை எழுதுவது சங்காரக் கிரமமீ எனவாரம்.

ஓர் முக்கோணமும், அதற்குமேல் எண்கோணமும், அதற்கு மேல் பதின்கோணமும், அதற்கு மேல் மற்றொரு பதின்கோணமும், அதற்குமேல் பதினாற்கோணமும், அதற்குமேல் வட்டமும் எட்டிதழும், அதற்குமேல் பதினாறிதழும், அதற்குமேல் மூன்று சதுரமும் ஆக முறையே எழுதுவது சிருட்டிக்கிரமம் எனவாரம்.

விந்துவை முக்கோணத்தில் எழுதுவது கேளாமதம் என்றும், முக்கோணத்தின் கீழாக ஓர் சதுரம் இருக்கும், அதன் நடுவே விந்துவை எழுதுவது சமயமதம் என்றும் கூறுவர்.

விந்து சிவன் வடிவும், முக்கோணம் சத்தி வடிவும் ஆம். இவ்வாறு எழுதிய விந்துவும் முக்கேரணமும் சந்திரகண்டம் என்றும், எண்கோணமும் இரண்டுபத்துக்கோணமும் பதினான்குகோணமும் அக்கிளிகண்டம் என்றும், அதற்குமேல் இருக்கின்ற நால் வகையும் தூரியகண்டம் என்றும் பெயர் பெறுதலின், இது தீரிபுர சுக்கரம் என்று சொல்லப்படும். ஆதலால், மகாதேவிக்குத்தீரிபுர சுந்தரி எனப் பெயரூயிற்று.

இச் சுக்கரத்தின் வகைமை மேல் வரும் ‘பசுபதித ணீதி கொண்டு’ என்னுங் கவியரையில் உணர்க.

இது தேவியிருக்குன் சுக்கரத்தைக் கூறியது.

கலினிலைத்துறை

12. ஆகி சந்தரி வடிவினையென்முதற் புலவோ
பேரு கண்டள விடுவது தமையிக மிமையோர்
மாத ரிங்கிவண் மகிழ்நரோ உறைகுவ மெனினேர்
பேதை கொங்கைகள் பெறுகுவ மெனமறு குவரால்.

(உரை) எப்பொருட்கும் ஆகியாகிய திரிபுரசுந்தரியை நேரக்
கித்தம்மைத் தாங்களே இகழும் இமையோர் குலத்தில் பிறந்த மாத
ராணவர் இவ்விடத்திலே இருக்கின்ற இவளுடைய கணவரோடு
சாயுச்சியத்தைத் தவத்தினால் அடைய யாம் பெறுவேர்மாயின் ஒப்
பற்ற இம் மடமையுடையரள் கொங்கைகளை அணையப் பெறு
குவும், அவ்வாறன்றியிலே அணைதற்குக் கிட்டா என்று மனம்,
மறுகுவர். ஆதலால், அவளுடைய திருவழகை நான்முகன் காசா
யணன் இந்திரன் முதலாய் புலவோர் யாது கண்டு அளவிடுவது?
அதன் பெருமையை அளவிட மாட்டார்கள்:

(துறிப்பு) இதனால் உணர்விற்கே யன்றிக் கண்ணிற்கும்
இன்பங் தருபவள் என்பது பெற்றாலும்:

அழகினால் மிகக் தெய்வமகளிரும் இவ்வாறு எண்ணியசா
முத்திரிக வக்கணங்களினாலும், நுண்ணிய அழகினாலும், ஓனியினு
லும் உருவும் அதிசயத்தைத் தருகின்றமையால் ‘ஏது கண்டன
விடுவது’ என்றும், நானம் மடம் அச்சம் பயிச்ப்பு என்பன மகளி
ருடைய நற்குணங்கள் ஆதலால் ‘பேதை’ என்றும் கூறினார்.

— தெய்வமகளீர் யாவர்? இந்திராணி, அரம்பை, உருப்பசி,
திலோத்தமை, மேனகை இவர்கள் முதலாயினார்.

இதனால், பெண்வடிவிற்குப் பெண்வடிவையுடையார் ஆகைப்
படுதலால் குணவத்தையும் என்னும் அலங்காரம் காண்க.

இது தேவியுடைய திருவழகை வியந்து கூறியது

32

சேளாந்துரியலகரி மூலமும் உரையும்

எண்சீர்க்க கழிநேடி லாசிரிய விருத்தம்

13. அறக்கிழவன் மனிதன்விர கில்லாக் கொச்சை
 யழக்கருந்த ஓரிவிருந் தறியா னேனு
 முறக்கருணை கொழிக்குமுன தழுத வாரி
 யூடனுகி னவண்யர மகளி ரெல்லா
 நறைக்குழலுஞ் சரிந்திடவுத் தரீயஞ் சோர
 நாண்மீய வளைசிதற வுடித்த வாடை
 புறத்துவிழ மயலொடும்பின் ரெட்டர்வ ரென்றூற்
 பொற்கொடினின் புதுமையெவர் புகழ வல்லார்?

(உரை) ஒருவன் நெடுங்காலம் மூப்பையுடைய கிழவன், தெய் வருமல்லன், மனிதன், அதுவுமன்றிக் காம விரகில்லாத கொச் சையன், அதுவுமன்றி அழகிருந்த ஊரிவிருந் தறியாதவனுயினும், மிகக் கருணை கொழிக்கும் உன்து அழுதவாரியினிடத்து அடைந்தால் அவனைத் தெய்வமாதசெல்லாம் கற்பகமலர் நாற்றத்தை யூடைய குழலும் சரிந்திட, முலைமேல் தாங்கப்பட்டு உத்தரீயம் சோர, நாணம் அழிய, கையினில் அணிந்த வளைகள் கழன்று பல விடத்தும் விழ, உடுத்த ஆடை இடையைவிட்டுப் புறமே அகல, மயலோடும் பின்னே தொடர்வரென்று ஆகமங்கள் சொல்லு மென்றால், பென்னோகிய கொடிபோன்றவளே! நீ செய்கின்ற அதிசயமான காரியங்களை உலகத்தில் யாவர் புகழ வல்லார்? ஒரு வரும் புகழமாட்டார்.

(துறிப்பு) இதனுல் உன் கருணைக்குரியவராவாரே எழிலுடையர் என்பது பெற்றார்.

தெய்வமகளிர் மயலோடும் பின்றெட்டர்வர் எனவே, மாணிடமகளிர் படுங் காதலைச் சொல்ல முடியாது என்பதாயிற்று.

அவனுக்கு மிகுந்த இழிவினைப் பொருத்தவேண்டிக் 'கொச்சை' என்னும் மொழிபடக் கூறினார்.

உம்மைகள் இரண்டும் இழிவு சிறப்பு.

இதனுள் உறுப்புக்குத்தை விசேடம் என்னும் அலங்காரம் காண்க.

இது தேவியுடைய கருணையை வியந்து கூறியது.

எழுசீர்க் கழி நேடி லாசிரிய விருத்தம்

14. பனைபார் புனர்கனவி வளிவான் மனத்தில்ரு
பதினுலோ முத்ததமு னடைவிலே
யினைநா லொழித்ததிரு கதிரேற வற்றதமு
வினைபோப தெட்டினெடு கதிர்க்கனு
லைண்யா நிரைத்ததூறு கதிர்நா லடுத்ததத
னளவாயி லக்கமறு வகையினு
அனைரா வரைத்தகதிர் களின்மே விருக்குமென
துமைபாத செக்கர்விரி கமலமே.

(உரை) பனைத்த பாரும் புனலும் நெருப்பும் காற்றும் ஆகாயமும் மனமும் என்று சொல்லப்பட்ட இவ்வாரூதாரத்தினிடத்து முறையே அறுபதென்னு மெண்ணை வைத்து, அவ் வெண்ணிலே நான்கு ஒழிக்கப்பட்டதாகிய ஜம்பத்தாறு கிரணமும், முன் வைத் தொழித்தபடியே அறுபதென்னு மெண்ணில் எட்டு ஒழிக்கப்பட்டதாகிய ஜம்பத்திரண்டு கிரணமும், அறுபதென்னு மெண்ணில் இரண்டு கூட்டப்பட்டதாகிய அறுபத்திரண்டு கிரணமும், அறுபதென்னு மெண்ணில் ஆறு ஒழிக்கப்பட்டதாகிய ஜம்பத்தி னலு கிரணமும், அறுபதென்னு மெண்ணில் பன்னிரண்டு கூட்டப்பட்டதாகிய ஏழுபத்திரண்டு கிரணமும், அறுபதென்னு மெண்ணில் ஒளிமிகுந்த கிரணம் நான்கு கூட்டப்பட்டதாகிய அறுபத்து நான்கு கிரணமும், அதனத னளவாக இங்களஞ்சு சொல்லிய அறு வகையினுல் உணர்ந்துரைத்த கிரணங்களின் மேலாயிருக்கும் என்

இனடைய உழையினது பாதமாகிய சிவப்பையுடைய விரிந்த கம ஸம்.

(துறிப்பு) இதனால் இப்படி யிருக்கின்ற பாதாரவின்தத்தையே தரிசிக்கவேண்டும் என்பது பெற்றும்.

‘எட்டினாலே கதிர்களை வண்யா சிரைத்தது’ என்பது, எட்டுக் கதிர்களோடு நான்கு கதிரை அணைத்து சிரைத்ததெனக் கொள்ளப்படும்:

இதனிற் போந்த பொருள்: மூலாதாரத்தில் ஜம்பத்தாறும், மணிபூரகத்தில் ஜம்பத்திரண்டும், சுவாதிட்டானத்தில் அறுபத்திரண்டும், அனுகதத்தில் ஜம்பத்து நான்கும், விசுத்தியில் ஏழுபத்திரண்டும், ஆக்கிணையில் அறுபத்து நான்குமாகிய மூஞ்ஞாற்றறபது கிரணங்களின் மேலே உழையுடைய பாதம் இருக்கும் என்பதாம்.

மூலாதாரமும், சுவாதிட்டானமும் அக்கினிகண்டம் என்றும், உருத்திரகிரங்கி என்றும் ஆம். மணிபூரகமும், அனுகதமும் சூரியகண்டம் என்றும், விட்டுணு கிரங்கி என்றும் ஆம். விசுத்தியும், ஆக்கிணையும் சந்திரகண்டம் என்றும், பிரமகிரங்கி என்றும் ஆம்.

சுவாதிட்டானத்தில் அக்கினி யிருப்பதனால் உருத்திரகிரங்கி என்றும், அனுகதத்தில் சூரியன் இருப்பதனால் விட்டுணு கிரங்கி என்றும், ஆக்கிணையில் சந்திரன் இருப்பதனால் பிரமகிரங்கி என்றும் சொல்லப்பட்டன.

கிரங்கியாவன: சமூழனை நாடியின் மூன்று கட்டிருக்கும். அவை, குண்டலிசத்தி இக் கட்டைக் கடக்குங்கோறும் ஒரோ ஈவத்தையாக மூன்றவத்தை யுண்டாம். இவ் வகையுடைய ஆறு தாழ்த்தினுள், சுவாதிட்டானத்திலே இருக்கிற அக்கினியின் சுவாலைதள் நூற்றெட்டினுள் கீழ்முகமாக மூலாதாரத்திலே ஜம்

பத்தாறும், மேன்முகமாக மணிபூரகத்திலே ஜிம்பத்திரண்டும் சென்றிருக்கும். அனுகதத்திலே இருக்கிற சூரிய கிரணங்கள் நூற்றுப்பதினாற்றுள்ள கீழ்முகமாக மணிபூரகத்தைக் கடந்து சுவர் திட்டான்த்திலே அறுபத்திரண்டு சென்றிருக்க, இதய ஸ்தான மாசிய அவ் வனுகதத்திலே ஒழிந்த ஜிம்பத்தொன்கும் இருக்கும். ஆக்கினையிலே இருக்கிற சந்திரகலைகள் நூற்றுப்பத்தாற்றுள்ள கீழ் முகமாக விசத்தியிலே எழுபத்திரண்டு சென்றிருக்க, அவ் வாக் கிளையிலே ஒழிந்த அறுபத்து நான்கும் இருக்கும். இம் முச்சுட ரின் கிரணங்களை ஆரூதாரமும் அடைந்திருப்பதினால் அதனதன் கிரணமென் வரயின. ஒரு பொருளின் குணம் ஒரு பொருளினுடையதாமோ வெனில், சூரியனுடைய காந்தி மேகத்தினிடத் தில் பத்திபாய அதனை மேகத்தினிறமென்றும், இந்திரவில்லி னிறமென்றுஞ் சௌல்லப்பவெதால், ஆமென்க.

இக் கிரணங்க ளெல்லாவற்றையுங் கடந்து மேற்பட்டிருக்கிற படியினாலே, 'கதிர்களின்மே விருக்குமென துமைபாதம்' என்றார்.

என்னை அடிமைகொள்ளும் பாதம் என்பது பெற, எனது என்பதுடன் உமையைக் கூட்டாமல் பாதத்தைக் கூட்டுக.

'அளவாய்' என்னும் வினையெச்சம் அளவரக எனவரம்.

இதனுள், தீரவிடை என்னும் அலங்காரம் காண்க.

இது சடாதாரத்தின் கிரணங்கள் மேல் தேவி பாதாரவிந்தம் இருக்கும் எனக் கூறியது.

எண்சீர்க்கி.கழிநேடி லாசிரிய விருத்தம்

15. உனதுசரற் காலமதி யனைய மெய்யு

முடல்குழமூத்த பிறைச்சடையுங் கரங்க ணன்கு
மனவரத முறுமபய வரத ஞான
வருட்பளிங்கு வடமொடிபுத் தகழு மாக

நினைகில்ர்முன் வழுத்திலர்பின் வணங்கா ரெங்க
னிறைத்தபசாந் தேனுமடு பாலுங் தூய
கனியுமென மதுரம்விளாந் தொழுகு பாடற்
கவிதைபொழி வதுகயிலைக் கடவுள் வாழ்வே.

(உரை) கயிலையிலே இருக்கின்ற கடவுளுடைய செல்வமா யிருக்கின்றவளே! சாற்காலத்திலே விளங்குகின்ற மதிபோன்ற உன்னுடைய மெய்யும், உடலை யுள்வளைத்த பிறையை அணிந்த சுடையும், கரங்கள் ஈன்கினும் நாடோறும் உற்ற அபயமும் வரத மும் ஞானவருளைத் தருகின்ற படிகமாலையும் புத்தகமும் முன் ணிற்பதாக முன் மனத்தினால் நினையார், பின் வாக்கினால் வழுத் தார், அதன் பின் மெய்யினால் வணங்கார்; இப்படிப்பட்டவர் நிறைத்த பசங்கேனும் குறுகக் காய்ந்த பாலும் தூய வாழைப்பழ மும் கலந்தால் ஒத்த மதுரம் விளைந்து ஒழுகும் பாடலாகிய கவிதை யை நாலினால் பொறுவிவு எவ்வாறு? பொழியமாட்டார்.

(தறிப்பு) இவ்வாறு செய்வராயின் இப்படிப்பட்ட கவிதை யை உலகமெங்கும் பொழிவர் என்பதாயிற்று.

கனியை முந்திரிகைப்பழ மெனினும் பொருங்கும்.

காலு கையினும், அபயமும் வரதமும் படிகமாலையும் புத்தக மும் ஆகத் தியானிப்பது மேல் வரும் இரண்டு கவிக்கும் ஒக்கும்.

இதற்கு வாக்குச் சிந்தி தந்தியீம் என்று பெயர் சொல்லப் படும்.

இது மதுரக்வி பாட வேண்டினேர் தியானிக்கும் இயல்பு கூறியது.

எழுச்சிக் கழுநேடி லாசிரிய விநுத்தம்

16. வாரின்ப முலைமலை மடந்தைகவி நாவலர்
மனக்கமல் வனம் ஸரநி

டேரின்ப விளவெயி றழைக்கும்ப்ர பைச்செய்ய
 செவ்விக்கிற முணரு முரவோர்
 தாரின்ப நறவொழுகு சுருளோதி யிருள்விரவு
 தவளானிற வாணி கலைதேர்
 பேரின்ப மதுரவலை யெறியமுத கவிஞதகொடு
 பேருலகை மகிழ்விப் பரே.

(உடை) கவிகளை நாவினந் சொல்ல வல்லாருடைய மன
 மாகிய கமலவனம் அலரும்படி நீண்ட தேரிலே மகிழ்ச்சியை
 அடைந்திருக்கின்ற இளஞாயிற்றினுடைய வெயில்போல விரிக்
 குங் காங்கிரையுடைய கச்சினால் இன்பத்தைப் பெற்றிருக்கின்ற
 முலையாகிய மலையைச் சுமந்த மடங்கையின் அழகு தருகின்ற
 சிவந்த நிறத்தை உணரும் அறிவுடையோர், மரலையிலே நின்று
 மதுரத்தை உடைய தேன் ஒழுகுகின்ற சுருண்ட குழலாகிய இருள்
 கலந்திருக்கின்ற வெண்ணை நிறத்தையுடைய நாமகள் கூறிய கலை
 யிலே தேர்ந்தறிகின்ற பேரின்பச் சுவையாகிய திரை ஏறியும்
 அமுத கவிதையாகிய வெள்ளத்தைக் கொண்டு பெரிய உலகத்
 தில் உள்ளாரை மகிழ்விப்பர்.

(துறிப்பு) கமலவனம் அலரும்படி விரிக்குங் காங்கிரை
 யுடைய மடங்கையினது சிவந்த நிறத்தை உணரும் அறிவுடை
 யோர் எனக் கூட்டுக.

‘ஒதியிருள் விரவு’ என்பதற்குக் ‘குழலிடத்து இருள் கலந்த
 என்று பொரு ஞரைப்பினும் பொருங்கும்.

‘நீ பேரின்ப விளவெயில்’ எனவே இளஞாயிறும், ‘பேரின்ப
 மதுரவலை’ என்று ஏகதேச உருவகஞ் செய்தமையால் வெள்ள
 மும் வருவிக்கப்பட்டன.

இப்படி அருண நிறத்தை யுடையவளாகத் தியானிக்கு மள
 வில், பரசம் - அங்குசம் - கருப்புவில் - பூங்களை - வரதம் - அப

34

சௌந்தரிய லகரி மூலமும் உரையும்

யம் - யுத்தகம் - படிகமாலை இவைகளினுலே விளக்குகின்ற டெட்டுக் கைகளுடனே தியானிக்கவேண்டும் என்று உரைக்கும் நாலும் ஆள.

கவிஞரவலர் - வியாசர் முதலானார்; அவர்கள் பலர் ஆதலால் கீமல வனம் என்றார்.

இதற்குக் காமாசாகூட தந்தியம் என்று பெயர் சொல்லப் படும்.

இஃது இன்பச்சவைபெறுங் கவிதை பாட வேண்டினார் தியானிக்கும் இயல்பு கூறியது.

17. இந்துசிலை யைப்பிளை துண்ணிறம் வகுத்தனைய:

வெழில்வசனி யாதி மடவா

ரந்தனினை நால்வர்புடை சூழமலை மங்கைதன

தருணவடி வுணர வறிவோர்

கொந்தவிழு விரிதவள மலர்மங்கை முககமல

கோலபரி மளக விதையாற்

செந்தமிழின் வடகலையின் முதுமொழிக் காவியத்

தெளிபாடல் செய்ய மல்லே.

(உரை) சந்திரகாந்தத்தை யடைத்து உண்ணிறத்தை எடுத்து வகுத்தாற் போன்ற அழகு பொருந்திய வடிவையுடைய வசனி யாதியாகிய மடவார் எண்மரும் பக்கத்திலே சூழ்ந்திருக்க மலை யூறையன் பெற்ற மங்கையினது அருண வருவினை உணர அறி வோர், மணம் உள்ளிருந்து புறப்பட அலர்கின்ற வெண்மென்றை யுடைய தாமரைமலரிலே யிருக்கின்ற வாக்கின் செல்வியுடைய முகமாகிய கமலத்திலே யிருக்கும் அழகும் பரிமளமும் உடைய கவிதையினுலே செந்தமிழினும் வடகலையினும் முதுமொழியைப் பொருந்திய காவியமாகிய தெளிந்த பாடலைச் செய்யுமவர்.

(துறிப்பு) உணரவறிவோர் செய்யுமவர் எனக் கூட்டுக:

வசனிமுதல் எண்மரும் தேவியைப்பேர்ல் நாறு கையினும் அபயமும் வரதமும் படிகமாலையும் புத்தகமும் உடையவர்களாகத் தியானிக்கவேண்டிய வதஞ்சல், ‘உணரவறிவோர்’ என்றார்.

‘தேவியையும், வசனிமுதல் எண்மரையும்: பாசம் - அங்கு சம் - கருப்புவில் - பூங்களை - வரதம் - அபயம் - புத்தகம் - படிகமாலை இவைகளினாலே விளங்குகின்ற எட்டுக் கைகளுடனே தியானிக்கவேண்டும்’ என்று உரைக்கும் நீலும் உள்.

எண்மாவார்: வசனி, காமேசவரி, மேரகிணி, விமலை அருளை, சமினி, சர்வேசவரி, கெளளினி என இவர்கள், இவர்கள் வடிவமாய் இருக்கின்ற ஏழூத்தாவன: ஐம்பத்தோ ரெமுத் தில் கூட்டெழுத்தாகிய கடையெழுத் தொன்றுந் தள்ளி, முறை, யேபதினாலும் ஐந்து நான்கு ஐந்து இவை. இவு வகையை யுடைய எண்மரையும் முக்கோணத்தைச் சூழ்ந்த எண்கோணங்களினும் சூழப்பட்டிருக்கின்றவர்களாகத் தியானிக்க:

இதற்குச் சூத்திகூட தந்திரம் என்று பெயர் சொல்லப்படும்.

இது காவியஞ் செய்ய வேண்டிடேனோ தியானிக்கும் இயல்பு கூறியது.

18. உனதுநிற மெனுமிளைய கதிரிரவி வெயின்முழுகு

மூல்கடைய வெனாகி ஜெகுவோர்
விலைகெழுமுக கொலைமறவி யனையவிழி யுருவசிமுன்
விரவிமர மகளிர் விழைவோ

ஶனவரத மெனதமுது பொழிகவியு முன்தர்ஞ்சு

மெனதுடனு முயிரு முயிர்க்குழ்
மனமுமதி வுணர்வும்வரு களியுமென ஜெனவுருத்
மலியரைய னுதவு மயிலே.

40

சேளாந்தரியிலக்கி மூலமும் உரையும்

(உரை) மலையரசன் பெற்ற மயில்போன்றவளே! நாடோ தும் அழுது பொழுதின்ற எனது கவியும், கவியின் பொருளாகிய உனது அருளும், எனது உடலும், உடலுட் பொருங்கிய உயிரும், உயிரினால் சூழப்பட்ட மனமும், மனத்துடன் கூடிய அறிவும், அவ் வறிவுடன் கலந்த மகிழ்ச்சியும் ஆசிய இவை ஒன்றினுடன் ஒன்று எப்படிக் கலக்கிருக்கின்றன அப்படி யென் நினைவு பரவசப்பட்டு உருகும்படி உனது நிறமென்று சொல்லப்பட்ட கதி ரை யுடைய இளைய இரவியினது வெயிலிலே மூவுலகும் முழுகு மென நினைவேர், கொலைத் தொழிலோடு கூடிய மறல் யளைய விழியையுடைய உருவகிமுதலாகப் பொருங்குகின்ற தெய்வமகளி ரால் விரும்ப்படுவார்.

(துறிப்பு) நினைவு பரவசப்பட்டு உருகும்படி நினைவேர் எனக் கூட்டுக்

தெய்வமகளிரால் விரும்பப்படுவார் எனவே, மாணிட மகளி ரும் காக மகளிரும் விரும்புதலைச் சொல்ல முடியாது என்பதா யிற்று.

முழுகுதல் - உன்றும் புறமும் அக் காந்தியினால் நிரம்பப்பட்டிருத்தல்.

இதற்குச் சமர்ட தந்திரம் என்று பெயர் சொல்லப்படும்.

இது மகளிர் வசியம் வேண்டியோர் தியானிக்கும் இயல்பு கூறியது.

எண்கீர்க்க கழி நேடி லாசிரிய விநுத்தம்

19. ஆசி விந்துவை முகமென வினைமுலை

கீழிரண்டதன் வடிவென வருகுதாழ்

: கோத றுஞ்சுட ரெழவழ கொழுகுத்தி

கோண மொன்றென வுனதெழி விரதிதோய்

காதலன்களை தமதிட நினைபவர்
காணு மங்கையர் கலைக்காள லரியதோ
வோதி விங்கிரு சடர்முலை யனையவு
லோக மங்கையை மயல்செய்வர் கமலையே.

(உரை) ஆயிரம் இதழைப் பொருந்திய கமலத்தை யுடையவு
னே! ஓர் பெண்ணினுடைய முகத்தை எப்பெருட்கும் ஆசியாய்
இருக்கின்ற விந்தனவும், அதன் கீழே பிரண்டு முலையும் அவு
விந்துவின் வடிவு இரண்டு எனவும், அவற்றின் அருகு தாழ்ந்த
குற்றம் நீங்குன் சடர் மேலெழ அழகு ஒழுகும் முக்கோணம்
ஒன்று இருப்பது எனவும், இரதியைக் கூடுகின்ற காதலனுகிய
நீ கொடுத்த எழிலையுடைய மன்மதன் கலையோடு, தமிழ்த்திலே
நினைபவர் தாம் காணும் மங்கையர் உடுத்த கலையைக் கொள்ளு
தல் அரியதோ? தெளிந்து சொல்லின், இவ்விடத்தில் இருந்து
இருசடரும் முலைபோலப் பொருந்தப் பெற்ற உலகமரகிய மங்கை
யை மோகஞ் செய்வர்.

(துறிப்பு) இவ்விடத்தில் இருந்து உலகமரகிய மங்கையை
மோகஞ் செய்வர் எனவே, மூலங்கிலுள்ள மங்கையரையும் மோ
கஞ் செய்வ ரென்பதாயிற்று.

அல்குலைத் திரிகோணமரக நினையவேண்டி, ‘அருகுதாழ்
கோத ருஞ்சட ரெழுவழ கொழுகு திரிகேண மொன்றென்’ என்
ரூர்.

‘நீ கொடுத்த எழிலையுடைய மன்மத னென்பது முன் கூறிய
‘மாயன் வணக்கி’ என்னும் கவியுட் காண்க.

மன்மத கலையாவது காமலடிவாய் இருக்கின்ற எழுத்து; அது
கிளீங்காரம்; அதனை முக்கோணத்தின் நடுவே அருண வடிவாகத்

தியானிக்கவேண்டும். அன்றியும், அதனை மூவகை யிடத்தும் அருணவடிலூரகத் தியானிக்க வேண்டுமென்று உரைக்கும் நூலும் உள்.

இதற்கு மன்மதகலாப் பிரயோகம் என்று பெயர் சொல் வப்படும்.

இது மகளிர மேகிப்பிக்க வேண்டினால் தியானிக்கும் இயல்பு கூறியது.

20. ஆட லம்பிகை யிமகர சிலைவடி

வாஞ் நெஞ்சினுள் வழிவுறு கிரணமே
லோடி யெங்கனு முடல்பெரு கமிழ்தென
ஆட மும்ப்ரபை தமதிட முணர்குவோர்
நாட வுங்கொடு விடமொரு கலுமுனை
நாடும் வெங்கொலை யரவென முறியுமேன்
முட ருஞ்சரம் விழிஹொழி யமுதினின்
முழுக வென்பொடு மழலுடல் குளிருமே.

(உரை) ஆங்க விருத்தத்தையுடைய அம்பிகையினது சங்கிர காங்கம்போலும் வடிவையும், அவ் வடிவினின்றும் வழிவுறுகின்ற கிரணவழியே ஓடி உடலினின்றும் ஏவ்விடமும் பெருகும் அழுத மென உள்ளிருங்கு இயங்கும் ஒளியையும் வேறேருரிடத்து நினையாமல் தமதிடமாக்கத் தரம் ஆளும் நெஞ்சினுள்ளே நினைவோச் சோக்கவும், ஒருவனை மயக்குங்கொடிய விடமானது ஒப்பற்ற கருடனைக் கண்ட வெய்ய கொலைத் தொழிலையுடைய பாம்புபோல முறிந்துபோர்ம்; அதுவுமன்றி ஒருவன்மேலே மூடிக்கொண்டிருக்கின்ற அரிய சுரமானது அவர்க்கையை பார்வையிற் பொழியும் அழுத்தாரையிலே நினைக்கப்பட, அச் சுரத்தா வெலும்போடு பற்றி மழுலும் உடல், குளிர்ச்சியை அடையும்.

(துறிப்பு) பிறர் அடைந்த விடமுன் சுரமும் போக்குவர் எனவே அவையிரண்டும் தம்மைவாங் தடையா வென்பதாயிற்று.

தியானிக்கு மிடத்து வேறுபடாமல் தம் வயத்தாயிருத்தலால், 'ஆனு நெஞ்சு' என்றும், சந்திர கிரணங்களைப்போல இங்கணம் சொல்லப்பட்ட கிரணங்கள் அழுதமயமாய் இருப்பதினால் 'உடல்பெரு கமிழ்தென ஆடெழும் ப்ரபை' என்றுக் கூறினார்.

அருஞ்சு சுரம் - விடுதற்கு அரியசுரம்.

உம்மைகள் இரண்டும் சிறப்பு.

ஓர் உம்மையை, தகையழலுத் வன்றி என்பொடும் அழலும் உடல் எனப் பொருள் தரும் எச்ச மாக்கினும் அமையும்.

இதற்குக் காநுடப்பிரயோகம் என்று பெயர் சொல்லப்படுக்.

இது விடமும் சுரமும் தீர்க்கவேண்டினால் தியானிக்கும் இயல்பு கூறியது.

21. ஆன மின்கொடி போலுமின் முண்டக

மாறின் மண்டல மூவகை யின்களேனார்

பானுவம்புவி தீயி னிறங்கிளர்

பான்மை கொண்டித் தூயிர கஞ்சங்கள்

கானி அன்களி ஞான முறுங்கலை

காழ்ம ஸங்களின் மூவகை பொன்றியே

போன சிந்தையின் மாண்பொயா முந்தவர்

போத மின்புறு மாதிரியோ டந்தமே.

(உரை) வேதத்தினுடைய ஆதியும் அந்தமூமாக விருக்கின்ற வளே! மெல்லிய கமலங்கள் ஆறினையும் உடைய மூவகை மண்டலத்தினிடத்தும் இருக்கின்ற சூரியன் சந்திகன் அக்கினியாகிய மூச்சுடரினுடைய ஒப்பற்ற நிறங்களைக்கின்ற அழுக்தாகிய யின்-

கொடிபோலும் பான்மைகொண்டு அவற்றின் மேலாக விருக்கும் ஆயிர மிதழையடைய கமலமாகிய வனத்திற் சதாசிவனே எனுடை மகிழ்ச்சியுற் றிருக்கின்ற உன்னுடைய ஞானகலையை வைரம் பற்றியிருக்கும் மூவகை மலங்களோடு கெட்டுப்போன சிந்தையி னலே மன மரபையை நீங்கினவருடைய அறிவு பேரினபத்தை யடையும்.

(குறிப்பு) இதனால் அவரேயறிவுடையோர் என்பது பெற்றால்.

மூவகை மலம் கெடவே, அவற்றுள் அடங்கிய சிந்தையும் கெட்டுப்போம். அதனாலே மனமாயை நீங்கினவர் என விசேஷத்துக் கூறப்பட்டார்.

மின்கொடி, மெய் நுடக்கத்துக்கு உவமை.

ஆரூதாரச் சக்கரமும் முண்டக வடிவாக இருத்தலால் ‘முண்டகம்’ என ஆயின்.

ஆரூதாரங்க ஸிருக்கின்ற முறையே தீ பானு அம்புவி என்று கூருமல் முறை பிறழக் கூறியது செய்யிளோஸைபற்றி என்க.

அனேகம் இத மூதலால் ‘கான்’ எனவும், ஆறு கமலத்துக்கும் மேலாக விருத்தலால் ‘நீள் கான்’ எனவும் சொல்லப்பட்டது.

ஓர் இந்திரவில்லுப் பல நிறமுடையதுபோலக் குண்டலிசத்தியும் பல நிறம் உடையவளாய் இருப்பன். அதனால் முச்சிடர்க்குங்காங்கி உண்டாயிற்று. அப்படியிருக்கக் கண்ணாற் காணப்படுஞ்சுடராதலால், காரியத்தைக் காரணமாகக் கூறினார்.

கலை - சொருபம்.

இது சமாதியும் சிட்டையும் உடையோர் தரிசிக்கும் இயல்பு கூறியது.

22. பேரு தங்கயிலாசன் மகன்பெறு

பேரன்புறு பேரு சென்னுஞ்சொலால்
வார மன்பொடு பார்வை வழங்கென
வாய்தி றந்திட வோடு வழங்கினுய்
வேரி முண்டகன் மான்மகு டங்களின
வீசுரும்ப்ரபை தீப முவந்ததாள்
சேரு நன்பெரு வாழ்வும் வழங்குவை
தேட ருஞ்சிவ மாய மதங்கியே.

(உரை) தேடுதற்கு அரிய சிவனுடைய மரய மதங்கியே! கைலாசத்தில் வீற்றிருக்கின்ற உன்னுடைய கணவரது பெயரைப் பெருங்கலாச னென்னும் ஒருவனுடைய மகன் பெற்ற பேர னைவன் அன்புறுகின்ற பேரன் இவன் என்று என்னையாவருஞ் சொல்லுஞ் சொல்லினால், மைக்கும், அடியான் என்னும் வரம்பற்றிய அன்புகொண்டு உன்னுடைய கடைக்கண் பார்வையை வழங்கு என்று யான் சொல்லும்படிக்குக் கருதி வாய்தி றந்திமொவில் அது கண்டு ஓடிவந்து அதை வழங்கினுய்; அஃதன் றி அச்சொல் முழு துஞ் சொன்னால் தேன் பொருந்தியிருக்கும் தாமிரரயையுடைய நான்முகனும் நூராயணனும் வணங்குகின்ற மகுடங்களிலேங்கின்று வீசப்பட்ட அரிய காந்திகளாகிய தீபாலத்தியை உவந்த உன்னுடைய தாளிலே சேர்கிற சாயுச்சியமாகிய நல்ல பெருவாழ்வையுங் கொடுப்பாய்.

(துறிப்பு) ‘தாள் சேரு நன்பெரு வாழ்வும் வழங்குவை’ எனவே, அருத்தாபத்தியால் சொன் முழுதுஞ் சொன்னால் என்பது பெறப்பட்டது.

தம்முடைய பாட்டனுடைய பாட்டன் கைலாசன் என்பது பற்றிப் பரம்பராம் அடியார்க்கும் அடியான் என்பது பொருந்த இவ்வாறு கூறினார்.

பேரன் - பேரை யுகடயவன்; அது, ஒருவன் தன் னுடைய மகனை வேறு பெயரிட்டு அழைப்பினும் தன் தங்கை பேர் இடு தற்கு உரியன் எனவாம்.

இடு வழங்குதல் தன்மேல் பனுவல் செய்தற்கு வாக்குக் கொடுத்தல் முதலாயின.

உம்மை - எச்சம்; சிறப்பு எனினும் பொருந்தும்.

மதங்கி - மாதங்கனுடைய மகன்; சங்கீதவித்தை வல்லவன் எனினும் ஆம்.

இது தேவி விரைந்து வரங் கொடுத்தல் கூறியது.

23. ஆதி சங்கரர் பாதியுடம்பினி

தாரை மம்பிகை பாதியும் விஞ்சமோ
நீதி யன்றென நாயகர் பங்கையு

நீக வர்ந்தனை யாலவ ரெங்குளார்
சோதி செங்கதிர் மேனிநி ஹெந்தது

தூய கண்களு மூவகை கொங்கையோ
வீதி ரண்டுடல் கூனுமி னம்பிறை

பேர்பொ முந்தது நீண்முடி யெங்குமே.

(இரை) எப்பொருட்கும் ஆதியாகிய சங்கரருடைய பாதி உடம்பை இனிதாகக் கவர்ந்து ஆளுகின்ற அம்பிகையே! மற்றப் பாதி உடலுங் கவராமல் மிகுந்திருக்குமோ? இது நீதியல்ல வென்று சங்கரராகிய நாயகருடைய பாதி உடலையும் நீயே கவர்ந்தாய்; அதற்குக் காரணம் சிவங்த கதிரையுடைய சோதி உன்மேனி யாக நிறைந்தது; தூய்மையையுடைய கண்களும் மூவகையே; கொங்கையும் இரண்டே; உடல் வீளங்திருக்கின்ற இளம்பிறை நீண்ட முடியெங்கும் அழை பொழிந்தது; ஆதலால், அவர் எவ் விடத்து உளராய் இருப்பர்?

(தறிப்பு) இதனால் நின் செயலை யாவராயினுங் கடக்கமாட்டார் என்பது பெற்றும்.

சங்கர்க்கு அருணவண்ணமும், மூன்று கண்களும், மூடியில் இளம்பிறையும் உண்டு என்று சொல்லப்படும். அவற்றைத் தேவி யுடையவளாய் இருத்தலின், நாயகர் பங்கையும் நீ கவர்ந்தனை என்றார். அஃதன்றித் தேவிக்கு அருணவண்ணமும், மூன்று கண்களும், மூடியில் இளம்பிறையும் உண்டு என்று சொல்லப்படும்; அவற்றைச் சங்கரருடையவராய் இருத்தலின், தேவி யுடைய உடலை நாயகர் கவர்ந்தா ரென்று சொல்லின் அமையாதோ என வினவாரை நோக்கிக் கொங்கை இரண்டு என வேண்டிற்று; அது கொண்டு இவளே கவர்ந்தாள் என்க.

மேனி - சொருபும்,

ஆலும், ஓவும் அதனை அடுத்த ஈதும் இடைச்சொல். மற்றும் ஓர் ஓசாரம் - எதிர்மறை.

உத்தர கெள்ளர் சத்தியில் சிவ மடங்கிற்று என்று சத்தியை உபாசிப்பார்கள். அதுபற்றி, இஃது அர்த்தபாகமா யிராமல் வேல்ரிருக்குங் தேவியைச் சிறப்பித்துக் கூறியது.

24. ஆதி முண்டகன் மால்சிவ னண்டர்ம

கேச னந்தச தாசிவ னைந்துபேர்

மேத குந்தொழில் போலுவ னைந்தருள்

வீறு மங்கத னாறலு முண்டென

யாது மின்றியு மேனியோ டெங்ககணு

மாஷய தந்தது ஞானமி ரங்குமோர்

நீதி யுந்திரு வேபுரு வங்கொடு

நீசௌ விங்கித வேவல்பு ரிந்ததே.

(உரை) அழகை யுடையவரே! ஆசியாகிய கமலத்தை யுடைய நான்முகன், திருமால், சிவன், தெய்வங்களுக்கெல்லாம் மகேசன், அந்தமாகிய சதாசிவன் என்னும் இப் பெயர்பெற்ற ஜவருடைய மேம்பாட்டுத் தகுதியைப் பெறுங் தொழில்போல, முறையே உலகங்களை விதித்தருளுகின்ற வீறும், விதித்த காலங் தொடங்கிப் பரம்பரமாக உண்டு என்று சொல்லும்படிக்கு அவ்விவகங்கள் தகழுயக் காத்தலும், யாதொரு பொருளும் இல்லாமல் அழித்தலும், சீவான்மாவினுடைய சொருபத்தையும் பரமான்மா கலவும் அறியாதபடிக்கு மயக்கஞ் செய்யும் திரோபாவமும், அறிவினுற் பிரமன்முதல் நால்வர்க்கும் அனுக்கிரகிக்கும் ஒப்பற்ற நீதியும், உன்னுடைய புருவங்கொண்டு நீ சொல்லும் இங்கித ஏவலானது செய்தது.

(துறிப்பு) இதனால், செய்யுங் தொழிற்கெல்லாம் நீயே காரணம் என்பது பெற்றும்.

வாய்ச்சொல்லினால் நிகழும் ஏவல்போலப் புருவநெறிப்பினுலும் நிதழும் ஏவலாகலால், ‘புருவங்கொடு நீசொ விந்கித வேவல்’ என்றார்.

‘வேவல்’ என்னும் வினைப்பெய ரெழுவாய் புரிந்தது என்னும் வினைமுற்றுப் பயனிலை கொண்டு முடிந்தது.

‘ஆதி முண்டகன்’ என்றும், ‘அந்த சதாசிவன்’ என்றுக்குறியது தொழில்பற்றி என்க.

இதனால், நீரனிறை என்னும் அலங்காரம் காண்க.

இது தேவி புருவத்தினால் ஏவும் ஏவலை வியந்து கூறியது.

எழுசீர்க்கி கழி நேடி லாகிரிய விருத்தம்.

25. மூவ ருக்குமு தற்பி றப்புநின் முக்குணக்கட ஸென்றுமுன்

சேவ டிக்க னிருப்பர் சென்னிகு
வித்த செங்னக பிரிக்கிலார்
பூவெ டுத்வார் சென்னி வைத்திடு
போத முற்றவ மம்மைநின்
காவ எர்ப்பொதி தாளில் னவக்கஸ
மூவர் சென்னி களிக்குமே.

(உரை) தாயே! தாங்களாகிய அயன் அரி அரன் என்னும் மூவர்க்கும் முதற்பிறப்பையடைய காரணம் உன்னுடைய முக் குணமாகிய கடல் என்று உணக்கு முன்னுகச் சேவடியின் கீழே முடிமேற் கூவித்த சிவந்த கைகளைப் பிரியாதவர்களாய் இருப்பார் ஆதலால், பூவினை எடுத்துத் தனித்தனி மூவர் முடிமேல் வைத்து அருச்சனை செய்யும் அறிவுடையோரானவர் அதனை விட்டுப் பாரிசாத வனத்தில் உள்ள அலரினுள் பொதியப்பட்ட உன்னுடைய தாளில் பூவினை வைத்து அருச்சனை செய்ய, ஆம் மூவர் முடியும் இன்பத்தை அடையும்.

(துறிப்பு) இதனால், உன்னைப் பூசிப்பதன்றிப் பின்னும் ஓர் தெய்வத்தைப் பூசிக்கவேண்டாம் என்பது பெற்றும்.

‘மூவர் சென்னி களிக்கும்’ என்வே மூவரால் ‘தரப்படும் வரத்தையும், தேவியால் தரப்படும் வசத்தையும் தேவியுடைய பாதத்தில் அருச்சிப்பேர் பெறுவர் என்று ஆயிற்று.

‘பிறப்பு’ என்பது பிறக்குவது காரணத்தை, ஆணர்த்தினலையின் ஆகுபெய்யா.

மூக்குண்மாவன்: இராசதம்; தாமதம், சாத்துவிகம் என்ன இவை. இராசதம் சிவப்பு; அதனால் தோன்றினுள் அயன்; தாமதம் கறுப்பு; அதனால் தோன்றினுள் அரன்; அவன் பிரளைகளை குத்திரன். சாத்துவிகம் வெளுப்பு; அதனால் தோன்றினுள் அரிசு

அவன் வைகுண்டவராசி. இவ்வாறன்றிச் சாத்துவிகத்தில் உண்டானுன் அரன், தாமதத்தில் உண்டானுன் அரி என்பாரும் உளர்.

தேவி மாணிக்க மயமாய் விளங்குகின்ற கட்டிலின்மேல் இருக்கும்பொழுது, சாம்பூனத மென்னும் பொன்னால் மும் மூர்த்திகளும் மூன்று காலாகத் தாங்கும்படி செய்த முக்காற் பிடம் எடுத்து வந்து தெய்வமகளிரானவர் பாதங் தாங்க வைப்பர். அதனால், 'மூன் சேவடிக்க ணிருப்பர்' என்றார்.

இதனுள் உதாத்தம் என்னும் அலங்காரம் தோன்றுகின்றது.

இது தேவியுடைய பாத பூசையின் சிறப்பினைக் கூறியது.

26. வேத ரஞ்சகன் மாஸ்பு ரந்தரன்

வேக சண்டகு பேரேனே

டாதி யெண்டிசை பாலர் பொன்றவு

மாதி யந்தமி லாததோர்

நாதர் பொன்றில ரேதுன் மங்கல

நானு ருந்திற மாதலா

ஞீத மைந்தது யோக மம்பிகை

நீவி யென்பது பாவமே.

(ஐரா) அம்பிகையே! வேதத்தை யிரஞ்சிக்கச் செய்பவ அகிய நான்முகன், திருமால் என்னும் இவர்களும், அவ்லாயல் புரந்தரன், கடிப்பையுடைய இயமன், குபேரனேஞ்சு இவர்களாகி யாகிய எண்ணிக்குப்பாலரும் மகாபிரளையன் கற்பமுதலாகிய காலங்களில் இறந்துபோகவும், தோற்றமும் முடிவும் தமக்கில் லாதனவரக நாதர் இறந்திலர். அதற்குக் காரணம் யாது? உண்ணுடைய கழுத்தின் மங்கல நாண் நீங்காமல் உறப்பெறுங் திறனே; ஆதலால், நீ அவர்க்கு வதுவை செய்யப்படுங்கூட்டமே கூட்டம், அப்படியிருக்க, உண்ணை உலகத்தார் நீவி யென்று சொல்லுவது பூரவமாக இருந்தது.

(துறிப்பு) இதனால்; உனக்கு ஆப்பட்டவர்க்கு இடையூறு இல்லை யென்பது பெற்றும்.

'உன் மங்கல நானுறுங் திறன்' எனவே, உனக்கு நாசம் இல்லை என்றவாரூயிற்று.

* “வினைமுற் றேவினை யெச்ச மாகதுங்
குறிப்புமுற் றீரெச்ச மாகது முளவே.”

என்பது கொண்டு, இலாத்து என்னும் எதிர்மறை வினைக்குறிப்பு முற்றை வினையெச்சமாகக் கொண்க.

‘ஆதியந்த மிலாமலோர் நாதர்’ என்று பாடம் ஒதுவாரும் உளர்.

நீலி யென்பது நீல நிறத்தை உடையவனுக்கும், மனத்தின் கண் வைரத்தை உடையவனுக்கும் பெயராதலால், வைரம் உத்த மிக்குப் பொருந்தது என்பதுபற்றி, ‘நீலி யென்பது பாவமே’ என்றார்.

சீர் - அசை.

இதனுன், நாதர் பொன்றுதிருத்தற்கு மங்கலநானுறுங் திறனே காரணமென ஏது எடுத்து உரைத்தல்லியர்கள், ஏது என் னும் அலங்காரம் காண்க.

இது தேவியுடைய மங்கலநான் சிறப்புக்கு நியது.

27. மொழிவதுண்செப்பு முத்திரை பாணியின்

முயல்வுதெங்கு நடப்பன கோயில்குழு

தொழில் ருந்துவ முற்றுமுனுகுதி

துயில்வ ணங்கல் களிப்பன யாவு

தொழில் துங்களி யென்செயல் யாவையு
முனது நன்செய் பரிசெசெய லாகவே
யழிவ தும்பதம் வைத்தருள் பேரோளி
யளிவி ளாந்து களிப்பெபழு நாதமே.

(ஆகை) பெரிய ஒளியையுடைய கருணை விளையப்பட்டு உவகை மிகுந்த நாதமாய் இருக்கின்றவளே! யான் வாயினால் சொல்லுஞ் சொல்லெல்லாம் உன்னுடைய மஞ்சிரமாகவும், யான் கையினால் செய்யுங் தொழிலெல்லாம் உன்னுடைய முத்திரையாக வும், யான் எவ்விடத்தும் நடக்குங் தொழிலெல்லாம் உன் னுடைய கோயில்வலம் வருங் தொழிலாகவும், யான் உண்பன வெல் வாம் உனக்குச் செய்யும் ஆகுதியாகவும், யான் துயிலுங் துயிலெல்லாம் உன்னை முடியினால் வணங்கும் வணக்கமாகவும், யான் யாதொன்றினால் மகிழ்வன வெல்லரம் நீ யென் நெஞ்சைவிட்டு நீங்காமையினால் உண்டாகிய மகிழ்ச்சியாகவும், இங்ஙனஞ் சொல் லப்பட்ட தொழிலன் றிச் செய்யும் என்னுடைய தொழில் யாவையும் உன்னுடைய நல்ல பூசைக்கு உரிய செயலாகவும், சேர்ந்த அடியார் இறுதல் ஒழிதற்குக் காரணமாகிய உன் னுடைய பாதங்களை என் தலைமேல் வைத்தருள்.

(துநிப்பு) உதாரே குண்டமும், உதாரக்கிணியே ஒயாக்கினி யும் எனக்கருதி, ‘அருங்குவ முற்றுறு னுகுதி’ என்றார்.

ஏகாரம் தேற்றம்; செய்ய ஸீற்றினன் றி மொழி யீற்றினும் வரும் ஆகலால் ஈற்றகை யெனி னும் அன்மையும்.

முத்திரை - நவமுத்திரை. அவையாவன: சங்கோஹபதி, திருவண்ம, வசியம், உன்மாதம், மகாங்குசம், கேசரி, பீசம், யோவி, திரிகண்டம் என் னிலை.

இதனுள் ஆர்வங் தொன்ற உரைத்தமையால், ஆர்வமோழி என்னும் அலங்காரம் காண்க; உருவகவலங்காரமும் பொருங்கி வந்தது.

இது தேவியைப் பார்த்து என்னை அளித்தல் வேண்டுமே எனக் கூறியது.

கல்நிலைத்துறை

28. பிரம னிந்திரன் முற்பிற தேவர்களுடென்னாலா நரைபெற ருந்திரையற்றநல் லாரமு தேகொலா மொருவர் தங்கிலர் தின்சிவ னாண்விடம் வாழ்வன்மா திருபெற ருங்கழை பிட்டபோன் ஞேலையின் வாசியே:

(உரை) மாதே! பிரமன் இந்திரன் முதலியவர்களும், இவர்ஸ வாத பிற தேவர்களும் உண்ணும் உணவெல்லாம் நரையும் பெரிய திரையும் போக்குதற்குக் காரணமாகிய ஜல் அரிய அழுதமேயாம். அப்படியிருந்தும், இவர்களுள் ஒருவரரவினும் இறவாமல் இருந்தவர்களில்லை; உன்னுடைய கணவனுகிய சிவன் உண்ட உணவு விடமாயிருந்தும் ஒருகாலும் இறவாமல் வாழ்வான். அதற்குக் காரணம், உன்னுடைய இரண்டு பெரிய காதிலும் இட்டபொன்ஞேலையின் நன்மையே.

(துறிப்பு) இதனாலும், உனக்கு ஆட்படிவர்க்கு இடையூறு இல்லை. யென்பது பெற்றும்.

நாசம் இல்லை யென்பது இது கொண்டும் அறியப்பட்டது.

கணவனை யிழந்தோர் காதனி வாங்கப்படுவர்; அதனால், இவர்களையை காதனி வாங்கப்படுவ தன்மையின், அதனைக் காரணமாக்கி சிவன் இறவாமல் இருத்தலைக் காரியமாகக் கூறினார்.

ஓலைச் சுருள்போன் றிருத்தலால், ‘பொன்னேலை’ எனப் பட்டது.

பெருமை யிரண்டினுள் முன்னது மிகுதிபற்றியும், பின் ஜாதுவளர்க்கிபற்றியும் வந்தன.

ஆரமுது - கிடைத்தற்கு அரிய அழுது.

ஏகாரங்க ஸிரணமெட தேற்றம்.

கெவல் - ஆஸை.

இதனுள் ஏது என்னும் அலங்காரம் காண்க.

இது தேவியுடைய தோட்டின் சிறப்பினைக் கூறியது.

29. முதுமற்சோ விளவனிதை யயனைடீரி குலிசனுளை
முறைபணியு நெறியினிடையே
பதறியுன தருகுவரு மாணியெதிர் கொளவனது
பரிசனமு னடிவ ளமையா.

விதுபிரமன் மகுடமனி மகுடமிது குலிசன்முடி
யிதுகடின மிடறு மிருதாள்
சதியமா வமரவழி விலக்கவர வரவெமது
கடவுளை னு மொழித மூகவே.

(உரை) பழைய மறைகள் புதுக்கிணற எக்காலமும் இளமையோடு கூடிய வனிதையே! அயனும் அரியும் குலிசமென்னும் ஆயுதத்தையுடைய இந்திரனும் விதி வழுவாமல் உன்னை தீர் பணி ந்து கிடக்கும் வழியின் நடவரகக் காதலினால் உன் இல்லத்தை நோக்கிவரும் அரனை விழைந்து கீ யெதிர்கொள்ள, உன்னுடைய அடியின் வளமையால் ‘இது பிரமனுடைய மகுடம், இது அரியி தூடைய மகுடம், இது குலிசனுடைய மகுடம், இம் மகுடங்கள் கடினம், அதனால் இருதாள் இறும், விரைந்து கடக்குங் கதி அமர்க் குமர்க்; இடரூயல் வழி விலகி வருக, வருக, எம்முடைய-

6

தெய்வமே' என்று உன்னுடைய ஏவல் செய்தற்கு உரிய தெய்வ மகளிர் சொல்லும் மொழிகளானங்கள் வளர்க.

(துறிப்பு) இதனால், அம் மொழிகள் என் செவிப்படச் செய்த பாவமெல்லாம் நீங்கும் என்பது பெற்றும்.

“வினை யெஞ்ச கிளவியும் வேறுபல் குறியு” என்பது கொண்டு, அமர அமர, வரவர் என்னும் வினையெச்சங்களை வியங் கோண் முற்றுக்க் கொள்க.

கணவனைக் கண்டால் விரைங் தெழுந்து வருதல் உத்தமிக்கு இயல்பாதலால், ‘பதறி யெதிர்கொள்’ என்றும், சிவப்பும் அழகும் மேன்மையும் உடைய அடியாதலால், ‘உண்டு வளம்யால்’) என் றும் கூறினார்.

முறை பணிதல் - அட்டாங்கம், பஞ்சாங்கம் என்னும் விதிப் படி பணிதல்.

இதனுள் உதாத்தம் என்னும் அலங்காரம் காண்க.

இது ஏவல் செய்வோர் சொல்லும் மங்கல மொழியை எடுத்துக் கூறியது.

30. பசுபதித் தீகொண்டறுபத்து நாலுபல

கலைஞர் முங்கரு ஜீன்யால்

வசிவற கெடும்புவன மாண்யயின் மயக்கியதன்

வழிவரு பெரும்ப யனெஷா

மிசைபெற வினோத்ததும் பின்னுமூன தேவலா

வினையிலுன தாக மமெலாம்

விசைபெற வினோத்தெவையு மினுதர வளித்ததுவும்

விமலையுன துரிமை யல்வோ.

(உரை) உள்ளும் புறமும் அழுக்கின்கிமயை யுடையலனே! பசுபதியானவன் தன் னுடைய புத்திகெங்கன்டு அறுபத்து நான்

காசிய பல கலைஞரானத்தையும் வடுவற நெடிய புவனத்தின்கண் தனது கருணையினால் மாண்யகொண்டு விரவச்செய்து இக் கலையிடமாக ஒரும் பெரியபயன்களைள்ளாம் புகழ் பெறும்படி செய்ததும், அதுவுமன்றிப் பின்னும் உன்னுடைய ஏவலினால் அவ் வறுபத்து நான்கு கலையினிடமாக ஒரும் பயண்களைள்ளாம் விரைவில் பெறும்படி ஒப்பில்லாத உனது கலையை உண்டாக்கி அப்பயன்களு மன்றி எவ்வகைப்பட்ட பயணையும் இக் கலைதானே தரக் கொடுத்ததும், உன்னை அப் பசுபதியானவன் மனைவியாகப் பெற்ற உரிமையினால் அல்லவேர.

(துறிப்பு) இதனால், உன்னையன்றி ஓர் சித்தி பெறுவதில்லை என்பது பெற்றும்.

எல்லாம் என்பது அறுபத்து நான்கு கலையிடமாக ஒரும் பயணைள்ளாம் என நின்றது.

பசுபதியினுடைய அனுக்கிரகம் மாணைக்குக் காரணம், மாணைக்கைளை விரவச் செய்தறஞுக் காரணம், அதனால் ‘கருணையரல் வசிவற செடும்புவன மாணையின் மயக்கி’ என்றும், ‘அறுபத்து நான்கு கலையினால் ஒரும் பயண் இம்மைக்கன்றி மறுமைக்கில்லை, இல்லை இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருதலால், ‘இணையி ஹன தாத முதலாம் விஷங்கபெற விஜாத்தெலவழி யிதுதா வளித்ததுவம்’ என்றும் கூறினார்.

வசிவு-மடு. “வசிந்து வாங்கு நிழிர்தோன்” என்றார் பிறரும்.

இகாரம் - எதிர்மறை,

அறுபத்து நான்கு கலைகளாவன: மாயா சம்பிரதம், தத்துவ சம்பிரதம்; யோகினி காலம், மாவினி வித்தை, மகா சம்மோகனம், முனோபேதம், தந்திரபேதம், சூர்ய தந்திரம், கலச

வாதம், கலா சாரம். குண்டிகா மதம்; அஞ்சன வித்தை, பாதுகை, பரன பாத்திரம், பரகாயப் பிரவேசம், இரசவாதம். இவை முதலாயின. இவற்றுள், மாயா சம்பிரதம் - ஓரிடத்தில் ஊர்போல வனம்போல மலைபோல நதிபோலத் தோற்றுவித்தல்; தத்துவ சம்பிரதம் - ஒரு பூதத்தில் ஒரு பூதம் தோற்றுவித்தல்; இதனை மகேந்திரசாலமென்று சொல்வர். யேங்கினிசாலம் - மயானத் தில் - உபாசித்து யோகினிகளைக் காண்பிப்பது. மாலினி வித்தை - சமுத்திரங் கடக்கச் செய்வது, மகா சம்மோகனம் - விழித்திருக்கின்றவர்களை மெய்ம்மறந்து நித்திரை கொள்ளச் செய்வது. மனோபேதம் - மனத்தைப் பேதிக்கச் செய்வது. தந்திர பேதம் - ஓரிடத்தும் வெளிப்படாத மந்திரத்தை வெளிப் படச் செய்வது. குய்யதந்திரம் - வெளிப்பட்டதை மறைப்பிப் பது. கலா வாதம் - மன்மத வித்தை. கலா சாரம் - வருணத்தை அதிகப்படுத்துவது. குண்டிகா மதம் - குளிகையினுலே இளமை அடைவது. அஞ்சன வித்தை - மறைப்பட்ட பொருளைக் காண்பிப் பது. பாதுகை-செருப்பைத் தொட்டு நினைக்கில் வினாத்த இடத் தில் விடுவது. பாண பாத்திரம் - ஒரு கரகத்தில் நினைத்த பாண மெல்லிம் தருவது. பரகாயப் பிரவேசம் - பிராண வில்லாத உடம்பிலே புகுவது. இரசவாதம் - உலோகத்தைப் பேதிக்கச் செய்வது. இவ்வாறே அறுபத்துஞ்சு கலைஞர்யும் அறிக.

ஆகமமர்வது ஸ்ரீ வித்தை; அது மந்திரமும், சக்கரமும் என இருவகைப்படும். மந்திரம் - இனிமேல் வருஷ கவியுட் காண்க. சக்கரம் - முன் ‘சிவகோணம்’ என்னுக் கவியுட் கூறினார்.

அஃது அர்ச்சனை செய்யும் முறையைவன: மேருப் பிரத்தாரம், கைவரயப் பிரத்தாரம், பூப்பிரத்தாரம் என மூவகைாம். சோடச நித்ததேவதைகள் தாழே சக்கரத்தினுடைய அங்கமாக

வீயாபித்திருப்பது மேற்பிரத்தார மென்று, வசிட்ட சங்கிதை யிலே தேவியை நோக்கிச் சிவனுலே சொல்லப்பட்டிருக்கின்றது.

சோடச நிதத தேவதைகள் அக்கர உருவமாக இருப்பதனால், அவ் வக்கரங்கள் தாமே சக்கரத்தினுடைய அங்கமாக வியாபித் திருப்பது கைலாசப் பிரத்தாரமென்று, சனந்த சங்கிதையிலே இருடிகளை நோக்கிச் சனந்தாலே சொல்லப்பட்டிருக்கிறது.

வசனிமுதல் எண்மரும், நிததே தேவதைகள் பதினறுவரும், யோகினிகள் பன்னிருவரும், ஆகருஷணிகள் நால்வரும், பாசமும், அங்குசமு மென்று சொல்லப்படும் தேவதைகள் சக்கரத்தி னுடைய அங்கமாக வியாபித்திருப்பது பூப்பிரத்தாரமென்று, சனற்குமார சங்கிதையிலே சனற்குமாரராற் சொல்லப்பட்டிருக்கின்றது.

வசனிமுதல் எண்மரும் முன் கூறப்பட்டனர்.

நிததே தேவதைகள் பதினாறுவ ராவாரி: திரிபுராசந்தரி, காமேஸ்வரி, நிததியானித்தியை, பகமாலினி, நிததியக்கிலினை, பேருண்டை, வன்னிவாசினி, மகாவித்தியேசவரி, ரெளத்திரி, தல்வரிண்த, குளசந்தரி, நிததியானிலபதாகை, விசயை, சர்வமங்களை, சுவாவாமரவினிதை, சித்திரை என இவர்கள்.

யோகினிகள் பன்னிருவ ராவாரி: வித்தியா யோகினி, ரேசிகா யோகினி, மேரசிகா யோகினி, அயிர்தா யேகினி, திவிகா யோகினி, விஞ்ஞான யோகினி, ஆப்பியா யோகினி, வியாப்பினி யோகினி, மேயா யோகினி, வியோமஞ்சப யேகினி, சித்தரூபா யோகினி, இலட்சமி யோகினி என இவர்கள்.

ஆகருஷணிகள் நால்வ ராவாரி: கந்தாகருஷணி, ரூபாக குஷணி, ரசாகருஷணி, பரிசாகருஷணி என இவர்கள்.

உருத்திரயாமளம் என்னும் நூலினால் இச் சக்ரம்: தேவர், கந்தருவர், இயக்கர், இராக்கதர், அசுரர் இவர்களாலே உபாசிக்கப் பட்டதென்றும்; நான்கு வருணத்துக்கும், நான்காசிரமத்துக்கும், உபாசிக்கத் தகுமென்றும்; உபாசிக்கில் வாழ்நானும், புகழும், நன் மக்களும், செல்வமும், வசியமும், சுவர்க்கமும் என இவைமுதலாயின நன்மைகளைத் தருமென்றும் கூறப்பட்டிருக்கின்றது. இவற்றின் விரிவெல்லாம் அங்குவிற் காண்க.

இது தேவியினுடைய வித்தை வந்தவாறு கூறியது.

31. அரியதா குஞ்சிவஞ் சத்திமத னவனிபின்

பாதித்தன் மதிமதனவேள்

பெருகுவா னிந்திரன் பின்புபரை மதனன்மால்

பேசின்முகக் கண்ட மடைவே

யுரியதா மந்தத்தின் மாண்யமும் மூறையமைத்

தூறுமெழுத் தடைய வுணர்வாற்

றெரியினு மத்தினெடு முனதுறுப் பாமென்று

செப்புநான் மஹைக ஞாமயே.

(ஐ.2) உமையே! அரிய பொருளாய் இருக்கின்ற சிவத்தி னுடைய எழுத்தும், சத்தியினுடைய எழுத்தும், மன்மதனுடைய எழுத்தும், பூமியினுடைய எழுத்தும், பின்பு சூரியனுடைய எழுத்தும், சந்திரனுடைய எழுத்தும், காமனுடைய எழுத்தும், ஆகாயத்தினுடைய எழுத்தும், இந்திரனுடைய எழுத்தும், பின்பு பராசத்தியினுடைய எழுத்தும், காமனுடைய எழுத்தும், திருமாலுடைய எழுத்தும் ஆகிய இவற்றை விளக்க உரைப்பின், இங்கு னம் கூறிய மூன்று கண்டமும் உரியதாகப் பெறும் இறுதியின் கண் அடைவே மாண்யயினுடைய எழுத்தென்றையும் மூம்மூறையாக அமைத்து இப்படிப்பதினெந்தாகப் பொருந்துகின்ற எழுத்துக்கள் அடைய உணர்வினால் தெரியுமிடத்து உன் மூடைய ஏமத்

துடன் அங்கமாய் இருக்கும் என்று நான்கு வேதங்களும் செப்பு கின்றன.

(துறிப்பு) இதனால், இம் மூல மந்திரங்கொண்டு அரிய பலன் களைப் பெறலாம் என்பது பெற்றார்.

எழுத்தென்பதனை எல்லாவற்றேயும் கூட்டுக.

கண்டங்களை அறியும்படிக்குப் ‘பின்பு பின்பு’ என்றார்.

கடைக்கண்டம் மூண்டெறமுத்தும், முதற்கண்டம் நான்கெழுத் தும், இடைக்கண்டம் ஜிந்தமுத்துமாகக் கண்டங்தோறும் இறுதி யின் மாயையி னெழுத்தைப் பொருந்தி இருப்பதனால், தேவிக் குப் பஞ்சதசாக்ஷரி என்னும் பெயர் பொருந்திற்று.

முதற்கண்டத்தும் கடைக்கண்டத்தும் சத்தியின் எழுத்தும், மூன்று கண்டத்தும் காமன் எழுத்தும் வருதல் பயன் கருதிய முறைமை.

இம் மந்திரத்தினுடைய மூன்று கண்டங்களானவை, முச் சுடரும் முச்சத்தியும் மூன்றவத்தையும் முக்குண்மூமா யிருக்கும். இதன் விரிவெல்லாம் உபதேச முறைமையால் உணர்க.

இது தேவியினுடைய மூலமந்திரங்கூறியது.

32. மேரக போக விழைவி ஞாரணா

மூல வீத்தை தன்னின்முன்

ஞக மாரன் யோனி பொன்ன

ணங்க மைக்கு நெய்யினேல்

யோக மார்சி வத்த முற்கு

கோம முற்று விமலையே

த்யாக-மாம னிக்கெக டக்க

வலய முட்செ விப்பாசே

(தூர) வீமலையே! மோகத்தைச் செய்யும் பேரகங்களை வீரும்பினேர் மேற்கூறிய உன்னுடைய மூலமங்கிரத் தாதியிலே மாரனுடைய எழுத்தும், சத்தியினுடைய எழுத்தும், திருமகஞ்சைய எழுத்தும் முறையே அமைத்து, இப்பதினெட்டு அக்கரமாக நின்ற மந்திரத்தைச் சமித்து, மக்கள் முதலிய எல்லாக் கூடி நிறைந்த சிவரூபமாய் இருக்கின்ற அக்கினியிலே காமதேனுவி னுடைய நெய்யினால் ஓமஞ் செய்து, தியாகத்தையுடைய பெரிய சிந்தாமணிகளைக் கைக்கொண்டு அக்க வலயமாக அதனுட் செலிப்பர்.

(தறிப்பு) மந்திரத்தைச் செவிப்பர் எனக் கூட்டுகூ.

போகம் - சுவர்க்காதி போகம்.

செபமாலை சிந்தாமணியெனச் சொல்லவே, நெய் காமதேனுவி னுடைய தென்பது வருவிக்கப்பட்டது.

சிந்தரமணியும், காமதேனுவினுடைய நெய்யும் கிண்டத்தற்கு உரியர் அல்லாதார் தாமரைமணியும் பசுவினெய்யும் சொள்வர்.

தாமரை மணியிற் செபித்தால் இக்கித்த தெல்லாம் கொடுக்கு மென்று நூல்களிற் சொல்லப்படுகையால், பொதுப்படத் ‘தியாகமா மணி’ என்றார்.

இது மூன் கூறிய மந்திரத்தினுடன் எழுத்துக்கள் கூட்டுச் செபிக்கும் முறைமை கூறியது.

33. இருசுடர் மூலைத்துணிச் சிவன்வடிவு நீயதனை

யானுநவ மாக தினைவே

அனுருவுள்ள தன்னிலை வெள்த்தபர மானந்து

முடையபர இனுடுப ரையுமர்ய்

மருவுமினி தாமுங்கள் கூட்டமது சேடமு

மறுத்ததனை யுடைய துவுமர்

யருகிணிரு வர்க்குமொரு பொதுவாகி நிற்குங்கொ
லழிவற்ற ஞான முதலே.

(உரை) அழிவில்லாத ஞானவொளியா யிருப்பவளே! சந்திர சூரியரென்னும் இரண்டு சுடராகிய இரண்டு மூலையையுடைய நீ சிவன் வடிவதானே. அச் சிவன் வடிவினை ஒன்பது கூறுபாடாக யானும் நினைவேன். ஆதலால், இவ் விருவருடைய வடிவும் நிறுத் தாலும் சிறைதன்னில் அளவொத்த பரமானந்தத்தை யுடைய பராசத்தியாகி இனிதாக மருவும் உங்கள் கூட்டமானது சேடமு மாய் அதனை மறுத்து அச் சேடத்தை யுடையதுவமாய் இருவருக்கும் அருகில் ஒரு பொதுவாகி நிற்கும்.

(தறிப்பு) இதனால், நீயே மெய்ப்பொருள் என்பது பெற்றும்.

அளவொத்த கூட்டம் எனக் கூட்டுக.

கூட்டமென்னுங் தொழிற்பெய ரெழுவாய், நிற்கும் என்னும் வினைமுற்றுப் பயனிலை கொண்டு முடிந்தது.

‘இருசுடர் மூலைத்துணை நீ’ எனவே, புவனரூபமெல்லாஞ் சத்திருப் பெனவும், ‘அதனையானும் நவமாக நினைவேன்’ எனவே, மீண்டும் அப் புவன ரூபமெல்லாம் சிவரூப மெனவும் ஆகவால், சத்தி சூபமே சிவஞ்சும், சிவஞ்சுபமே சத்திருப் பெனவர்யிற்று. சத்தி சிவன் வடிவென்னுங்கால், சத்தியானவள் சேடமாகவும், சிவனுனவன் சேடத்தை யுடையவனுகவும் சௌல்லப்படும். சிவன் சத்திவடிவென்னுங்கால், சிவனுனவன் சேடமாகவும், சத்தியானவள் சேடத்தை யுடையவளாகவும் சௌல்லப்படும். அதனால் இருவருடைய கூட்டமும் இருவர்க்கும் பொதுவர்களால், உங்கள் கூட்டமது சேடமு மறுத்தத்தேன் யுடைய துவமா, யருகிழு வர்க்குமொரு பூதுவாகி நிற்கும் என்றார்.

சிவன் ஒன்பது வடிவாய் இருப்பன் என்பதனை அறிவில்லாத
யானும் நினைவேன் எனப் பொருள் உரைக்கின்றமையால், உம்மை-
இழிவு சிறப்பு.

நவம் - நவவியூகம்; அவை முன் கூறப்பட்டன.

அது என்றது பகுதிப்பொருள் விகுதி.

ஆமும், கொல்லும் அசைநிலை.

இது சத்தி வடிவம், சிவன் வடிவம் ஒன்றெணக் கூறியது.

34. மனமுநீ வெளியுநீ வளியுநீ கனலுநீ

மறிபுனலு நீபு வியுநீ
நினையினீ பரமற வளர்ந்தொளி பரந்துவிடி

னீயன்றி யொன்று மூளதோ
வுனதுமா ஞானவா னந்தவுரு வைப்புவன
வுருவென வகுத்த ருளவோ
வளையுமாய் மகவுமா மாறுபோ னீசத்தி
யருணவடி வராய துமையே.

(உரை) உழையே! மனமும் நீ, ஆகாயமும், நீ, வாயுவும் நீ,
கனலும் நீ, அறியப்பட்ட புனலும் நீ, பூமியும் நீ, தெளிய நினையு
மிடத்து நீ மேறை, வளர்ந்து ஒளியாத எங்கும் பரந்துவிடின்
நினையன்றி ஓர் பொருளு மூளதோ? இப்படி இருக்கின்ற
உன்னுடைய பேரறி வின்புத்தை யுடைய ஒருவைப் பிள்ளைபுவன
ரூபமாக வகுத்து வேறுபட்ட மருப்பதாக்கீ தருவதற்கோ, அன்னைய
மாய் மகவுமா மாறுபோல நீ அருளி வண்ணத்தையுடைய சத்தி
வடிவாகியது?

(தூறிப்பு) இதனால், உன்னை ஒழிந்து வேரெருபொரு ஸில்லை
என்பது பெற்றார்கள்.

இம் முறை கூறியது தோற்ற முறைமை கருதி.

தேவி, தன் னுடைய உருவத்தை அறுவகைப்பட்ட டிருக்கின்ற புவனசூபமாக வகுக்கு வேறுபடுத்துத் தருதலாலும், அப் புவனம் இவளாய் இருத்தலாலும், ‘அனையுமாய் மகவுமா மாறுபோல்’ என்றுங்.

ஒசாரங்கள் இரண்டினுள், ஒன்று எதிர்மறை, ஒன்று வினா..

இதனுள் உண்மைப்பொருளோப் பிறிது பொருளாக உரைத் தமையால், போருளாவதுதி என்னும் அலங்காரம் காண்க.

“நிலஞாம் விசம்பா நிமிர்காலாங் தீயா

மலர்க்கிராம் வானூர் மதியா—மலர்கொன்றை

யெர்ஜன்னறுந் தாரா ஞஞருவ னுயிர்க்குயிரா

மெண்ணிறந்தா னெப்பொருஞ் மாய்.”

இஃது அவ் வலங்காரத்துக்குப் பிறர் காட்டிய பாட்டு.

இது முன் கூறிய கவியில் “இருசடர் முலைத்துணை நீ” எனக் குறிப்பினால் கூறிய வதனை வெளிப்படுத்திக்கூறியது.

35. அருளுமுன தாக்கினைத் திகிரிக்கு ஞாப்பட

டருக்கண்மதி யனைய வழிவாய்ப்

பருவமுதிர் பரசின் மயத்தொடுது பான்மையாய்

பரமசிவ ணைப்ப ணிகுஷா

மொருபொழுதி விப்பரம் சிவணையெழு கதிர்மதிய

வோளிகடங் தொளிரு மொருபாற்

பெருகுபங் மாணந்த வினைழவாளி ணினைப்பதுகெஙல்

பெறுமுத்தி சத்தி யொளியே.

(உதா) சத்தியரிய ஒளியே! இருந்து கருணைசெய்யும் உண் னுடைய ஆக்கினைச் சக்கரத்துக்குள்ளாக உப்பட்டுச் சூரிய சந்திக்

வடிவாசிப் பருவம் முதிர்ச் சார்கான : சத்தியுடன் கூடிய முறை மையையுடைய பரமசிவனை அவ்விடத்திற் பணிவாம். பணிவது, இப்பரமசிவனை நாடோறும் எழுகின்ற சூரியசந்திர சிரணங்களைக் கடந்து அனேகங் காந்திகளை விட்டெறிக்கின்ற ஆத்மலோகமாகிய ஓர் தவத்திற் பெருகுகின்ற மேலாகிய இன்பத்தையுடைய விருப்பங் தருகின்ற ஒளியாக ஒருபொழுது வினைப்பதுதானே பெறு முத்தி, அதனால்.

(துறிப்பு) அதனால் என்பது எஞ்சி நின்றது.

தொன்று எழுவாயாக இருந்த யாம் என்னும் பெய்கர வரு வித்துப் பணிகுவரம் என்னும் வினைமுற்றுப் பயனிலை கொண்டு முடிக்க.

சூரிய சந்திர வடிவைப் பரமசிவனேடுக் கூட்டுக.

ஆம் - அசை.

இது ஆக்கினைக் க்கக்காத்தில் தரிசிக்கும் இயல்பு கூறியது.

36. இறைவினின் விசுத்தித் தலத்திடை பளிங்குசிற.

வெழிலொடுல கருடந் தையா

யுறையுமீராரு சிவனையு மவன்போலு மாரப்ப

முடையவுனை. யும்ப ளிகுவா

நிறைமதி யொளிக்கொத்த நெறியேகு முமதொளியீ

னிலவுண்டு புசிக் ளைவுதோர்

முறைவிபறு சேகாரமென் அலகுபா தகவிருண்

முடித்துக் களித்து நையுமே.

(உரை) எல்லா ஏலகங்களுக்கும் இறைவியே நின்னுடைய விசுத்தித் தலத்து நடுவே பளிங்கு நிற எழிலுடன் கூடி உலகங்களை அருளிய தங்கைதாய் உறையும் உப்பற்ற சிவனையும்; அங்கு

சிவன்போதும் முதன்மையையுடைய உண்ணையும் அவ்விடத்திற் ப்ள்ளிவரம்: பணிவது, இங்ஙனங் கூறிய நிறை மதியினுடைய ஒளியை நிகர்த்த கெறியாகச் சொல்லும் உங்களுடைய ஒளியினால் சந்திரனுடைய நிலைவை உண்டு தம் பசியைக் களைவதாகிய ஓர் முறையையுப்ப பெற்ற சுகோரப் புன்னொன, உலகமரனது பாதகமாகிய இருளையெல்லாங் களைந்து மகிழ்ந்துறையும் அதனால்.

(துறிப்பு) ‘அவன்போது மாரம்பழுடைய உணையும்’ எனவே பளிக்கு நிற வெழிலுடன் உலகங்களை அருளிய தாயாய் உறையும் ஒப்பற்ற உண்ணையும் எனவராம்.

‘உலகு’ என்றது உலகில் உள்ள ஆன்மாக்களை.

இருவ ரொளிக்கும், சந்திர னெளிக்கும் உவமை. பாதக விருட்கும், பசிக்கும் உவமை. சிவான்மாக்களுக்கும், சுகோரப் புன்னாக்கும் உவமை. களைவதற்கும், முடித்தற்கும் உவமை. ஆதலால், இதனுட் பண்பும் வினையும்பற்றிய உவமை என்னும் அலங்காரம் கண்க.

இது விசத்திச் சக்கரத்தில் தாரிசிக்கும் இயல்பு கூறியது.

37. முன்னைத் தபோதனர்த் திதயமா னதவாவி

முதுஞான முளரி நறவார்ந்

தன்னத்தின் வடமொழிப் பெயர்பெற்று மொழிபயிலு

மறுமூன்று விஞ்சை விரிவாற்

பன்னப்பொ திந்ததீ வினைநீரி னற்குணப்

பால்பிரித் துண்டு களியா

மன்னப்ப ஞஞ்சிறைப் புள்ளினையை நாடொறும்

வழுத்துது மலர்க்க மலையே.

(உக்க) கமலத்தை யுடையவனே! நிடேறும் நிட்டை யோடு இருந்த தபோதனருடைய திதயமாகிய மானத வரலியின்

கண் முற்றுப்பெற்ற ஞானமாகிய கமலத்தினுள்ளே இருக்கின்ற பேரின்பமாகிய தேனை உண்டு; அன்னத்திற்கு வடமொழியிற் சொல்லும் பெயரினைப் பெற்றுத் தாம் மொழியாகப் பயிலும், பதினெட்டு வித்தையினால் ஆராய உலகினுள்ள ஆன்மாக்களிடத்திற் செறிந்த தீவினையாகிய நீரிலே நின்று நல்வினையாகிய பாலைப் பிரித்து உண்டு. களித்து நிலைக்கப்படுஞ் சிறையை யுடைய புனரீரண்டினையும் சூடோறும் வழுத்துவோம்.

(துறிப்பு) ஆன்மாக்களிடத்துத் தீவினையும் நல்வினையும் கலந்து இருத்தலால், ‘தீவினைக்கி னற்குணப் பால்பிரித் துண்டு’ என்றும், அப் புட்கள் ஒவித்த ஒவி பதினெட்டு வித்தையாகலால், ‘மொழி பயிலு மறுமுன்று விஞ்சை’ என்றும் கூறினார்.

முதனான முளரியில் குருப்பதனால் சறவு பேரின்பம் ஏன்பது பெறப்பட்டது. இது ஏகதேச வருவகம்.

அன்னத்திற்கு வடமொழிப் பெயர் ஹம்ஸம்.

பதினெட்டு வித்தையாவன்: இருக்கும்யஸஸ், சாமம், அதச் வணம் என்னும் வேத நான்கும்; மங்கிரம், வியாகரணம், நிதண்டு, சங்கோபிசிதம், சிருத்தம், சேருதிடம் என்னும் அங்கம்; ஆறும், மீமாஞ்சை; நியாயசாத்திரம், புராணம், தருமசாத்திரம், ஆயுள் வேதம், தலூர்வேதம், காந்தருவநால்; அருத்தசாத்திரம் என்னும் எட்டும் என இவை.

இதயம் - அனுததம்.

மானத வரவி - பிரமன் வரவி.

தம் மென்பது சாரியை; அசை எனினும் அமையும்.

கமலத்தில் இருக்கும் சறவு உண்ணுதலும், பாலோடு கலந்த நிறைப் பிரித்து அப் பாலை உண்ணுதலும் அன்னத்தின் தொழில்

ஆதலால்; தோழில் பற்றிய தன்மை என்னும் அவங்காரமும், இயைய-உருவகுஞ் செய்தமையால் இயைபுருஷகம் என்னும் அவங்காரமும் இதனுட் காண்க.

இது சிவனையும் தேவியையும் இரண்டு அன்னங்களாக அனுகத சூக்கரத்தில் தரிசிக்கும் இயல்பு கூறியது.

அறுசீர்க் கழி நெடி லாசீரிய விருத்தம்

38. விரித்தவிள்ருள் விழுங்குசக்தி மின்னெனும்பண்
மணியிந்த்ர வில்லி ஞேடுந்

தரித்தமறை பரவுசிவ தபனகதி

ரெறிப்பவதிற் ரழன்று தீயிற்

புரித்துலகங் குளிரவொளி தழைத்தொளிரப்

பொழியமுத தாரை மாரி

பரித்தமணி பூரகத்துள் பச்சைமுகில்

பணிவனருள் பழுத்த கொம்பே.

(உரை) அருளே பழமாகப் பழுத்த கொம்பு போன்றவளே! விரிந்த இருளை விழுங்குகின்ற சத்தியாகிய ஓர் மின்னுடனும், அணிந்திருக்கும் பண்மணி தாழ்வடமாகிய இந்திர வில்லுடனும் கூடி எல்லா வீதிகளையும் தரித்த வேதங்கள் பரவுகின்ற சிவனுகிய சூரிய கிரணங்கள் பிரளையாலத்தில் ஏறிப்ப, அதிலே தழன்று கருகில் அவ் வலகங்கள் பழையபடியே பின்டு குளிரும்படிக்கு ஒளி யானது தழைத் தொளிரப் பெழிகின்ற தாரையையுடைய மாரி யைச் சமந்து உன் கணவனுகிய பச்சை முகிலை மணிதூரகத்திற் பணிவேன்.

(துறிப்பு) இதனால், நீ அருளைச் செய்வாய் என்பது பெற்றும்.

மின்னுடனும் வில்லுடனும் கூடி மாரியைச் சுமந்த பச்சை முகில் எனக் கூட்டுக.

புரித்த உலகம் - புரித்துலகம் எனக் கடைக்குறை விகார மாயிற்று. * “புகழ்பூரிங் தில்லிலேர்க் கில்லை யிகழ்வர்ருன்” என மேலோர் கூறிய பாட்டினுள்ளும் உணர்க.

விரித்த, புரித்த - இவை வலித்தல் விகாரம்.

இருளை விழுங்குதல் - இருளை கீக்குதல்.

இதனுள்மின்னும் இந்திரவில்லும், மாரியும் முகிலும் தங் முட்பொருத்த முடையவாக உருவகஞ் செய்தமையால், இயை புருவகம் என்னும் அலங்காரம் காணக.

இது மணிபூரக சக்கரத்தில் தரிசிக்கும் இயல்பு கூறியது.

39. நிலைபெறு சவாதிட்டான்

நின்கிவ வனலு நீயு

மிலகிய தன்மை நெஞ்சுத்

திறைஞ்சுவ முரைக்க மாட்டே

மூலகமப் பார்வை செந்தீக்

குருகினின் கருணை போங்கி

யலையெறி யமுதப் பார்வை

யளித்தினி தருஞு மம்மே.

(இல்லை) தாயே! அக்கினி நிலைபெற்று இருக்கின்ற சவாதிட்டான்த்திலே நின்னுடைய சிவஞ்சிய அனலும் நீயும் இருந்து ஒளிவிடப்பட்ட சொந்தபத்தை வரக்கினால் உரைக்கமாட்டோம், நெஞ்சுத்தினால் ஒரு வண்ணம் இறைஞ்சுவம், அச் சிவனுடைய பார்வையில் புறப்படுகின்ற சிவந்த தீக்கு உலக்கங்களைல்லாம் கிட-

இது உருகுமிடத்துக்கருணை பொக்கி அலை யெறிதின்ற அமுத்தீடுடைய நின்கடைக்கண் பார்வையானது அவ் வலகங்களைக் காத்து இனிதானிய சைத்திய குண வப்சாரத்தைச் செய்யும், அதனால்.

(துறிப்பு) அம்மை என்னும் பெயரின் ஈற்றைகாரம் விளியுரு பின்கண் ஏகாரமாயுங் திரியும். * “அன்னே நின்னையல்லால் யா சூர நினைக்கேன்” என்றார் மேலோரும்.

இது சுவாதிட்டரன் சுக்கரத்தில் தரிசிக்கும் இயல்பு கூறியது.

எழுசிக்க கழி நேடி லாசிரிய விநுத்தம்

40. நீநந்து மூலவர் தாரத்தி லானந்த நிர்த்தமிடு மிழைவி நின்னே

டரனந்த தாண்டவம் விளைத்துநவ வடிவுபெறு
மாதிசிவ ணைப்பர வலாம்

வானந்தோ டுத்துலக மிடையப் படைத்திடுமில்
வகையின் புணர்ச்சி யலவோ.

ஞானங்கொ டணைத்தந்தை யெனவுலகு தெளிவுற
நடத்துவது ஞான விவாளியே.

(உரை) ஞானவொளியர்ய இருக்கின்றவனே! ஆக்கம் பெற் றிருக்கின்ற மூலதாரத்தில் நீ ஆந்த நிருத்தம் இடுகின்ற இறைவி. நின்னுடன் ஆந்தத் தாண்டவத்தை வருவித்து நவரத வடிவு பெறுங்கின்ற எப்ப செய்துகூடும் ஆதியாசிய சிவனைப் பராவு வாம். பராவது, ஆசாயமுதற் றெருடுத்து ஒலகங்களை அடையப் படைத்திடுகின்ற இவ் வகைப்பட்ட புணர்ச்சியினால் அல்லவோ

* சுந்தரமூர் த்தி சாயஞ்சூர் தேவாரம், திருமழபாடி.

உலகத்திலுள்ள ஆன்மாக்கள் அறிவுகொண்டு உங்களைத் தெளிவுறத் தாயும் தங்கையும் என நடத்துகின்றது, அதனால்,

(குறிப்பு) உலகு என்றது இங்கே ஆன்மாக்களை.

உலகத்தில் தாய் தங்கை என நடப்பதும் இதுபற்றி.

இருவரும் ஆங்கந் நிருத்தன்கு செய்தற்கு இடமாய் இருத்தலால், 'நீ நந்து மூலவர் தாரம்' என்றார்.

நவரத்மாவன, இனிமேல், 'அரணிடத்திற் பேரின்பம்' என்னுங் கவியுட் காட்டப்படும். எண்வகைச் சுலையுடன் சாந்தமென்னும் சுவை கூட்டப்படும். அவை நிருத்தத்திற்கே பெரும்பான்மையும் உரிய.

இன் - சாரியை.

ஒசாரம் - ஏதிர்மறை.

இது மூலாதார சக்கரத்தில் தரிசிக்கும் இயல்பு கூறியது.

ஆங்கந்தலகரி மூலமும் உரையும்
முற்றுப்பேற்றன

சௌந்தரிய லகரி

எண்சீர்க் கழிநேடி ஸ்ரீசிய விநுத்தம்

41. அந்தர மணித்தபனர் பலமணியின் வடிவெடுத்
தமருமுன் தம்பொன் முடிமே
விந்துகலை நவமணியி தெழுகுபல நிறமடைந்
திலகுமதி சயவ டினினாற்
சந்தரகலை நன்றுநன் ரென்பர்சில ரன்றன்று
சந்தரகலை யிந்த நிறமோ
விந்தரசிலை யிந்தரசிலை யென்பர்சில ராதலாஸ்
யாதென வழுத்த வுமையே.

(இரை) உழையே! விண்மணி என்னும் ஆதித்தர் பன்னிருவ
ரும் பலங்களையுடைய மணியின் உருவம் எடுத்துப் பொருந்து
கின்ற உனது அழகிய பொன் முடிமேலே இருக்கிற இந்துவின்
கலையாகிய இளம்பிழையானது அவ் வொன்பது வகைப்படும் மணி
யிற் புறப்படும் பல நிறங்களை அடைந்து ஒளிரும் அதிசயத்தைத்
தருகின்ற வடிவினால், சிலர் சந்திரகலை இவ்வண்ணம் பெற்றது
நன்று கண்றென்பர்; சிலர் அன்றன்று சந்திரகலை இந்த நிறத்தை
உடையதோ? இஃது இந்திரசிலை இந்திரசிலை என்று சொல்வர்.
ஆதலாஸ், சந்திரகலை இந்திரசிலை என்னும் இரண்டினுள்யாதென்று
சொல்லிப் புகழ்வேன்?

(துறிப்பு) வழுத்த என்னுஞ் செயவென் னெச்சத்தைத்
தங்கம் யொருகை வினைமுற்றாக்க கொள்க.

ஆதித்தர் பன்னிருவருக்கு ஏற்பப் பன்னிருமணி என்னது நவமணி என்று உலகத்து இனப்பட்டது பற்றி.

ஒராம் - எதிர்மறை.

இதனால், சந்திர கலையானது காண்போர் வியப்பத் தன் ஸிறம் வெற்றுமைப் பட்டதனாலும், இந்திர சிலையெனத் தோன் அதலாலும், திரிபதி சயம் என்னும் அலங்காரம் காண்க. துணியா மையால், ஜியவதிசூயம் என்னும் அலங்கார மெனினும் அமையும்.

42. அவர்ந்தகரு நெய்தலங் காடெனக் கடைகுழன்

நறநெய்த் திருண்டு செறிவேளி
ஷலங்குறு மியற்கைமணி மெண்டிசை யளப்பவதி

விதழ்மூழ்கு நறைவி மூழவினுற்
பொலன்கொண்முடி யாகண்ட லேசர்பொற் றனர்விரி
பொதும்பச்சமது மலர்ப் பிவதோர்
சிலம்பளி பரந்தவுண தோதியென் மனத்திருட்
செறிவுதெற வருள்க மலையே.

(உடை) கமலையே! அவர்ந்த கரிய கெய்தற்கா டென்னும்படி கடை பயிர்க்குழைவு பெற்று மிக நெய்த்து இருண்டு செறிவிடுனே கூடி விளங்க, வீசும் இபற்றுக் மணம் எட்டுத் திக்கையும் இவ்வள வென்று அனப்ப, அங் நாற்றம் தேவருலகவை நாறுதலால் அத னுட் சென்று தன்னிதழ் முழுகவேண்டு மன விருப்பத்தோடு பொன்னுலாகிய முடியைச் சூடிய இந்திரகுடைய கற்பகவனத் திற் பொன்னிறமாய் இருக்கும் கொத்துக்களில் விரிகின்ற தேனை யுடைய மலர் வந்து படிவதாகிய ஆராவாரஞ் செய்யும் வண்டுகள் பரந்த உனது ஒப்பற்ற கூந்தலானது என் மனத்திலுள்ள இருட் செறிவை கீக்க அருள்வாய்.

(துறிப்பு) மன விருப்பத்தோடு மலர் வந்து படிவதாகிய கூந்தல் எனக் கூட்டுகே.

நெய்த்தல் - சுருச்சறை யில்லாமல் இருத்தல்.

இதனால் தோழில்தீசயம் என்னும் அவங்காரம் காண்க.

43. மோதிய வெங்கதீர் மீளவே ருண்டிருண்
 மூடவொ துங்கிய வாடேற்யோ
சோதிமு கங்கவி னேறி வழிந்தன
 சேர விடுங்கவர் காலேயோ
வோதி பிணைந்துயின் வீழ வகிர்த்தத
 அடைமு தும்ப்ரபை யாதேயோ
கோதறு சிந்துர ரேகை வளம்பிறர்
 கூறுவ தன்றிது மாதாவே.

(உரை) மாதாவே! உனது கூந்தல் பின்னலாகப் பிணைந்து முதுகில் வீழ வகிர்ந்து அதன் நடுவே நெடியதாக எழுதப்படும் பிரபையானது, உலகத்தில் உள்ள இருளெல்லாம் அஞ்ச முன் மோதிப் புறப்பட்ட வெய்ய கதிரையுடைய சூரியன் இருளெல் லாம் திரண்டு இருபுறமும் வந்து மூடப் பின்பு அஞ்சி நடுவே ஒதுங்கியவர்க்கோ? அஃதன்றி உன்னுடைய ஜோதி பொருந்திய முக மாகிய குன்த்தினிடத்து அழகாகிய நீர் நிரம்பிப் பின்பு அது கொள்ளாமல் ஏறி வழிந்தன கழிந்துபோக விடப்படுக் கவிங்கோ? அஃதன்றி யாதோ எனக் கறியப்படுவதல்ல; ஆதலால், இப் பிரபை கையக் குற்றமற்ற சிந்துர ரேகையின் வளமென்று பிறர் கூறுவ தொன்றும் என்னெஞ்சத்திற்குப் பெர்குத்த மன்று.

(துறிப்பு) அழகின் நிறம் சிவப்பு:

ஓவியன் படத்தில் எழுதிய ஓர் சித்திரத்தைக் கண்டு இது குளமோ, யானோ, கடலோ என்ற சியுற்று வினாவுவதுபோல வினாவுதலால், எழுதும் பிரபை என்று உட்கொண்டும் ஜயங்கீரான்றக் கூறியது குற்றமாகாததன்க.

ஏறி வழிந்தன கழிந்துபோக விடுவ் கவிங்கேர என்பதனால் முகத்தைக் குளமாகவும், கவினை நீராகவும் உருவதஞ் செய்து கொங்க.

ஏகாரங்கள் - இசைநிலை.

ஓகாரங்கள் - வினா; “ஈசைன யொப்பவர் தேவர் கணத்திடை பாரோமோ” என்றார் பிறரும்.

ஒவங்கதிர்-பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அண்மொழி தொகை.

சிங் தூரம் - சிந்துரம் எனக் குறுகியது.

இதனால், ஐயவத்சயம் என்னும் அலங்காரமும், அவநுதி என்னும் அலங்காரமும் காண்க.

கேசாதி பாத வர்ணனையாகத் தேவியுடைய உறுப்புக்களைப் பாடியவதனால் இம் மூன்று கவியுக் கேச வர்ணனை கூறின.

எண்கீர்க் கழு நேடி லாசிரிய விருத்தம்

41. கூரையிற்றி கைவிதமுங் கொண்கார்விழி வரிவண்டுக் குழற்படிந்த மதுகரத்தின் குழாமுங் கூடிப் பேரியற்கை மணம்பொதிந்து புன்மூரன்முகையவிழப் பிறமூழன தருணமுக கமல மென்று

லோரியற்கை வாடுமிதழ் பொறிவண்டே படிவதுமற் றேரியற்கை செயற்கைமணம் போது செய்ய

ஸிரியற்கை மஸ்ரக்கமல மிதற்குடைந்து பங்கமுற் னீதியென்ப தியாரறிபார் நிகரின் மாதே.

(உரை) ஒப்பில்லாத மாதே! கூரிய எயிருகிய உள்ளிதழை யும் உண்ணுடைய கணவர் கண்ணுகிய வரியையுடைய வண்டையுங் குழவிலே படிந்த வண்டினது கூட்டத்தையும் பெரருந்தி இயற்கை

யாகிய மிகுந்த மணத்தையும் உடைத்தாய்ப் புன்சிரிப்பாகிய மூலக அவிழ ஒளிரு முன்து சிறப்பையுடைய முகமாகிய கமலமென்று யாவருஞ் சொல்லலாயிருக்க, ஓரியற்கை தன்னிதழ் முழுதும் வாடும், பிறதோரியற்கை பொறிவண்டே மேற்படியப் பெறுவது, தனது மணமுஞ் செயற்கை மணமே, அதுவுமன்றிப் போதாகியே விரியானிற்கும், இவ் வியல்பினையுடைய நீரின்கண் இயற்கையாக இருக்கின்ற கமலமலர் இம் முக கமலத்திற்கு உடைந்து தாழ்வுபடுதல் நீதி என்று சொல்வது யாவர் அறியார்? எல்லாரும் அறிவார்.

(துறிப்பு) பக்கமுறல் என்பதனால் சேற்றினிடத்து உறுத வென அதன் தன்மைத் தொழில் கூறியவாறுங் காண்க.

முக கமலத்தினுடைய எயிருகிய இதழ் ஒருகாலும் வரடாது என்பதுபற்றி அதற்கு மாறுபாடாக நீரின்கண் இருக்கும் கமல ஷ்டதழ் வாடுக் என்றும், முக கமலத்திற் பொருந்திய கணவர் கண்ணுகிய வண்டிற்கும் குழற்படிந்த வண்டிற்கும் பொறியின்மைபற்றி அதற்கு மாறுபாடாக நீரின்கண் இருக்கும் கமலத்தில் பொறி வண்டே படிவது என்றும், முக கமலத்தின் மணம் இயற்கை என்றுபற்றி அதற்கு மாறுபாடாக நீரின்கண் இருக்கும் கமலத்தின் மணம் செயற்கை யென்றும், முக கமலம் எப்பொழுதும் குவியச மல் புன்சிரிப்பாகிய மூலக அவிழானிற்கும் என்பதுபற்றி அதற்கு மாறுபாடாக நீரின்கண் இருக்கும் கமலம் போதாகியே விரியும் என்றும் கூறினார்.

கணவர் கண்ணுகிய வண்டு பொருந்தல் - இடைவிடாமல் பார்த்தல்.

குழற்படிந்த வண்டு - பொன்னந்தும்பி; அது தாமரையிற் செல்லாது. குழற்படிந்த வண்டு முகத்திற்குப் பொருத்தமாகக் கூறியது மயிர்க்கற்றை முகத்துடன் கூடி ஒற்றுமை நயம்பற்றி இருத்தவால் என்க:

நிரின்கண் இருக்கும் கமலமலர் வாடுதல் - பழம்பூவரக உதிர் தல்.

மதுகரத்தின் குழம் என்பது ஆற்றுஞ்சுடு தொகைப்பட்டு ஒன்றன் கூட்டத் தற்கிழமை கொண்டது.

போது செய்தல் - பக்குவமாய் முறக்கவிழ்தல்.

* “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிங் நோய்.”

என்றார் மேலோரும்.

முக கமலத்தின் மணம் இயற்கை யென்றது, வாயில் இயன் பாகத் தோன் றும் மணத்தினை. அன்றியும், முகமும் தாமரை மணம்பேரல் இயல்பாக மணக்கும் என்னினும் பெருங்தும்.

நிரின்கண் இருக்கும் கமலத்தின் மணம் செயற்கை என்றது, நீரினுலும் பருவத்தினுலும் உண்டாதலால்.

எயிற்றி னகவிதழ் என்பதனுள், இன் - அல்வழிக்கண் வச்த சாரியை.

+ “காய்சின் வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகல்து
வீசின போதுள்ள மீனிழுந்தார்.”*

என்றார் மேலோரும்.

இதனுள், நீரில் இருக்கும் கமலம்போன் றிருத்தலால் முகத் தைக் கமலமாக உருவகஞ் செய்துவைத்துப் பின்பு அதற்கும் இதற்கும் வேற்றுமை செய்தமையின், வேற்றுமை யுநுவகம் என்னும் அலங்காரம் காண்க.

இது முக வர்ணனை கூறியது.

* திருக்குறள் 1227. + திருக்கோவையார் 74.

கலி விருத்தம்

45. கோதை நீண்முடி கொண்டொளிர் திங்கள்சேர்
பாதி வர்ணுத லென்று படிந்ததோ
வீது கூடி யிரண்டு நிறைந்ததோ
சித பூரணத் திங்கள் சிறந்ததோ.

(உரை) கோதாய்! உன்னுடைய நீண்ட மூடிமேற் கொண்டு ஒளிர்கின்ற நிறைந்த திங்களின் மேலாகச் சேர்ந்திருந்த பாதியும் ஒளியையுடைய உனது நுதலாகவந்து இழிந்துபடிந்ததோ? அதுவுமல்லாமல், உவாவிற் குளிர்ச்சியோடு நிரம்பி வட்டங் கொண்டு திங்களாகச் சிறந்தது இந் நுதலாகவந்திழிந்து படிந்த பாதியிடியும் மூடிமேல் இருக்கின்ற பாதியுமாகியஇரண்டுக்கூடி நிறைந்ததோ? எனக் கறியப்படுவதாய் இருந்ததல்ல; நீ சொல்வாயாக.

(துறிப்பு) ஒகராங்கள் - வினு.

இதனுள், மூடிமேற் கூடிய திங்களிற் பாதி வந்து இக் நுதலாகப் படிந்ததோ என்றும், இவை யிரண்டுக்கூடி உவாமதியாகி ஆகாயத்தின்கண் நிறைந்ததோ என்றும், இயல்பாக விகழுங்கனமை ஒழியக் கவி கருதிய வதன்மேல் ஏற்றிக் கூறியவதனால், தற்துறிப்பேற்றம் என்னும் அலங்காரம் காண்க.

இது நுதல் வர்ணனை கூறியது.

அறுசீர்க்கி கழிநெடி லாசிரிய விருத்தம்

46. கருவிழிச் சுருப்பு நா ஞுன்
கண்மல ரம்பு கண்ணற்
புருவவி னடுவொ யித்தல்
போன்றது வளைத்துப் போர்மேல்
வருமதன் பிடித்த கைக்குண்
மனைந்தது போனு மெண்டுற்

றிருமகள் பரவு மந்மே
சிலையிது புருவ மன்றே.

(உரை) திருமகள் பரவானின்ற தாயே! உனது சுருவிழியா கிய வண்டு நானையும் கண்ணுகிய மல ரஷ்பினையும் உடைய புருவ மாகிய கருப்பு வில்லினுள் இடைவிட்டிருப்பது போலத் தோன் றியது, வலக்கையால் நானை வாங்கி அதனை வளைத்துப் போர், மேல் வருங் காமன் இடக்கையினாற் பிடித்த பிடிக்குள் மறைந்தது போலும் என்று யாவரும் சொல்லவால், உண்ணுடைய நெற்றியில் இருக்கும் இஃது அக் காமனுடைய வில்லே, புருவமன்று.

(துறிப்பு) கண்ணென்றது வெள்ளிய விழியுடன் இம்மையை.

இதனுள், புருவம் என்னும் உண்மைப் பொருளை மறுத்துச் சிலையென்னும் ஒப்புமைப் பொருளை உடன்பட்டு உருவக்கு செய் தமையால் அவநுதி யீருவக்கம் என்னும் அலங்காரம் காண்க.

இது புருவ வர்ணனை கூறியது.

கோச்சகக் கலிப்பா

47. ஒருமலர்க் கிரிவிவலத் துதித்தருளு நண்பகலு
மொருமலர்க்கண் மதியமிடத் துதித்தருளும் பேரிரவும்
திருநுதற்கட் பொற்கமல்ஸ் செந்நிறத்தி விளைத்தருளும்
விரவுசெக்கர் மாலையுமுன் விழைவகலா விழுப்பொருளே.

(உரை) விழுமிய பெரஞன் போல்யவுளே! உண்ணுடைய மலர்போலும் ஓர் கண்ணுகிய இரவி முதத்தின் வலப்புறத்தில் உதித்துத் தருகின்ற நண்பிகற் பொழுதும், மற்றோர் மலர்போ ஹுங் கண்ணுகிய மதியம் இடப்புறத்தில் உதித்துத் தருகின்ற நெடிய இராப்பொழுதும், திருநுதவிலே இருக்கின்ற பொற்கமலம் போலும் கண்ணுகிய சிவந்தாநிறத்தையுடைய தீ தருகின்ற விரவிய செக்கர் மாலைப்பிப்பாழுதும் அத் தன்மாதிழுசிதும் நீங்கா.

(துறிப்பு) நீங்கா எனவே உனக்கு அழிவில்லை யென்பதும் கண்களால் ஆயிற்று.

விரவுதல் - பகலும் இரவும் சந்தித்தல்.

இதனுள், மூன்று கரவங்களுடன் கண்களால் தோன்றப்படுவ தாக்கிக் கூறியவதனால், துணிவதிசயம் என்னும் அலங்காரம் காண்க.

எண்கீர்க்க கழி நெடி லாசிரிய விருத்தம்

48. கோலங்கர் விசாலையாய் நிரந்தரகல் யாணியாய்க் குவலயத்தா லடோத்தியாய்க் குலமதுரை தானுய்ச் சாலவொளிர் போகவதி யாயமுத தாரையாய்த் தண்ணெளியா வங்கியாய்ச் சகவிச்சயை யெனலாய் நீலவிழி புடைப்பரந்து நெடுங்கரப் பெயர்கவர்ந்து நீண்டுகேங் தரிபரந்து நிகரோழிக்கு மென்று லாலவிட மழுதெனக்கொண்டருங்கியவன் மத்தர்ப்புச் சமதனிலொரு புறங்கவர்த் தலதிசயமோ தாயே.

(உரை) தாயே! விசாலத்தை யுடைத்தரயி இருப்பதனால் அனோக நகரங்களுள் அழைக்குப்படைய நகராகிய விசாலையாய், நாடோறும் மங்கலத்தோடு கூடி இருத்தலால் கல்மாணியாய், நீலமலரால் வெல்லப்படாமல் இருத்தலால் அயோத்தியாய், அடியார் கண்களுக்கு மதுரமாய் இருத்தலால் குலமதுரை தானுய, மிக ஒளிருகின்ற போகந் தங்கும் இடம்யும் இருத்தலால் போகவதியாய்; அமுதத்தைத் தரித்தலால் அமுததரையாய், தண்ணெளியி னால் அளிப்பதாய் இருத்தலால் அவங்கியடியும், இவ்வேழு நகரங்களே யன்றி உலகத்திலுள்ள நகசங்களையும் வெற்றி கொள்வதன்து சோல்லாய்ப் புடை, பங்கு இங்கனங் கூறிய நெடிய தகரங்கவினது பேரூரக் கராண்த்தலல் கவர்ந்து மிக நீண்டு சிவந்து

அரி பர்ப்பி உன் னுடைய சீல நிற விழியே தனக்கெரப் பொழிக் கும் என்று யாவரும் சொல்லறாய் இருக்க, பாம்பின்து விடத்தை அமுதமென உட்கொண்டு அருக்கிய உன்மத்தாகிய சாயகருடைய வடிவமதனில் ஒரு புத்தை நீ கவர்தல் அதிசயமோ? இங்கு அதிசயமல்ல.

(துறிப்பு) கண்களுக்கு மதுரமாய் இருத்தல் - கண்களுக்கு இன்பங் தருதல்.

ங்கிற்கும் உடம்பிற்கும் பொதுப்படக் கொள்ளவேண்டி, உடம்பைப் ‘புரம்’ என்றார். ஒகராம் - எதிர்மறை.

இதனுள், தோழி லத்சயம் என்னும் அலங்காரம் காணக.

சோசிசகக்கீலிப்பா

49. இருசெவியன் பலகவிதை யிண்ரொழுகு பசுந்தேனிற் பெருகுங்கு ரதமருந்திப் பிறந்திடுமுன் பிணைவீழியாங் கருகிறவன் டினைகளிப்பக் கண்டுபொற்றுதேன்னேயோ வரிநுதற்க ணளிசிவந்த வளம்பாராய் மலர்க்கொடியே.

(உரை) மலரையுடைய கெடி பேரல்பவளே! உன் னுடைய இரண்டு செவியும் உண்ணப்பட்ட கலைமகன் முதலாயினேர் புகழ்ந்து பாடும் பல கவிதையாகிய பூங்கொத்தினின்றும் ஒழுகு கின்ற பசுந்தேனிலே மிகுந்த புதிய சுவையை உண்டு உள்ள நிற்கும் உன் னுடைய இருவிழியாகிய கரிய நிறத்தையுடைய இரண்டு வண்டுக் களிப்பக் கண்டு மனம் பொறுமல் செவ்வரியை யுடைய நுதற் கண்ணுகிய வண்டு சிவந்த வளத்தை ஆடியினுற் பாசாய்.

(துறிப்பு) ஆடி என்பது அருத்தாபத்தியினுற் பெறப்பட்டது.

ஷஷ்ட மென்பதற்கு ஒன்பது வகைப்பட்ட சுவை எனினும் பொருங்கும்.

கடைக்கண் காதளாவு செல்லுதலால், ‘பெருகுவ ரதமருந்திப் பிறழிந்திடுமுன் பினைவிழியாங் கருவிறவண்டு’ என்றும், சிவப்புச் சினத்தினால் வருமென்பது கருதி, ‘வரிநுதற்க ணளிசிவந்த வளம் பூரங்கும்’ என்றும் கூறினார்.

* “பெயரினும் வினையினும் பின்முன் ஞோரிடத்

தொன்றும் பலவும்வந்தொன்றுவ திடைச்சொல்.”

என்பது கொண்டு: என்னும், ஏயும், ஓவும் இடைச்சொல் எனக் கொள்க.

இதனுள் தற்குறிப்பேற்றம் என்னும் அலங்காரம் காண்க.

எண்கீர்க்க கழிநேடி லாகிரிய விருத்தம்

50. அரனிடத்திற்பேரின்ப மருஞமவ னல்லார்பா
லருவருக்கு மவன்முடிமே லணிநதியைச் சீறும்
பரவுநுதல்விழியழன்முன் பார்த்திலேபா லதிசயிக்கும்
பணியாய பணிவெகுளப் பயந்தனபோ லொடுங்கும்
விரைமுளரிப் பகைதடிந்து ஹீரதம் படைக்கும்
வினவுதுணைச் சேஷ்யர்க்கு விருத்துநகை விளைக்கு
மிரவுபக ஸ்திபரவு மெளியனைக்கண் டருள்புரிய
மித்தணையோ படித்தனவுன் னினைவிழிக டாயே.

(உரை) தாயே! உன்னுடைய கணவராகிய அரனிடத்திற் பெரிய இன்பத்தைக் கொடுக்கும், அவனல்லாதவரிடத்து அரு வருப்போடு கூடி இருக்கும், அவன் முடிமேல் இருக்கின்ற அழகை யுடைய கங்கையாற்றைச் சீறும், யாவரும் பரவுகின்ற சிவ

ஞாடைய நுதல் விழியனலை முன்பு ஒருகாலும் பார்த்ததில்லைப் 6 போல் அதிசயப்படும், அவனுடைய ஆபரணமாகிய பாம்புகள் வெகுள அவற்றிற்குப் பயந்தனபோலே ஒடுங்கும், நறுநாற்றத்தை யுடைய தாமரையாகிய பகையைப் புறங்கண்டு வீரரத்தைப் படைக்கும், உசாத்துணையாய் இருக்கின்ற சேடியர்க்கு எல்லிருக் தாக நகையைச் செய்யும், இரவும் பக்லும் நின்னடியைப் பரவும் எளியனைக் கண்டு அருள் புரியாநிற்கும்; ஆதலால், உனது விழிகள் இரண்டும் இத்தனை எல்லாம் படித்தனவோ?

(குறிப்பு) விருத்து - விகாரம்.

இகரம் - வினா.

இதனுள் காமம், இழிப்பு, உருத்திரம், வியப்பு, அச்சம், வீரம், நகை, கருணை என்னும் எண்வகைச் சுவையும் புலப்படக் கூறியவதனால், சுவை என்னும் அலங்காரங் காண்க. சாந்தமென்னுஞ் சுவை விகார மின்மையில், கூத்தர் நூலின்படி எட்டே வேண்டினார்.

அறுசீர்க் கழிநேடி லாசிரிய விநுத்தம்

51. இகல்பொரக் குழையை முட்டு

மிமைமயி ரோமுங்கிற் ரூவ
னிகரறு நித்தர்யேக

நீக்கிவெம் போக நல்குஞ்
சிகரவெற் பரசன் ரெல்லைத்

திருமர பென் னுங் தெய்வ
மகுடமா மணிதின் கண்கள்
வயமதன் வாளி தானே.

(உரை) சிகரத்தோடு கூடிய வெற்பரசனுடைய பழைய திருமரபென்று சொல்லப்படுங் தெய்வ மகுடத்தில் அழுத்திய

மரணிக்கம் பேரன்றவனே! பகையைப் பொரும்படிக்குக் சாதனவு வரங்கினைதுபோலக் குழுமயை முட்டியிருக்கின்ற இமை மயிராகிய ஒழுங்கினையுடைய அம்பி னிறகு னிகரற்ற நித்தருடைய யேகப்படையிற்கியாகிய சாங்தத்தை நீக்கி வெய்தாயிருக்கின்ற பேரகத்தைக் கொடுக்கும்; அதனால், னின்னுடைய கண்கள் வலியை யுடைய மன்மத னம்புதான்.

(துறிப்பு) ‘வாளிகொல்லோ’ என்று பாடமாயின், ‘அம்போ’ என்று பொரு ஞராத்து, ஒகராத்தை வினுவாக்கிக், கொல் என்பதனை அசையாக்குக.

இதனுள், தற்குறிப்பேற்றம் என்னும் அலங்காரம் காண்க.

52. வரிவிழிச் செம்மை வெண்ணமை

வனப்புறு கருமை மூன்று

மெரிதெறு கற்பகாலத்

கிறந்தமுப் பொருஞுந் தோன்றுங்

கருவெனக் குணங்கண் மூன்றின்

காரண மென்னப் பெற்று

லருமறைப் பொருளோ யுன்ற

ஞருளல்ர துலக முண்டோ.

(உரை) அரிய வேதத்தினது பொருளாயிருக்கின்றவனே! உன்னுடைய வரி பரந்த விழியில் இருக்கின்ற அழகுற்ற சிவப்பு வெளுப்புக் கறுப்பாகிய மூன்று கிறமும் ஊழித்தீ முதலாயின தெறகின்ற பிரளயகாலத்தில் இறந்த மும்மூர்த்திகளாகிய மூப் பொருஞுந் தோன்றுங் கருவெனவும், அவர் பெறும் மூக் குணங்களின் காரணமெனவும் பெற்றால், உனது அருளையன்றி உலக மென ஒன்று உண்டோ? அஃதில்லை.

(துறிப்பு) இராசதம், சாத்துவிகம், தாழதம் என்னும் முக்குணமும் முறையே சிவப்பு வெளுப்புச் கறுப்பாகலால், முக்குணத்தையும் தரும் காரணம் எனக் கூறினார்.

ஓகாரம் - எதிச்சமறை.

இதனுள், ஆதாரவேது என்னும் அலங்காரம் காண்க.

53. அம்மைனின் கருணை பொங்கி

யலைநெறி நயன வேலை
மும்மணி கெழுமுன் ஞேண்டர்
மும்மலங் களைய மூழ்கச்
செம்மைதன் சோணை யாறு
தெளிகங்கை யமுனை மூன்றுக்
தம்மயத் தொடும்வந் துற்ற
தன்மையீ தெண்பர் மிக்கோர்.

(உரை) தாயே! கருணை பொங்கி அலை ஏறிகின்ற நின்லூ டைய நயனமாகிய கடலினிடத்து இருக்கின்ற செம்மணி வெண்மணி கருமணி என்னும் மூன்றையும், உன்னை அடையும் உன் ஞேண்டரானவர் காமம் வெளுளி மயக்கம் என்னும் மும்மலங் களையும் களையும்படி மூழ்கச் சிவப்பையுடைய கல்வ சோணையாறும், வெண்மையாய்த் தெளிந்த கங்கையாறும், கறுத்த யமுனையாறும் தத்தம் நிறத்தோடும் வந்து கூடிய தன்மை என்று சொல்வத் திக்கோர்.

(துறிப்பு) காமம், வெளுளி, மயக்கம் என்னும் மும்மலமும் முறையே வெளுப்புச் சிவப்புக் கறுப்பாகலால், அவற்றை அவ்வந்த நிறத்தையுடைய யாறுகள் கழுவும்படிக்கு வந்து கூடினந்தபோன்றிருத்தலால், மும்மணியையுங் திரிவேணி சங்கமென்பர் எனக் கூறினார்.

கண்ணில் இருக்கும் மூன்று நிறத்திற்கும் மணியென்றே பெயர்.

* “கருமணியிற் பாவாய்ச் போதாயாம் வீழுங் திருநுதற் கில்லை யிடம்.”

என்றால் மேலோரும்.

சது என்பது இடைச்சொல்.

இதனுட், தற்குறிப் பேற்றம் என்னும் அவங்காரம் காண்க.

54. இடம்படர் கொடியே நின்க

ணிருசெவிக் குரைப்ப தேதேண்
றடர்ந்தெழு கயவின் கண்க

ளடைப்பில் பயப்பட்ட மீரா
கடும்பகற் கமல வீடுங்

கங்குல்வாய் நெய்தல் வீடு
மடைந்தனள் கமலை யெரன்றெருண்

றடைப்பன கண்டு கண்டாய்.

(உரை) சிவனுடைய இடப்பாகத்தில் படர்ந்த கொடிபோல் பவனே! நின்னுடைய கண் வந்து உன் திருச்செவிக்கு மங்கிரமாக உரைப்பது யாது காரணம் என்று, யாற்றுநீர் முதலாயின நீரிலே நெருங்கி மூடுகின்ற மீன்கள் தாம் கண்போல் இருத்தலால் நம்மை அபயனு செய்ய உரைக்கின்றதோ என்று அஞ்சித் தங் கண்கள் ஒருபொழுதும் இமைப்பதில்லை; அதுவுமன்றிக் கமலமும் நெய்த மூலம் கண்போன் நிருத்தலால் அவற்றின் நிறத்தைக் கவருத்தற்கு உரைக்கின்றதோ என்றஞ்சி, இராப்பெரமூது கமலமலரும் பகற் பொழுது நெய்தல்மலரும் இதழாகிய கதவை அடைப்பனவாச் செய்து, பகற்பொழுது கமலமலராகிய வீட்டினிடத்தும் இராப்

பொழுது நெய்தன்மலராகிய வீட்டினிடத்தும் மாறிவோறிப் பேசுவிருந்தாள் கமலை.

(துறிப்பு) கண் காதளவு சென்று இருப்பதனை நேக்கிக் கமலையாவன் கமலரும் நெய்தலும் தனக்கு வீடாகலால் பகற் பொழுதெல்லாம் கமலத்தைக் காத்தும், புறப்படும்பொழுது அக் கமலத்தை இதழாகிய கதவால் அடைக்கச்செய்து நெய்தலீடத்து வந்து அதன் இதழாகிய கதவைத் திறக்கச்செய்து அதனை இராப் பொழுதெல்லாம் காத்தும், புறப்படும்பொழுது அந் நெய்தலை அடைக்கச்செய்து கமலத்தின் இடத்துவந்து அதனைத் திறக்கச்செய்தும், இதுவே தொழிலாகத் திரிகின்றுள்ளன்ன வேண்டி, கடும்பகற் கமலவீடுக் கங்குலவாய் நெய்தல் வீடு மணடந்தனன் கமலை யொன்றேன் றட்டப்பன் கண்டு என்றும், மீனின் கண் ஞுக்கு இமை இல்லை என்பது ஒருதலை என்றெண்ணி, “கயவின்கண்க ஓட்டப்பில் பயப்பட்டு” என்றுங் கூறினார்.

பயப்பட்டு என்பதனால், நீரின்கட்டப்பட்டு என அதன் நன்மைத் தொழில் கூறியவாறுங் கொள்க.

பகலென்பது தன் வெம்மையினால் கடும்பகலனை அடையாத்து நின்றது.

கமலத்தையுக் நெய்தலையும் சாதிபற்றி ஒன்றேன்று எனப்பட்டது.

கண்டு என்பது ஈண்டுச் செய்தென்னும் தொழிலாய் நின்றது.

அம்மா என்பதும், கண்டாய் என்பதும் முன்னிலை யஸை இதனுள் மேற் கூறிய கவி அலங்காரமே காண்க.

55. இணைச்சிழி யிமையா நாட்ட மெப்திய தலைத் தோன்றும்

பக்ஞீநடும் புவன மின்தப்
 பார்வைசாற் றிமைக்கு மாயிற்
 ருணையிழுந் தழிவ தெண்ணித்
 துணிந்தஙின் கருணை யென்றுற்
 கணையி ஷுங் கொடிய தெண்ணக்
 கடவதோ கடவுண் மாதே.

(உரை) தெய்வமாதே! உன்னுடைய கண் ஜோலர்வது சாரண
 மாகத் தேந்தறும் பெரிய நெடிய புவனம் இக் கண் பார்த்த பார்வை
 சிறிது பெருது இமைக்குமாயின், அப் பார்வையாவிய துணையை
 யிழுந்து அழித்துவிடுவதனைக் கருதித் துணிந்த வின் கருணையினால்
 உன் வீருவிழுயும் இமையா நாட்டமாக இருந்ததென்ற யாவருஞ்
 சொல்லாயிருக்க, இவ் வருளையுடைய அதீன் அம்பினுங் கொடிய
 தென்று சிலர் சொல்லக்கடவதோ? கடவுதல்ல.

(துறிப்பு) மூன்றும் வேற்றுமை விகாரத்தாற் ரெட்க்கது.

“சந்து என்பது சிறிதென்பது; “உற்ற வசய்மை சந்துங் தருகி
 விட.”” என்றார் பிறரும்.

ஒகராம் எதிர்மறை.

இதனுள், போநுளோது என்னும் அலங்காரமும், தன்மை
 என்னும் அலங்காரமும் காணக.

56. நெடியகட் கரிய நெய்த

ஞிறையருட் சல்தி யெய்தாக்
 கொடியனேன் பிறவித் துன்பக்

குறைகடல் கடங்து மூழ்க
 விடினதிற் குறைவ துண்டோ

மேய்த்தவர்க் கொழிந்து ரூதோ
 கடிநகர் நிலவு காட்டிற்

காடுமே கருணை வாழ்தேவ.

(உரை) கருணைச் செல்வமா யிருப்பவளே! உன்னுடைய நெடிய கண்ணாலோ கரிய செய்தற் பூவின் நிறைந்த கருணைக் கடலை அடைந்திடாத கொடியனேனது பிறவியாகிய துண்பம் பொருங் திய குரைகடலைக் கடந்து யரன் மூழ்கும்படி நீயே கருதி அக் கருணைக் கடலினிடத்து என்னை விடில் அதிற் குறைந்து போவ துண்டோ? அப்படி விடினும் மெய்த் தவத்தை யுடையவர்க் கொழிந்து என்னை மூழ்கச் செய்யவதோ? மாட கூடங்களோடு கூடிய காவலையுடைய நகரில் ஏறிக்கும் நிலவு விடர்களோடு கூடிய கரிந்த காட்டினும் ஏறிக்குமே, அதனால் என்னையும் முழு கச் செய்யும்.

(துறிப்பு) நகர்க்கு மாட கூடமும், காட்டிற்கு விடரும் கரித லும் வருவித்தது கரின் உயர்வும், காட்டின் இழிவும் பற்றி.

குரை - கடலென்பதற்கு அடையாக விண்றது.

ஏகாரம் தேற்றம்.

ஒகரங்கள் எதிர்மறை; வினாவெனினும் அமையும்.

இதனுள், தவத்தோ ரன்றி என்னையும் மூழ்கச் செய்யும் என்னும் பிறிதென்றைப் பெறப்படுதலால் டூட்டு என்னும் அவங்காரம் காண்க.

57. கருங்குழு னுதற்கட்ட பின்னற்
கவிஞ்கடைக் கபோலங் தாழ்ந்த
வருங்குழழ கடந்த கண்ணி
னயிற்கடை யனங்க சாப
நெருங்குறத் தொடுத்த வேவி
னிமிர்தலை யேய்க்கு மென்றூன்
மருங்கில்பொற் றிருவே யாருன்
மதர்விழி பற்வ வல்ளார்.

(உரை) மருங்கு வில்லாத பொன்னிறத்தையுடைய அடிகு பொருங்தினவளே! உன்னுடைய நுதலின்மேற் பின்னிய கரிய குழற் பின்னவின் கடை பொருங்திய கபோலத்தில் தங்கிய அரிய குழையைத் கடஞ்ச உன் கண்ணினது கூரிய கடையினது பகை யை நெருங்கும்படிக்கு நிறைய வாங்கிய காமன் வில்லில் தொடு த்த அம்பினுடைய சியிரங்த தலையை ஒங்குமென்று எல்லாருஞ் சொல்லவால், யாவர் உன்னுடைய மதர்த்த விழியைத் துதிக்க வல்லரா?

(தறிப்பு) கடை - கவினென்னும் அடையுத்து நின்றது.

மேற் காதில் இடப்பட்டு விற்போல் வளைந்து குழைவுபெற நிருக்கின்ற வதனால் அவ் வணியைக் குழை என்றும், அது தங்கி இருக்கும் இடம் எவ்விடமேர என்று ஐயுருமல் அறியும்படிக்கு ‘கருங்குழ ஊதற்கட் பின்னற் கவின்கட்டக் கபோலந் தாழ்ந்த வருங் குழை’ என்றும் கூறினார்.

மருங்கு - கடைக்குறை விகாரம். ‘மருங்கில் பொற்றிரு’ என வே அம் மருங்குல் மிகச் சிறிது என்பதாயிற்று.

இதனுள், பல உவமை வந்தும் அவ் வுவமைதோறும் உவமை யருபு புணராது முடிவின்கண் ஓரிடத்துப் புணர்த்தியவதனால், ஒருவயிற் போலியுவமை என்னும் அலங்காரம் காணக.

இப் பதினெட்டு கவியும் கண்ணின் வர்ணனை கூறின.

58. தோகைகின் கபோலஞ் சார்ந்த

துணைநிழற் சுவடுந் தோடு
மாகவிவ் வுருளை நான்கி

னனன வீரதம் வாய்த்தோ
வேகநன் புடவி வட்டத்

திருச்சட ராழித் திண்டேர்ப்

பாகரைப் பொருது மாரன்

பழம்பகை தீரப் பெற்றுன்.

(உரை) மயில்போன்றவளே! சின்னுடைய இரண்டு கபோ வத்திற் சார்ந்த தோட்டினால் தோன்றிய நிழந்துவடும் அத் தோடு மாக இங்ஙனங் கூறிய உருளை நான்கினையுடைய ஏனது முக மாகிய தேர் கிடைத்தபடியினாலோ, சங்கிர சூரியர் என்னும் இரு சுடராகிய இரண்டு உருளையைப் பூச்சுட ஒன்றுபட்ட டிருக்கின்ற நல்ல பூமி வட்டமாகிய திண்ணிய தென்றுடைய பாகரைன்னுஞ் சங்கரரை இக் காலத்தில் பொருது மன்மதன் தன்னை நெற்றிக் கண்ணால் எரித்த பழைய பகையைத் தீரப்பெற்றுன்?

(துறிப்பு) சங்கரர் திஸ்புரத்தை எரிக்கப் போம்பொழுது இரு சுடரை உருளையாகப் பூட்டிப் பூமியைத் தேராகப் பண்ணி நடத்த வால், ‘எகன் புடவிவில் வட்டத் திருச்சுராமுதி திண்டேர்ப் பாகர்’ என்றும், கபோலங் கண்ணுடபோலிருந்து தோட்டினிழலைக் காட்டலால், ‘கபோலீஞ் சார்ந்த துணைநிழற் சுவடு’ என்றும் கூறி அரை.

இதனுள், தோடும் தோட்டினிழலும், முகமும் முகமேற் கவித்த முடியும் தேர்போ விருத்தவிளி, அதனைத் தேராக உருவ களு செய்து அதனை எதுவாக எடுத்து உரைத்தமையால், உருவக் கேவது என்னும் அலங்காரம் காண்க.

எழுசீர்க் கழி நேடி லாசீரிய விருத்தம்

59. வேரி நாண்ம லர்க்குள் வாணி

விலையில் பாட வழுதெலாஞ்

சேர மாம டந்தை நின்சே

விக்கு னுவ ருத்தவே

யார மாலை முடிய சைப்ப-

வாடி யெற்று குண்டலம்

பூரை பூரை யென்ற சொற்பொ

விந்த வோசை பெற்றதே.

(உரை) பெருமையோடும் கூடிய மடங்கைப் பருவத்தை யுடையுவளே! நாற் த்தையுடைய நாட்காண் டவிழ்ந்த தாம்பரமலரின்கணுள்ள தலைமகளானவள் தன்னுடைய விலை யில்லாத பாடலாகிய அழுதமெல்லாம் ஒருமிக்க நின் சௌகரிக்கு உணவரக ஊட்ட, அதனால் முத்துமாலையை யுடைய உன் முடி அசைப்ப, அதனால் ஒன்றே ஒன்று தாக்கிய குண்டலங்கள் பூரை பூரை என்ற சொற்போலப் பொலிந்த ஓசையைப் பெற்றன.

(துறிப்பு) ‘மாமடங்கை’ என்பதற்கு ‘மாமரத்தின்கீழ் இருக்கும் மடங்கை’ என்று பொருள் உரைப்பினும், ‘பூரைபூரை யென்ற சொற் பொலிந்த வோசை பெற்றது’ என்பதற்குப் ‘பூரை பூரை என்ற சொல்லாகிய பொலிந்த ஓசையைப் பெற்றது’ என்று பொரு ஞாப்பினும் அமையும்.

ஆரம்பிலை கழுத்தினாக இருப்ப, முடியினாகக் கூறியது கழுத்தோடி கூடி முடி அசைத்தலால் என்க,

பூரை பூரை என்பது, போதும் போதும் என்பதாம்.

சேர என்பது ஒருமிக்க என்பதாம்.

“மறைவதி யொழுகா மன்னவன் வாழும் பழிநாட் டார்ந்த பாவும் போலச்

சேர மறைத்த கூரிரு ணெடுநான்”

என்றார் பிறகும்.

குவ்வென் னும் கான்கனுருபை ஏழனுருபாகக் கொள்க.

இதனுள், தற்குறிப்பேற்றம் என்னும் அலங்காரம் காண்க.

இவ்விரண்டு கவியும் காதின் வரணை கூறின.

60. இமய மன்னன் மரபில் வெற்றி

யிடுப தாகை யனையவென்

நமலை யுன்றன் வதன துண்ட

வணிகி ரந்த மணியையோ

விமல மன்னு கவிஞர் முத்தை

வெற்பில் வல்லி யலர்வதோர்

கமல மன்னு குமிழு ஸித்தல்

கண்ட தல்ல வெண்பதே.

(உரை) இமயமலை யரசனுடைய மரபில் வெற்றி எழுதிய கொடி போன்ற என்னுடைய அமலையே! உன்னுடைய முகத்தி வேல தோன்றிய மூக்கிலே அணியாகச் சிறந்த மணியைத்தானே, மனத்தில் அமுக்கிண்மை நிலைபெற்ற கவிஞரானவர்கள் மலையில் இருக்கின்ற வல்லி அலர்வதாகிய ஓர் கமல மலரிடத்து நிலை பெற்ற குமிழும்பூவர்னாது முத்தினை ஈனுதல் உலகத்தில் தண்ட தல்ல என்று சொல்வது?

(குறிப்பு) முகத்தையும் முகத்தின்மேல் இருக்கின்ற மூக்கை யும், கமலமலரும் கமலமலர்மேல் இருக்கின்ற குமிழும்பூவுமாகக் கூறினார்.

ஓகாரம் வினே.

இதனுள், போருளாதிசயம் என்னும் அலங்காரம் காண்க.

இது மூக்கின் வரணை கூறியது.

61. இறைவி நின்னி தழ்ச்சி வப்பி
 யற்கை யித்தொ டினெசானு
 னிறைகொள் கொவ்வை யிந்னி றத்தி
 னீழல் பெற்று விம்பமா
 யுறைதல் கொண்டு நானு மற்றொ
 ருவமை யில்லை யுண்டெனு
 வறைக டற்று கிர்ப்ப முக்கி
 னன்று சொல்வ னளியனே.

(உண) உலகுக் கெல்லாம் இறைவியே! நின் னுடைய வாயித
 மினுடைய சிவப்பு இயற்கை யாதலினால் இவ் விதமுடன் பரு
 வத்தினால் வரும் சிவப்பைச் செயற்கையா யுடைய கொவ்வைப்
 பழத்தை ஒப்பாகச் சொன்னால், முதிர்ச்சியைக் கொண்ட அக்
 கொவ்வையானது இவ் விதமினுடைய நிறத்தின் ஒளி பெற்று
 விம்ப மென்னும் பெயரை யுடைத்தாய்த் தான் உறைதலை உட்
 கொண்டு நானும், அஃது அப்படி யாகலால், உலகினிடத்து வே
 ரோரு உவமை அதற்கு இல்லை, திரை ஒன்றேடோன்று அறை
 னின்ற கடவினிடத் துள்ள பவளமானது பழங்களைப் பழுக்கில்
 அன்றைக்கு உவமை உண்டென்று சொல்வேன் அளியன்.

(துறிப்பு) ‘உறைதல் கண்டு நானும்’ என்று பாடம் உரைப்
 பாரும் உளர்.

ஓர் பொருளினது காங்கி ஓர் பொருளில் வந்து பத்தி பாய்
 தலை விம்ப மென்பர்; அதனால் ‘விம்பமாய்’ என்றும், கொவ்வைப்
 பழம் தலை கீழிட்டிருத்தலால் ‘நானும்’ என்றும் கூறினார்.

பவளம் பழுப்ப தின்மையால், உவமை ஏக்காலத்தும்
 இல்லை என்பது பெறப்பட்டது.

இதனுள், பழுக்குஞ் செயவில்லாத பவளக்கொடி ஒரு
 காலத்திற் பழுக்குமாயின் அப் பழத்தை அப்பொழுது ஒப்பாகச்

சொல்வேன் என்றமையால், அற்புதவுவமை எண்ணும் அலங்காரம் காண்க.

இது இதழின் வர்ணனை கூறியது.

62. அன்பு முற்றிவடி வாய் வம்மைங்களை

தான் நத்துமதி நகைங்கிலா
நன்பு றத்தமுத மொழிகு மாம்துர
நறைகொள் சீதள மயின் றவா
யின்பு ஸிப்பலது வட்டு ரூதினியெ
நத்தெ விட்டியச கோரம்வான்
முன்ப ரப்புங்கில் வண்ணு மாலுன்னு
மூர லுக்குங்கர் மூரலே.

(உரை) அன்பானது முதிர்ந்து ஓர் வடிவாகிய தாயே! உனது முகமானது மதியின்கண் இருக்கின்ற நகையிலே பிறந்த நிலாவினிடத்து ஒழுகாநின்ற அமுதத்திலே மிக்க மதுரத்தையும் மணத்தையும் உட்கொண்ட சீதளத்தையும் உண்ட நம்முடைய வாய் இனி இன் புளிப்பை உண்டால்லது உவட்டாதெனத் தெவிட்டுமெப்படி சகோரப்புட்கள் வானில் இருந்து முன்னுகப் பரப்புகின்ற சந்திரனுடைய நிலவை உண்ணும், அதனால் உன் னுடைய மூரலுக்கு வேற்றுன்றும் ஒப்பின்மையால் அம் மூரலே நிகர்.

(துறிப்பு) தெவிட்டிய என்பது செய்யிய என்னும் வினை யெச்சம்.

‘நன்’ என்பது புறத்துக்கு அடையாக நின்றது.

நகை நிலவை உண்ட சகோரப் புட்களுக்கு வானிடத்து குதித் திலவானது தித்தித்த புளிப்பாய் இருத்தலால், தெவிட்டுமெப்படி ‘சகோரம் வான், முன்ப ரப்புங்கில் வண்ணும்’ என்றார்.

இதனுள், முகமதியில் இருக்கின்ற ஒகை நிலாவாகிய பொருள்வரன் மதியில் இருக்கும் நிலவினும் மேம்பட்டதென்று உவமை கூறி மறுத்து, அப் பொருடன்னையே உவமையாக உரைத்தமையால், போது நீங்குவுமை என்னும் அலங்காரம் காண்க.

இது நகையின் வர்ணனை கூறியது.

63. விள்ளா நாவுரை யெழுந்தொ ருந்தலைவர்

வீரமும் புகழு மழகுமே

தெள்ளு பாடன்ம தூரம்ப முத்தனைய

செய்ய கேழூளி வனப்பினு

வெள்ளன் மாமலைர வீட்டு வாணியுன

தருண நாவுறைய வெள்ளோயா

யுள்ள மேனியுமே னம்மை நீயருள

வுன்னி றம்பெறுவ தொத்ததே.

(உரை) என்னுடைய தாயே! மெரழிகளை மொழியும்படிக்கு உன்னுடைய நா உரை யெழுந்தேர்தும் உன் தலைவராகிய சங்கர ருடைய வீரமும் புகழும் அழகுமே சொல்லும் பாடவினாது மது ரம்பழுத்தாற்போன்ற சிவந்த நிறத்தின் ஒளி வனப்பினுலே சேற்றிற் பிறந்த பெரிய வெண்டாம்ரை மல்லர விட்டுக் கலைமக ளானவள் உன்னுடைய சிவந்த நாவின்கண் உறைய, அவருடைய வெள்ளோயாயுள்ள மேனியும் நீ அருளுதலினுலே உன்னுடைய மெய்யின் நிறத்தைப் பெறுவதாகிய மாணிக்க நிறத்தை ஒத்தது.

(குறிப்பு) தெள்ளுதல் ஈண்டுசீ சொல்லுதல் என நின்றது.

பாடவினது வனப்பினுல் எனக் கூட்டுக.

நாவினுடைய சிவப்பு நிறம் வெள்ளை மேனியிற் பரத்தலால்,
‘உன்னி றம்பெறுவ தொத்தது’ என்று.

எகாரம் - தேற்றம்.

இதனுள், அடிசயவுவுமை என்னும் அலங்காரம் காண்க.

அறுசீர்க் கழிநெடி லாசிரிய வீருத்தம்

64. அற்றையருட் சிவசேடன்சண்டதுண் வதுபொறு
தாவ றீரக்
கற்றைமலர்க் குழலுமைகின் கருப்பூர சகலமதீச்
சகலம் போல
வற்றதிருத் தம்பலத்தி ஞாருசகல மேனுமினி
ஞானுவாழப்
பெற்றிலரே எமரரெனும் பெயர்பெறவுமிருந்தனரோ.
பின்மூப்பில் விண்ணேனர்.

(உரை) கற்றையாக இருக்கின்ற மலர் பொருங்கிய குழலை
யுடைய உமையே! அருளொயுடைய சிவன் நாடோரும் உண்டு
மிகுந்த சேடத்தைச் சண்டேசரன் உண்ட அதனை மனத்தில்
பொறுத ஆவல் தீரும்படிக்கு மதித்துண்டம் போலக் கருப்பூரத்
துண்டமுற்ற அழகையுடைய உனது தம்பலத்தில் பொருங்கிய
ஒரு துண்டமாயினும் இனி தாக உண்டு வாழப் பெற்றிலர்னால்,
அமரரென்று சொல்லும் பெயரைப் பெறவும் இருந்தனரோ இக்
காலத்திற் சாதல் இல்லாத விண்ணேனர்?

(குநீப்பு) இக் காலத்திற் சாதல் இல்லாத விண்ணேனர் என
வே, முற் காலத்திற் சாதலையுடைய விண்ணேனர் எனவாயிற்று.

அமரரென்னும் பெயர் பெறவு மிருந்தனரோ என்பதனால்
அக் காலமென்பது வருவிக்கப்பட்டது.

கற்றை என்பதனை மலருக்கு அடையாகக் கொள்ளாமல்
குழலுக்கு அடையாகக் கொள்க.

தாம்பூல மென்னும் வட்மொழி தயிழ் மொழியர்யத் தம்பல
மெனத் திரிக்கது; “ஊருணி யெரித்த யெர்துவர்யத் தம்பலம்”
என்றுர் பிறகும் நூல் கூறும் பாடம் என்று கூறும்.

மரிப்பில்லாதவர்க்கு அமரரென்று, பெயராகவால், ‘அமர ரெண்ணும் பெயர் பெறவு மிருந்தனரோ’ என்றார்.

சுகலம் - துண்டம்.

அன்று என்பது பதப் புணர்ச்சியின்கண் ‘அற்றை’ என்றாய், ஈண்டு ‘நாடோறும்’ என்று பொருள் கொள நின்றது.

பொருத ஆவல்: ‘பொருதாவல்’ எனக் கடைக்குறை விகார மாயிற்று.

உம்மைகள் இாண்டும் சிறப்பு.

ஒகாரம் எதிர்மறை.

இதனுள், பண்புவகை என்னும் அலங்காரமும், போநு வேது என்னும் அலங்காரமும் காண்க.

65. பசுத்தமலர்க் கொடிகருணை பழுத்தனைய
கொம்பேனின் பரமர் பொற்றேள்
விசைத்தொழிலைக் கலைவாணி தனிற்பாடிப்
பாடியவண மெலிவ தல்லா

லகைச்திலர்பொன் முடியுன்து மதுரமொழிக்
ககைசத்தனரென் றதற்கு காணி
யிசைத்தொழிலைக் கைவிட்டா ரெழில்வீணை
யுறையிலிட்டா வேது செய்வாள்.

(உரை) மலரை யுடைய பசுமைபெற்ற கொடி போல்பவனே! தருணையைப் பழமாகப் பழுத்ததுபோன்ற கொம்பு போல்பவனே! நின் பரமருடைய பொலிவுபெற்ற தோள் செய்த விசயத் தொழி ஜைக் கலைகளையுடைய வாணியானவள் தன்னிலே பாடிப் பாடி அங்கு மெலிவதே யல்லர்மல் பொன் முடியை ஒருகாலும் அசைத் திலர்; அல்வாறு பாடினதும் அன்று நினது மதுரமொழித்தே

அகைத்தனசென்று அதற்கு அவள் நாணத்தை அடைந்து இகைத் தொழிலை மெல்லக் கழியவிட்டாள், எழிலையுடைய வீணையைக் கழற்றியிருந்த உறையில் இட்டாள், இதற்கு ஏது செய்வாள்?

(துறிப்பு) மதுர மெரழியாவது, வாணி பாடும் பாட்டைக் கேட்டு நன்றாயிற்று என்னும் மொழி.

பழுத்த அனைய என்பது ‘பழுத்தனைய’ எனக் கடைக் குறைந்து நின்றது.

* “ஃயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின்
மெய்யுருபு தொகா விறுதி யான.”

என்பது கோண்டு, முடி என்னும் இறுதியின்கண் இரண்டாக் கேட்டுமை யாதலால் தொகைப்பட்டு நின்றது.

இதனுள், துணிவதிசயம் என்னும் அலங்காரம் காண்க.

இம் மூன்று கவியும் வாயின் வர்ணனை கூறின.

66. மகவாசை யாவிமய மலையரையன்

மலர்க்கைதொட மனத்து என்பு
புகவாசை யாவிறைவன் கரத்தேந்தப்

- பொவிவுறுநின் சிபுகம் போற்றின்
முகவாசி யான்படிமக் கலம்பார்க்க
விட்டமுகிழ்க் காம்பு போலுஞ்
சகவாழ்வை யிகழ்ந்திதயந் தனித்தவர்தாங்
தவக்கொழுந்து தழைத்த கொம்பே.

(உரை) உலக வாழ்வை நின்தித்து ஒருமித்த மனத்தை யுடையவர் செய்யும் தவமாகிய கொழுந்து படர்ந்து தழைத்த கொம்பு பேரன்றவளே! மக வாசையினுலே முத்தங் கொள்ளும்படிக்கு

இழயமிலையர்சன் மலர்போலுங் தன் கையால் தொட்டு, உன்மேல் வைத்த அன்பு தம்முடைய மனத்துட்டுக், அதரபானஞ் செய்ய வேண்டும் ஆகையினால் இறைவராகிய பரமர் கரத்தால் ஏந்தப் பொலிவுறுகின்ற நின் சிபுகத்தைப் புகழ்ந்து சொல்லின், அப் பரமர் தமது முகச் செவ்வியைக் கண்ணுடியிற் பார்க்கும்படி அதற்கு முகிழாக இட்ட காம்புபோலும்.

(துறிப்பு) மலையரசன் மலையுருவமாக இருக்கவே கை வரு வித்துச் சொல்லவேண்டியதனால் கைக்கு மலர் உவமையாய் நின்றது; “திகழ்மணிக் கோடிரீச் திங்கள்வாண்முகம்” என்றார் பிறரும்.

தவஞ் செய்தற்கு இடையூறு வாராமல் காத்து சிறைவேற்ற ஸ்ரல், “சுகவாழிவை யிகழ்ந்திதயங் தனித்தவர்தங் தவக்கொழுந்து தழைத்த கொம்பே” என்றார்.

இதனுள், ஒருவயிற் போலியுவமை என்னும் அலங்காரம் காண்க.

இது சிபுக வர்ணனை கூறியது.

67. வயங்குறுதின் ரங்கவட மாண்மதச்சே

றனையமுது மத்தர் மேனி

முயங்குடோறு மெழுபுளக முட்பொதிந்த

பசங்கழுத்து மூக்முங்கண்டா

வியங்குபுனர் கருஞ்சேற்றி ஜெழும்வலய

முளளரைத்தா ஸீன்ற கஞ்சம்

பயம்புசூதல் கடன்னாரே மாற்றிலாப

பசுமையெரளி பழுத்த பொன்னே.

(உரை) மாற்று இத்துளை யென்னும் அளவில்லாத பசுமையோளிக்கியப் பழுமாகப் பழுத்த பெரண்போன்றவளே! ஓளிக்கின்ற நின்னுடைய முத்து வடமானது கழுத்தினும் மூலையினும் பூசிய

மான்மதமாகிய சேற்றிலே புரள், மதுமத்துராகிய உன் கணவருடைய மெய்கை முயக்குங்கொறும் எழாங்கிற புளகத்தினால், உரோமச் சிவிர்ப்பாகிய முட்செறிந்தபச்சென்ற கழுத்தும் அதன்மேல் இருக்கின்ற முகமும் கண்டால், இயங்கும் புனலோடுகூடிய கரிய சேற்றிலே புரண்டு எழும் வெள்ளிய வலயத்தையும் மூன்னொ அரையிலேவயுடைய தாளையும் ஈன்ற தாமரையானது அத்சத்தை அடைதல் கடனானாரே? கடனும்.

(துறிப்பு) முத்து வடமும் மான்மதச் சேறும், உரோமச் சிவிர்ப்பும், கழுத்தும், முகமும் என்பனவற்றிற்கு மாறுபாடாக முறையே வலயமும், கருஞ்சேறும், மூன்றும், தாளும், பூவும் வருவித்துக் கூறினார்.

பயம் புகுதல் என்பதனால் நீரின்கட்ட புகுதல் என் அதன்தன்மைத் தொழில் கூறியவாறுங் கொன்க.

ஒகாரம் எதிர்மறை.

இதனுள், தாமரையைச் சிறுமைப்படுத்தித் தாமரைக்கு ஒப்புடைத்தாகிய முகத்தைச் சாதியினாற் பெருமைப்படுத்திக் கூறியதனால், சாதியேற்றியுமை யென்னும் அலங்காரம் காண்க

68. கொந்திருங்கின் நிருமணத்திற் சேர்ந்தசர்

மூன்றமுந்தித் திகழ்வு தென்கோ
மந்தரமத் திமதார மூவகைநா

தமுமெல்லை வகுத்து தென்கோ
கொந்திரையுங் துணர்ப்புகங் கொழுத்தபசங்

கழுத்துன்வரைக் குறிகண் மூன்று
மின்திரையுஞ் சயமகளுங் கலைமாதும்

புகழ்வதல்லால் யானென் சொல்வேன்.

(உரை) சிவந்த அழகினை யுடையவளே!, மணத்தினால் வண்டு வந்து ஆரவாரன் செய்யும் பூம்பரளையையுடைய கழுகுபோலும் கொழுத்த பச்சென்ற கழுத்தினிடத் திரேகையாகிய குறிகள் மூன்றையும் உண்ணுடைய திருமணத்தில் ஒன்றேடொன்று சேர்ந்த பொற்சர் மூன்றும் அழுந்தப்பட்டுத் திகழ்வதென்று சொல்வேனே? அஃதொழிந்து மந்தரம் மத்திமம் தாரம் என்னும் மூவகை ஓசைக்கும் எல்லை வகுத்ததென்று சொல்வேனே? அவற்றை அறிந்து திருமகஞும் சயமகஞும் கலைமகஞும் இன்ன தென்று புகழ்வு தல்லாமல் யான் ஏதென்று சொல்வேன்?

(குறிப்பு) உத்தரபூமியிலே மணஞ்செய்யும்பொழுது மூன்று போற் கயிற்றினால் செய்த ஓரணி கழுத்திற் பூட்டுவார்கள். அது பாற்றி, ‘திருமணத்திற் சேர்ந்தசர் மூன்றமுங்கித்திகழ்வதென்கோ’ என்றும், தேவி சங்கீத வித்தையிலே வல்லவள் ஆதலால் அது வெல்லாம் இம் மூன்றிசையிலே நடப்பது கருதி, ‘மந்தரமத் திமதார மூவகைநாதமுமெல்லை வகுத்ததென்கோ’ என்றுங்கூறினார்.

ஒகாரங்கள் வினா.

இதனால், தற்குறிப்பேற்றம் என்னும் அலங்காரம் காண்க.

இவ் விரண்டு கவியும் கழுத்தின் வர்ணனை கூறினார்.

89. முன்னவொரு தலைசினவுண் முதல்வரா
விழந்தவயன் முகங்க ணைங்கா
அுன்னழுகுக்கீகற்றபசுங் கழைமணித்தோ
ளொருநான்கும் வழுத்து கின்றூ
னின்னமொரு சீற்றமெழுந் தரி தலையை
யெனினுமிவ டடமென் ரேளோச்
சொன்னதலைக் கழிவிலையென் றகிற்றுணிந்த
துணிவன்றே சுருதி வாழ்வே.

(உரை) சுகுதியில் வாழ்கின்றவளே, உன்னுடைய முதல்வரிடத்து இன்னும் ஒருகால் சினமெழுந்த அசிந்தவிடு தலையை என்று சொல்லினும், இவனுடைய பெரிய மெல்லிய தோளைப் புகழ்ந்து சொன்ன தலைக்கு அழிவில்லை யென்று அப் பயத்தி சின்று துணிந்த துணிவினால், தன்மேலே சினந்த அம் முதல்வராலே முற்காலத்தில் ஒரு தலையை இழந்த அயனுணவன் தன் னுடைய முகங்கள் நான்கானும் உன்னுடைய அழகுக்கு ஏற்ற பசுங்கழைபோலும் அழகையுடைய தோன் ஒரு நான்கும் வழுத்து கின்றன.

(துறிப்பு) பிற உறுப்புக்கள் எல்லாம் இருக்கத் தோன்களை வழுத்துவது அபயத்தைத் தருவதனால்.

மூன்றாம் வேற்றுமை விகாரத்தாற் ரெக்கது.

உம்மை எதிர்மறை.

அன்றும், ஒவும் அசை.

இதனுள், சூனவேது என்னும் அலக்காரம் காண்க.

இது தோளின் வரணை கூறியது.

70. திருமகடன் சீற்றியாற் றுவண்டுமதிற்

செம்பஞ்சாற் செங்கேழு பெற்று

மருமூளரி யெழில்படைத்த திதுவோநம்

மியற்கையெபதிர் மலர்வ தென்றே

யிருகரமு நகைத்தநகை யோளியையுன

தெழிலுகிரெண் றிறைஞ்சி நாளு

மருமறைகள் வழுத்துகின்ற ததிசயமோ

பேதைமையோ வண்போ வும்மே.

(உரை) தாயே!, திருமகனுடைய சீறிய அடியினால் துவண்டும், அவ் வடியில் குட்டிய செம்பஞ்சினால் சிவந்த நிறத்தைப் பெற்

அம், இக் காரணம்கொண்டு மனத்தையுடைய தாமரை அழிகு பலைத்தது, இதுவோம் மியற்கை அழுகெதிரே விண்று மலர்வ தென்று நோக்கி, உன்னுடைய இரண்டு ஞககளும் நகைத்த சிக்கயை உனது அழிய கூடமென்று வணங்கி நாடோறும் அரிய வேதங்கள் வழுத்துகின்றது அதிசயத்தினாலோ? பேரைத்தமையினு லோ? அன்பினாலோ? எனக்கு அறியப்படுவதில்லை. நீ சொல்வத யாக!

(துறிப்பு) இதுவோ என்பதனுள் ஓகாரம் மந்தாரமலர், பாரி சாதமலர் முதலாகிய மலரினின்றும் பிரிக்கப்பட்டு இழிவு தேரன்ற விண்றதனால், பிரிநிலை.

இழிந்த ஓகாரங்கள் வினா.

இதனுள், நகங்கள் விளக்குதலாகிய இயல்பினை ஒழித்து, அவை நகைத்த நகை என்று கவி கருதிய அதன்மேல் ஏற்றிக் கூறுதலானும், கூமல்ல என்று உண்மையை மறுத்தலானும் தற்குறிப்புபேற்ற வவநுதி என்னும் அலங்காரம் காண்க.

இது கையின் வர்ணனை கூறியது.

எழுத்திக் கழுநெடி லாசிரிய விருத்தம்

71. நித்தரொரு பக்கமயி விற்கவிறுன் வட்டமுலை
நிற்குமெழில் விற்ற னதுசீர்

மத்தகமெ னத்தனில் பிர்த்தொருக ரத்தைதமுடி
வைத்துறவு றத்த டவுமான்

முத்தமுலை செப்புவதெ னக்களிறு பிற்குமரன்
முற்புதல்வர் துய்த்த வழுதா

லத்தலைமை பெற்றனர திற்றிவலை கிட்டி னுமெ
னற்பவுயிர் முத்தி பெறுமே,

(உரை) நித்தருடைய ஒட்டபக்கத்தில் இருக்கின்ற மயில் போன்றவளே! உன் னுடைய மைந்தனையை களிற்று முகத்தை யுடையவன், நின் னுடைய வட்ட மூலை இறுமாந்து நிற்கும் அழகை ஞாலே தனது அழகிய மத்தகம் உன் மார்பிலே வந்ததோ என்று தன்னிலே ஓயிற்று ஒப்பற்ற புழைக்கக்கூடியத் தன் முடிமேலே வைத்து உறவுறத் தடவும், அதனால் முத்து வெத்தை யுண்டிய மூலை ஏழுச்சியை ஒருவர் புகழ்ந்து எவ்வாறு முடிவது? அக் களிற்றுமுகலும் பின் பிறந்த குமரனுமாசிய புதல்வர் முற் காலத்திலே உண்ட அமுதமயமாய் இருக்கின்ற பாலினாலே எக் காலமும் பின்னொயார் என்ற சௌல்லும் அத் தலைமையைப் பெற்றனர்; அதிலே ஒர் திவலை கிட்டினும் என் சிறிய உயிர் முத்தி யைப் பெறும்.

(தறிப்பு) உண்மை - சிறப்பு - முற்றுக்கை - முற்றுக்கை - ஆல் - அசை.

இதனால், தீரிபதிசயம் என்னும் அலங்காரம் காண்க.

72. முக்கணிகை வற்குமயன் முற்றவெழின் முற்றுமூலை
முட்டியசு ரப்பொ முகுபான்
மக்களிரு வர்க்கருள வக்களிறு மிக்குகளு
மட்டிளமை முற்று கிலரா
வக்கடலு தித்தவமு தத்தினையெ துத்தசில
டைத்திருகண் முத்தி ரையின்வாழ்
செக்கர்மணி மெய்க்கலச மத்தனையுன் வட்டமூலை
செப்பலடி கீப்பு தல்வியே.

(உரை) மலையரசன் புதல்வியே! முன்று கண்ணினையுடைய இறைவனுக்கு ஆசைமயக்கம் முதிர அழகு முதிரும் உன் னுடைய மூலையினிடத்து நிறைந்த சரப்பினின்றும் ஒழுகாநின்ற பாலை

மக்களாகிய இருவர்க்கும் கோடுக்க, அக் கனிற்றமுகனும் இக் கூகனும் மட்டுப்பட்ட இளமை நீங்கி முற்றுகிலர்; அதனால் பாற் கடல் உதித்த அமுதத்தினை எடுத்து அதனுள்ளே அடைத்து இரு கண்ணுகிய முத்திரையினால் அழியாமல் வாழப்பட்ட சிவப்பை யூடைய மாணிக்கக் கலச முழுதும் உன்னுடைய வட்டமூலை, அதனை யாவரும் செப்பென்று சொல்வதன்று.

(துறிப்பு) மெய் - கலசத்துக்கு அடையாய் நின்றது.

உம்மை எஞ்சி நின்றது.

அகர இகரச் சுட்டுக்கள் முறையே முற் பிறப்பையும், பிற் பிறப்பையும் உணர்த்தினா.

மற்ற ஓர் அகரச் சுட்டு உவர்க்கடலை ஒழிக்க நின்றது.

மூலையில் கண் ணிருப்பது கருதி ‘இருகண் முத்திரையில் வாழ் செக்கர்மணி மெய்க்கலசம்’ என்றும், குழந்தைப் பருவ நீக்க வேண்டி, ‘மட்டிளமை’ என்றும் கூறினார்.

இதனால், தற்குறிப்பேற்ற வவநுதி என்னும் அலங்காரம் தொன்றுகின்றது.

73. கொற்ற வாரண முகம கன்பொரு

குஞ்ச ராணன நிருதனு
ரிற்ற கோடுதி ரார் மாவிகை
யிதழ்ம ணிப்ரபை தழைபவே
பெற்ற பாகபி ஞக பாளிப்ர
தாப மோடனை புகழீனு
வற்ற தாயினு முனது பொற்றன
முரைப டாநினை செல்விடே.

(உரை) நிறைந்த செல்வத்தை யூடையவளே! கொற்றத்தை யூடைய யானை முகனுகிய உன்னுடைய மகன் சென்று நெருக்கிப்

பொரப்பட்ட கயமுகாசரனுடைய ஒடியப்பட்ட கோடான் து
உதிர்த்த முத்தினால் செய்த உனது மார்பில் தங்கும் மாலையில்
னிடத்து வாயின் இதழாகிய மாணிக்க ஒளிவந்து தழையவே,
அச் சிவப்பும் வெளுப்பும் உன்னுடைய பரதத்திலே பெற்ற பினாக
பரணியினுடைய பிரதாபமுடன் புகழீன உற்றநால் இத் தன்
மையுடைய தென்று சொல்வதாயினும், உனது பொலிவ பெற்ற
மூலையின் வளமை சொல்ல முடியாது.

(துறிப்பு) கயமுகாசரனுடைய கோடு ஒடியும்படி போக
செய்து, அக் கோடு உதிர்த்த முத்தினால் மாலை செய்து விளையக
ஞீற் றப்பட்டுப் புனைந்த மாலை என்க.

பிரதாபம் சிவப்பு, புகழ் வெளுப்பு என்பதால், ‘ப்ரதாப்’
மோடனை புகழீன உற்றது’ என்றார்.
உம்மை சிறப்பு.

இதனுள், தப்துறிப்பேற்றம் என்னும் அலங்காரம் காண்க.

74. தருண மங்கலை யுனது சிங்தை

தழைந்த பாலமு தூறின
லருண கொங்கையி லதுபெ ருங்கவி
யலைநெ உங்கட லாகுமோ
வருண நன்குறு கவுணி யன்சிறு
மதலை யம்புயல் பருக்கேய
பொருண யம்பெரு கவிதை யென்றெருரு
புனித மாரி பொழிந்ததே..

(உரை) இனமையாகிய மங்கலத்தை யுடையவளே! சாதி
நன்மை உற்ற கவுணிய கோத்திரத்தையுடைய சம்பந்தனை உறு
சொல்லப்பட்ட சிறிய மதலையாகிய அழகிய மேகம் உண்டு பொரு
ணயம் பெற்ற கவிதையென்று ஒப்பற்ற தூய்மை பொருந்திய

மாரியை உலகத்தின்கட்ட பொழுந்தது. அதனால், நின்னுடைய சிங்கதயினிடத்து சிரம்பிய பரலரகிய அழுது வந்தாறில், சிவப்பை யுடைய உன் கொங்கலயினிடத்தே அது பெருங் கவியாகிய அலை யை யுடைய கடலாமோ? சீசெரல்வராக!

(துறிப்பு) முயல் பருகுவது கடலினிடத் தாகலால் கடலா மோ என்றும், தேவார மெண்ணும் பாட்டை யாவரும் கற்க ஓதிய வதனால், ‘பொருண் யம்பெற்று கவிதை யென்றெருகு புனித மாரி பொழுந்தது’ என்றும் கூறினார்.

ஒக்ரம் வினா.

இதனுள், அதிசயம் பற்றிய சிறப்புநுவகம் என்னும் அலங்கரம் காணக.

இங் நான்கு கவியும் முலைபின் வரணைன் கூறின.

75. மூல மேநின் மகிழ்நர் கோப

முதுக னற்பொ றுதுவேள்

கோல நாபி மடுவி னிற்கு

ளிப்ப வந்த வெம்மையான்

மேல வாவு தூம ரேகை

வேரெ முங்கொ முங்கைதேயா

நீல ரோம ரேகை யென்று

நீணி லங்கு றிப்பதே.

(உரை) எல்லாப் பொருட்கும் ஆதியாய் இருக்கின்றவனே! நின்னுடைய கணவாது கேரபமர்கிய பெரிய கணலைப் பொறுக்க மாட்டாரமல் கரமனுணவன் உன் னுடைய அழுகு பொருந்திய நாபி யாகிய மடுவில் விழுங்கு குளிப்ப, அப்பொழுது வெதும்பிய வெழுமையினால் மேற்கொள்ளுங் தூம ரேகையினது வேறுண்றி

எழுங் கொழுங்கைதத்தானே. நீல நிறத்தையுடைய உரோம் ரேகை என்ற நின்ட நிலத்திலுள்ளார் குறித்துச் சொல்வது?

(துறிப்பு) 'மேல்' என்பதனுள் அடாசம் சாரியை, ஒசாரம் வினு.

இதனுள், தற்குறிப்பேற்ற வவதுதி என்னும் அலங்காரம் காண்க.

76. முளரி மாதுன் முலைபி ஞேநி

முலைநெருக்க விடைபில்வான்
வெளியினீல மோடி யுந்தி
வியன்மு மழுக்கு ஞுழுழுயவே
தெளிபு நீரில் யமுனை நீவு
சிறுத ரங்க மனையபே
ரொளியின் ஞால மருஞு மீது
ரோம ரேகை யென்னவே.

(உரை) தாமரையில் இருக்கின்ற மாதே! உன்னுடைய முலையினேஷ முலை நெருக்குண்டு. அவற்றிற்கு நடுவே சின்ற ஆசாரமானது வெளியின் வழியே நீல நிறமாக ஓடி உந்தியாகிய விரிவையுடைய முழுமூலினிடத்து உள்ளார நுழைந்து மறைய, யமுனையாற்றில் தெளிந்த நீரிலே நீங்கின்ற நேரிய தங்கம் போன்ற அதனுடைய பெரிய ஒளியினால் உலகம் உரோம ரேகை என்ற மருஞும்.

(துறிப்பு) ஞால மெண்பது ஆகுபெயாய். ஞாலத்து வரமும் உயிரெனவாம்.

நெருக்குண்டபடியினால் ஆகாயம் நீலநிற மாயிற்று.

நான்க னுருபை ஏழ னுருபாகக் கொன்க.

இதனுள், மேற் கவியுள் தோக்கிய அலங்காரமே காண்க.

இவ் விரண்டு பாட்டும் உரோம் ரேகையின் வரண்ணை கூறின,

77. தூய கங்கை நிலைப் படைத்த

சழித னத்து முகையினு
லாய துங்க ரோம வல்லி
யால வாலம் விரகவே
யை ரும்பு மேரம குண்ட
மிறைவர் செங்க னிடைவிடா
மேய கஞ்ச மடுவு னுந்தி
வேறு ரைத்தென் விமலையே.

(உரை) விமலையே! உன்னுடைய உந்தியானது தூய கங்கை யாறு ஒருபொழுது நீங்காமல் நிலையாகப் படைத்த சழி; அதுவுமன்றி மூலையாகிய முகையைத் தாங்க வேண்டுவதனால் பிறந்த உரோமமாகிய வல்லி வளரும் பாத்தி; அதுவுமன்றி எல் லார்க்கும் விரகத்தைத் தரும் காமனுடைய தீ அரும்பும் ஓமகுண்டம்; அதுவுமன்றி சின்னிறைவராகிய சங்கரருடைய சிவந்த கண்ணுகிய தாமரை இடைவிடாது மேவிய மடு; இவையன்றி வேறென்றாக உரைத்தால் யாது ஒப்புடையது?

(துறிப்பு) ‘விரகவே யைரும்பு மேரம குண்டம்’ எனவே, காமன் எல்லோரையும் வெல்வதற்கு ஆகுதி பண்ணும் ஓமகுண்டமாயிற்று.

செய்து என்னும் வாய்பாட்டு விடாது என்னும் எதிர்மறை வினையெச்சம் ‘விடா’ எனக் கடைக்குறை விகாரமாயது.

ஆலவாலம் - பாத்தி.

அத்துச் சாரியை அல்லழிக்கண் வந்தது.

இதனுள், உருவக தீவகம் என்னும் அலங்காரம் காண்க.

இது உந்தி வர்ணைன கூறியது.

78. தரைமடங்கை பரவு மங்கை

தனத டம்பொ ருதுநின்
நிரும ருங்கு லறவ வீண்து
சிறுகி மூவி ரேகையாய்
வரை பிளங்கொ ரிடிக ரைக்கு
வாழ்ம ரத்தோ டொத்ததா
அுரைக டங்கு விடுமுன் மற்றெ
ருஹதி தேட வெண் ஞுமே.

(உரை) நிலமடங்கையானவள் பரவுகின்ற மங்கைப் பருவத் தை யுடையவளே! உன்னுடைய கொங்கையைப் பொறுக்கமாட்டாமல் உனது அழிகிய மருங்குலானது மிக வளைந்து சிறுகி மூவி ரேகைபோல் வரைவ்வரையாய் விட்டு ஓர் இடியும் ஆற்றில் கரையின்கண் வாழ்கின்ற மரத்தோடு ஒத்தஞால், உனக்கு அழிவில்லை என்னும் உரை இந்துவிடுமுன் பிறிதோர் உறுதி தேட அஃது எண்ணும்.

(துநிப்பு) மூவி ரேகை - உந்தியின் கீழ் இருக்கும் வரை.

ஓர் கொம்பானது ஒடிய வளையு மளவில் அதன் அரையிலே, இரேகை இரேகையாக விடும்; அதனால் ‘மூவி ரேகையாய் வரை பிளங்கு’ என்றார்.

நான்க னுருபை ஏழ னுருபாகக் கொள்க.

இதனுள், உவமைத் தற்குறிப்பேற்றம் என்னும் வங்காரம் காண்க.

79. வம்பைத் தொலைத்துதறி யிறுகிக் கனத்திள்கி

வருபுடை நெருக்கி வளர்மாக்
கும்பக் கடாக்களிற் நினையனைப் புனதுமுலை
கொடிதுகொடி தென்று வெருவா

வம்பொற் றனிக்கமல விறைபொரு திடையென்
வழுத்துடு ஜனனமு னிவரோ
உம்பர்க்கு முளமருள வொளிகெழுமி ரேகைமுன்
றுலகமோ தெளிவ துமையே.

(உரை) உமையே! இறுகி அடி கனத்து மேற் கட்டப்பட்ட
ஒருக்கின்ற கச்சைத் தொலைத்து அதனை உதறி இளகி அசை
யும் பக்கங்களை நெஞ்சுக்கி வளர்கின்ற பெரிய மத்தகத்தையும்
மத்தையும் முடைய களிற்றைப் போன்ற உனது மூலையைக்
நெஷடியது கொடிய தென்று வெருவி அழகிய பொன்னிறத்தை
யுடைய ஒப்பற்ற கமலத்தில் இருக்கின்ற இறையாகிய நான்
முகன் இம் மூலையை இடை பொறுக்கமாட்டாது என்று அழுத்
திய பூணைன்று முனிவருடன் தேவருக்கும் உள்ள மருட்சியைத்
தர ஒளி பொருந்திய மூன்று இரேகையை உலகத்தில் உள்ளா
ரோ இன்னதென்று தெளிவது? தெளியமாட்டார்.

(துறிப்பு) ‘அம்பொற் றனிக்கமலை யிறைபொரு திடை
யென் வழுத்து பூண்’ என்று பாடமாயின், ‘திருமகளானவள்
சிறுது பொழுதும் இடை பொருது என்று அழுத்திய பூண்’
என்று பொரு ஞரைக்க.

களிறு தோற்றப் பெலிவினால் மூலைக்கு உவமையாயிற்று.
அன்றியும், ‘கும்பக் கடாக்களிற் ரினையைனைய வனதுமூலை’ என்ப
பதற்குக் ‘கடகளிற்றினை குய்பத்திணை யைனைய உனது மூலை’
என்று மொழிமாற்றிப் பொரு ஞரைப்பினும் பொருந்தும்.

உம்மை சிறப்பு.

ஓகாரம் எதிர்மறை.

இதனுள், தோழிலதிசயம் என்னும் அலங்காரமும், தீரி
பத்திசயம் என்னும் அலங்காரமும் காண்க.

இவ் விரண்டு பட்டும் இடையின் வர்ணனை கூறின.

80. கொத்துவிரி யஸர்சோலை யிமயவெற் பரசன்மெய்க்
குலமலைப் பக்க மெனவா
முத்தனை விரிந்தவக லத்தொடு பெரும்பார
மட்டயவுனி தம்ப விடையே
யெத்தனை பெரும்புவன மிற்றுலு மழிவிலை
யிதற்கெனச் சேம நிதிபோல்
வைத்தது பரங்கிடங் கொண்டுலகை யிடமற
வருத்தவேர மதுர வழுதே.

(உரை) மதுரத்தை யுடைய அமுதம் போன்றவனே! கெத்
தின்கண் விரிகின்ற அலரைப் பொருக்கிய சோலையையுடைய
இழயம்லையரச் துடம்பரங்கிய குலமலையின்று பக்கமென் வாழி
கின்ற அவ்வளவு விரிச்த விரிவுடனே பெரிய பார முழுதும்
உன்னுடைய நிதம்பத்தினிடத்தே எத்தனை பெரிய புவனங்கள்
இற் றழியினும் இதற்கு அழிவில்லை என்று சொல்லும்படிக்குத்
சேமநிதிபோல வைத்தது, பின்பு பரங்கு இடங்கொண்டு உள்ளை
இடமற விரிவினாலும் கனத்தினாலும் வருத்தும்படிக்கேர?

(துறிப்பு) உம்மை : சிறப்பு.

ஒகாரம் வினா:

இதனுள், போநுளாதிசயம் என்னும் அலங்காரம் காண்க.

இது நிதம்ப வர்ணனை கூறியது.

எண்சீர்க்கி கழிநேடி லாசீரிய விருத்தம்

81. பொற்கதலி புறங்காட்டுங் குறங்கால் வேழப்
புழைக்கைதடிந் துஞ்சிவணைப் பணிந்து தேய்ந்த
வற்கடின முழந்தாளிற் கும்பன் சாய்த்து
மணிமருப்பைக் கண்தனத்தால் வனைத்து மம்மே.

நிற்கடின கோபமம் ராமை கண்டோ
 நித்தரதன் ழேக்குரித்த துடுத்த நேயம்
 பிற்கருதி யிவளுறுப்போ உவமை வீறு
 பெற்றதிது வென் னுமிந்தப் பெருமை கண்டோ.

(உரை) தாயே! மேருவினிடத்துப் பொன்மயமாய் இருக்கின்ற வாழை அஞ்சிப் புறங் காட்டப்படும் குறங்கினால் யானையினது புழைக்கையைத் தடிந்தும், நின் கணவனுகிய சிவனைப் பணி ந்து தேய்ந்த கடினாத்தையடையவியமுந்தாளினால் அதனுடைய மத்தகத்தைச் சாய்ச் செய்தும், அடி கணத்த மூலையினால் மனியை யுடைய அதன் மருப்பை வணங்கச் செய்தும், அதன்மேல் நின் ஊடையகடினமரகிய சினம் அமராதிருத்தல் கண்டோ நித்தர் அவ்வியானையின் தோலை உரித்துப் பின் கருதி, அதன் தோலை மேற் போர்வையாகச் சூழ்ந்துகொண்ட நேயம்? இவளுடைய உறுப்புடன் தன்னுடைய உறுப்பை உவமையாக உவமிக்கப்படும் உயர்ச்சி பெற்றது இதுவென்று பிறர் சொல்லும் இப் பெருமையைக் கண்டோ?

(துறிப்பு) ‘பொற்கதவி’ என்பதற்குப் ‘பொன்னந் செய்தகதவி’ என்று பொருள் உரைப்பினும் அமையும்.

ஒத்தமிக்கட்டு இயல்பு நித்தமுந் தங் கணவரைப் பணித வாதலால், ‘சிவனைப் பணிந்து’ என்றும், யானையினது மத்தகம் கடினமாய் இருத்தலால் அதனைத் தள்ளி நிற்பதற்கு அதனினும் கடினமாய் இருப்பது வேண்டி, ‘தேய்ந்தவற்கடின முழந்தாளிற் கும்பஞ் சாய்த்து’ என்றும் கூறினார்.

மதம் மத்தகத்து ஸிருந்து புறப்படுதலில் ‘கும்பஞ் சாய்த்து’ என்றும், மருப்பு வளைந்திருப்பதினால் ‘வளைத்து’ என்றும், ஆவற்றின் தன்மைத் தொழிலுங் கூறப்பட்டன,

தூதுத்தல் - சூழ்ந்துகொள்ளுதல். “கருநீர்க்குண் டெக்முடுத்தபெருநீர்ரழித் தொல்லுல குக்கே” என்றார் பிறகும். ஒகரங்கள் வினா.

கேசாதிபாத வர்ணனையாக முறையே கூறுகின்றவர் முலையை ஈண்டெடுத்துக் கூறியது தேவியுடைய உறுப்புக்கு உவமைப் பட்டிருந்த யானையினுடைய உறுப்பெல்லாம் சிறுமைப் படுத்த வேண்டி.

இதனால், தற்குறிப்பேற்றம் என்னும் அலங்காரம் காண்க.

இது, குறங்கின் வர்ணனையும், முழுந்தாள் வர்ணனையும் கூறியது.

82. உம்பர்தொழுந் தொறுமகுடச் சாணை தீட்டி

யோளிருநக நுனைக்கணையோ ரைந்து மைந்துஞ் செம்பொன்மணிக் கணைக்காலா மினைப்பொற் றாணி

சேர்த்தண்ணே சிவன்பகைவே மரு கின்றே
நம்பொருபத் தளித்தணைவின் றன்று போல
வைங்கணைதொட்ட டழியினது பழுதென் றன்னே
வம்பமருங் கனதனப்பொற் றிருவே யுன்றன்
மனவிரகின் செயலெஸருவர் மதிப்ப தன்றே.

(உரை) கச்சுப் பொருந்துங் கனத்த மூலையையும் பொலிவு பெற்ற அழகினையும் உடையாளே! தேவர் வந்து தொழுந்தோறும் அவருடைய மருடமாகிய சாணையிலே தீட்டி ஓளிருகின்ற நகமாகிய நுனையையுடைய அம்புகள் ஒகரந்தும் ஜிந்தும் செம்பொன்ன போலும் நிறத்தையுடைய அழகு பொருந்திய உன் கணைக்காலாகிய பொன்னுற் செய்த இரண்டு நூற்றியின்கண் முறையே சேர்த்துச் சிவனிடத்தில் உள்ள பஞ்சயைக் காமானானவன் தீர, அக் காலத்தில் ஜிந்தம்பினைத் தொடுத்து நெற்றிக் கண்ணினால்

அழிந்ததுபோல இக்காலத்தில் சிந்தம்பினைத் தொடுத்து அழியில் அது பழுதென்று பத்தம்பினைக் கொடுத்தனை யாகலால், உன் னுடைய மனத்திற் கோசரிக்கும் நினைவின் செயலை ஒருவர் இவ் வளவு என்று மதிப்பதன்று.

(துறிப்பு) செம்பொன்மணி கிங்கிணி எனினும் அமையும்.

‘திருகின்றூன்? என்னும் வினை முற்றை வினையெச்ச மாக்குச்.

இரண்டிடத்து அன்றும், ஒவும் அசை.

இதனுள், இயைப்புருவகம் என்னும் அலங்காரமும், மேற்கூறிய கவியினுள்ளேதோன்றிய அலங்காரமும் காண்க.

இது கணைக்கால் வர்ணனை கூறியது..

அறுசீர்க் கழி நேடி லாசீரிய விருத்தம்

83. உளமகிழ் மகிழ்நர் சென்னி

யுறந்தி விளக்க மாயோன்.

கிளர்முடிப் பதும ராகக்

கேழூளி செம்பஞ் சேய்க்கு

முளரினின் பதங்கள் வேத

முடியுறப் பதித்த தவ்வா

றெளியவன் றலைமேல் வைக்க

விரங்குவ தென்று தாயே.

(உரை) தாயே! மிகக் காமத்தை வினைவிக்கவேண்டி நீ ஊடுத வரல் உன்மேல் மனமகிழ்ந் திறைஞ்சும் நின் கணவருடைய முடியில் உற்ற கங்கை யாருனது கழுவி விளக்க நீ கொடுக்கும் பயன் களினால் இறைஞ்சும் திருமாலுடைய அடிக்கடுக்காகக் கிளர்ந்த முடியில் அழுத்திய மாணிக்க ஒளிநிறமானது ஊட்டிய செம்பஞ் சுக்குழம்பு நிகர்க்கப்படும் தாமரைபேரலும் நின்னுடைய பாதத்-

தெவேதம் தனது அந்தத்திலே நீங்காமல் பதித்தபடி பதிக்கப் படும் அதனை அவ்வாறு எனிய என்றலைமேல் வைக்காங்கி இரங்கு வது எப்பொழுது?

(துறிப்பு) இதனுள் பண்பு பழையன் னும் அலங்காரம்காண்க.

84. அரியமென் காவி ணீபுக்
கசோகினிற் பாத மேற்ற
உரியநம் பதத்தை யீதோ
வுறுமெனப் பொறுது பெம்மா
நெரியுற மரத்தை நோக்கு
மிபல்பினைக் கேட்டும் யானுன்
வரிமலர்ப் பாதம் போற்றும்
வளமினி தினிது மாதே.

(உரை) மாதே! கிண்டத்தற்கு அரிய மெல்லிய தளிர்களை யுடைய உனது காவிலே நீடுகுஞ்சு ஓர் அசோக மரத்தின்மேல் உன் பாதத்தை வைக்க யான் பெறுதற்கு உரிய பதத்தை இவ்வசோக மரமே பெறுமென்று அதனை மனத்திற் பொறுமல் சிவனுணவன் கண்ணல் எரியுற அம் மரத்தை நோக்கும் முறைமை யினைக் கேட்டிருந்தும் யான் வண்டுகள் பரந்த மலர்போலும் உன் னுடைய பரத்தைப் புகழும் வளம் இனியது இனியது!

(துறிப்பு) இனிதினிது என்பது குறிப்புமொழி யாகலால் அது கைப்பது கைப்பது எனவாம்.

வண்டுகள் சிலம்பில் அழுத்திய நீலமணிக்கு உவமை.

பாதிரிமுதலாகிய பத்து மரங்களுள் அசோகமாம் கண்மகளிர் பாதம் வைக்க மலரோடு கூடிக் கொம்பு தாழ்ந்து கிற்றலால் ‘அசோகினிற் பாத மேற்ற’ என்றார்.

* “நித்தில் முலையி னர்த நெடுங்கண் ஞேக்கப் பெற்றுங் கைத்தலங் தீண்டப் பெற்றுங் கனிந்தன மலங்த காண்க வைத்தலர் கொய்யத் தாழ்ந்த மரமுயி ரில்லை யென்றார், பித்தல ராயிற் பேய்க் களன்றலாற் பேச லாமோ.”
என்றார் பிறரும்.

ஓசாரம் பிரிசிலை.

உம்மை சிறப்பு.

இதனுள், தற்குறிப்பேற்றம் என்னும் அலங்காரம் தோன்றுகின்றது.

எழுசீர்க் கழி நேடி லாசிரிய விருத்தம்

85. மறுமடங்கைய மொழிய நின்பத

மலர்வை குண்டர னுதலிலோர்

முறைய றைந்திட விழியி ஒம்பட

முதுப மும்பகை கருதிவே

ளிறையை வென்றனன் விழியை வென்றன

னென்மு முங்கிய குரலென

தறைசி லம்பெழு பரவ மென்பதெ

னருண மங்கல கமலையே.

(உரை) அருண நிறத்தையும் மங்கலத்தையும் உடைய கமலையே! உன்னுடைய கணவனுகிய சிவன் தன னுடன் நீ ஊட வேண்டி மறு மடங்கையாகிய கங்கையைப் பார்த்துச் சரதமொழி யாக மொழிய, அப்பொழுது நின்னுடைய பாத தாமரை வெகுளுதலோடு கூடி உனது ஊடலைத் தீர்க்கப் பணிந்து கிடக்கின்ற அச் சிவ னுதலிலே ஓர் முறை உடைந்திட, அஃது அங் நெற்றியினு மன்றி அதனில் இருக்கும் கண்ணினும் பட,

அதுக்கண்ணினால் எரியுண்ட பெரிய பழம் பக்கயைக் கருதி உன் யாத்தத்தைப் பற்றியிருக்கின்ற காமஞனவன் ‘என்னை வெளுண்ட இறைவனை வென்றேன்; என்னை எரித்த விழியை வென்றேன்’ என்று முழங்கிய சூலென்று சொல்லாமல், பாதத்தில் அடிபடும் சிலம்பிளின்றும் ஏழும் ஆரவாரமென்று யாவரும் சொல்வது யாதினைக் கருதி?

(துறிப்பு) உம்மை - இந்தத்துத்தழிய எச்ச உம்மை.

இதனுள், தற்குறிப்பேற்ற அவநுதி என்னும் அவங்காரம் காண்க.

86. இமென இங்கிரி யுலவி யுங்கவி

நெழுநி ரந்தர மலருமே
லமர்பெ ருந்திரு வருஞ்சு நின்பத
வருண முண்டக மஜீயதோர்
கமல மென்பது பனியில் வெந்திதழ்
கரிய கங்குலின் முகுளமாய்
விமலை யந்திரு மஜீயை நும்பெயர்
விளைவ தொன்றல முதல்வியே.

(உரை) முதல்வியே! நின்னுடைய பாதமாகிய சிவப்பை யுடைய தாமரையானது மேலெங்கும் பரந்து கிடக்கின்ற பனித் திலைகளையுடைய நெடிய கிரியினிடத்து உலவியும், அழகு மிகப் படும்; அதுவுமன்றி, எப்பொழுதும் அலர்ந்திருக்கும் தன்மேல் அமர்ந்திருக்கின்ற பெரிய திருக்கல் அடியார்க்குக் கொடுக்கும்; பாத தாமரைக்கு நிகரென்று இருப்பதாகிய கமலமென்று சொல்லப்படுவது பனி படுவதனால் இதழ் வெந்து கரிய இராப்பொழுது முகுளமாய்த் திருவினுடைய மஜை என்று சொல்லும் பெய்ரைத் தரப்படுதலினால் இதுவும் அதுவும் ஒன்றல்ல வேறுபாடாம்.

(துறிப்பு) பாத தங்மை திருவைக் கொடுக்கும், இது திருவைக் கொடாது தன்னிடத்தே வைத்திருக்கும் என்பது கருதி, 'வீமலை யந்திரு மனையெ னும்பெயர் விளைவது' என்றார்.

உம்மை - இழிவு சிறப்பு.

இதனுள், வேற்றுமை யுநுவகம் என்னும் அவங்காரம் காண்க.

87. பஞ்ச முத்தினும் வாடு நின்பத
பங்க யத்தினை பொப்பெலு
விஞ்சை கற்றவர் வன்பு றக்கம
தத்தை வீணில்வி யப்பரா
மஞ்ச னப்புப றங்கை தின்வர
ரம்மி மீதி னும் வைப்பராம்
வஞ்ச கக்கொடு கெஞ்ச ரத்தினை
வல்ல ரல்லர்நி ஜோக்கினே.

(உரை) கந்தப்பைப்புடைய புயல் பேரன்ற திருமாலுடைய தங்காய்! செம்பஞ்சு ஊட்டினும் அது பொருமல் வாடும் நின் னுடைய பாத தாடியை இரண்டிற்கும் ஒப்பென்று அறிவண்டாதற்கு ஏதுவாகிய வித்தையைக் கற்றவர் வலிய முதுகையுடைய ஆஸம் கை வீணீல வியந்து சொல்லுவார்; அதுவுமன்றி, நின் னுடைய கணவராகிய சுங்கர் ஒன்னை மண்ணு செய்தபொழுது அடாத தாமரையை வலிய அம்யிமேலும் எடுத்து வைப்பார்; அதனால் ஆராயிடத்து இவர்கள் வஞ்சகத்தையுடைய கொடிய நெஞ்சி ர, அதன் மேன்மைத்தன்மை அறியும் அவ்வளவு வல்லரல்லர்.

(துறிப்பு) அஞ்சனப் புயல் - இரண்டாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறங்க அன்மொழித்தொகை.

வீரித்தல் விகாரத்தால், வஞ்சம் 'வஞ்சகம்' எனவரித்து.

உம்மைகள் இழிவு சிறப்பு.

ஆமென்பன் அஞ்ச.

இதனுள், துணவத்திசயம் என்னும் அவங்காரம் காண்க.

88. அற்ற வர்க்கருள் செய்ய மம்மைநி +
னற்பு தப்பத மம்பொனு

அற்ற வர்க்கருள் பொற்ற ருத்தர
லூட நின்தில் மென்னவே
முற்று பொற்பர மாதர் கைத்தல
முண்ட கங்குவி வெண்ணிலா
நற்றி ரத்தொடு நாடி நாடிந
கைக்க வாருகி ரென்பரே.

(உரை) எல்லாப் பற்றையும் ஒருங்கே அற்றவர்க்கு அருளோச் செய்யுங் தாயே! கொடுக்கும் தொழிலைச் செய்யும் பொன்னிறத் தை யடைய கற்பக தருவானது அழிய பொன்னுட்டை உற்ற தேவர்க்குத் தன்னுந் கொடுக்கப்படுவனவற்றைக் கொடுக்க, அது கண்டு நமக்கு எதிராக இதுகொடுப்பதனை உட்புகுங்து அறிந்திலே மென்று முற்றுப்பெற்ற அழகையுடைய தய்வமகளிரது கைத் தலமரகிய தாமரை குவியச் செய்யும் வெள்ளிய சிலாப் புறப்பட, அக் கற்பகத்தருவலைச் சிறுமைப் படுத்துகின்ற நல்ல திறத்துடன் நின்னுடைய அதிசயங் தரும் பரதங்களானவை நோக்கி நோக்கி நகை செய்ய, அதனை அப் பரதங்கள் நங்கக்கப்படுவதென்று சொல்லாமல் யாவரும் ஒளியையுடைய நகமென்று சொல்வார், அஃது யாதினைக் கருதி.

(தறிப்பு) யாதினைக் கருதி என்பது எஞ்சி நின்றது.

'அற்றவர்' என்பதற்குப் 'பொருளற்றவர்' என்று பொருளைப்பினும் பொருந்தும்.

இதனுள், தற்குறிப்பேற்ற அவநுதி என்னும் அலங்காரம் கரண்க.

89. செய்ய பஞ்ச குழம்பெப் மும்புனல்

செல்வி நின்பத நல்கவே
துய்ய பங்கப் வாணி தம்பல

ஆற் ருய்த்தசோல் வரணர்போன்
மைய ணெஞ்சுறு மூம் ருங்கவி
வாணி ராகிம் விந்ததான்
மெய்ய டங்கலு மூழிகு மூன்கவி
வீறு நாவில் டங்குமோ.

(உரை) செல்வத்தை யுடையவளே! செய்ய பஞ்ச குழம்பக்கரைத்து எழும் புனலை நின்னுடைய பாதமானது வாயினால் உண் ஊம்படி தொடுக்க, வெள்ளிய தாமரையில் இருக்கின்ற கலைமக ஞடைய தம்பல ஊற்றை உண்ட சொல்வாணர்போல மயக்கத்தை நெஞ்சிலே உற்ற ஊரானவரும் கவிவாணராகி யிருந்த வதனால், உனது மெய்யடக்கலும் நிறைந்திருக்கும் உன் கவியின் மிகை ஒரு வர் நாவில் அடங்குமோ? அடங்காது.

(துறிப்பு) 'வீறை னவில் டங்குமோ' என்று பாட மோது வாரு முனர்.

பாத சலத்தினால் ஊமருங் கவிவாணி ராதலால், உடம்பெங்கும் நிறைந்த கவி ஒருவர் நாவில் அடங்காவெனக் கொள்க.

குழம்ப எழும்புனல் - 'குழம்பெழும்புனல்' எனக் கடைக்குறை விதாசமாயிற்று.

உம்மை இழிவு சிறப்பு,

ஒகாரம் எதிர்மறை.

இதனுள், தோழி லதி சய்ம் என்னும் அலங்காரமும், கரும் வேது என்னும் அலங்காரமும் காண்க.

கலி விருத்தம்

90. நாடியுன் தற்புத நடைத்தொழில் படிக்கும்
பேடைமட வன்னமொடு பேதநடை கூறு
மாடக மணிப்பரி புரத்தரவ மம்மே
யேடவிழ் மலர்ப்பத மிரைக்குமறை போலும்.

(உரை) தாயே! அதிசயத்தைத் தருகின்ற உனது நடைத் தொழிலைக் கருதி அதன் இலக்கணத்தைக் கற்கும் பேடையாகிய மட அன்னங்களோடு நடையின் பேதத்தை இப்படி என்று கூரை நிற்கும் பொன்னாலும் மணியாலும் செய்த பரிபுரத்தினுடைய ஓசையானது தோடவிழ்ந்த மலர்போலும் நினது பாதம் அவ்வன்னங்களுக்கு உறுதிப்பட அதிர்த்துச் சொல்லுஞ் சொற்போலும்.

(துறிப்பு) இதனால், தற்துறிப்பேற்றம் என்னும் அலங்காரம் காணக்.

91. தோகைநின் மலர்ப்பத சுடர்க்குடையும் வெய்யோ
ஞகமணி செய்வதோர்க் ஞடிவடிவாகு
மோகமதி தானுமது வாகியுன் முகஞ்சேர்
கோகனத மென்னிதய கேர்கனத மென்னும்.

(உரை) மயில் பேரன்றவளே! நின்னுடைய மலர்போலும் பாதத்தினது சிவந்த சுடருக்கு அஞ்சிகின்ற சூரியன் உன்னுடைய வடிவத்தினது சிவப்பு நிறத்தைப் பெற்றுத் தன்னுடைய வடிவத்தை அழகு செய்வதற்கு ஓர் கண்ணுடியின் வடிவாகும்; அதுவுமன்றி, உன் பாதத்தினது கொடைக்கு அஞ்சி அதனால் மோகத்தை யுடைய சங்கிரன் ஒரு நூம் அக் கண்ணுடியின் வடிவாகித் தன் னிடத்து நிழலிடச் சேர்ந்த உன்னுடைய முகமாகிய தாமரையை என் னிதயமாகிய தாமரை என்று சொல்லும்.

(துறிப்பு) பாதத்தினது கொடைக்கு அஞ்சதல் அருத்தா பத்தியால் பெறப்படும். இதற்குக் காரணம் முகம் வேறுடைத் து இருத்த வென்பதனால். தேவி முகமலர்ந்து சுதலை எண்ணிப் பாதத்தினது கொடைக்கு அஞ்சிய சந்திரன் தான் கொடையினால் பாதத்துக்கு ஒப்புடையதாக வேண்டிக் கண்ணுடி வடிவ எடுத்து முக தாமரை தன்னிடத்து ஸ்மிலிட் எதிரே நின்று அத இனத் தன் னிதய தாமரை என்று சொல்லுமெனக் கொள்க.

விவந்த காங்கியினால் சூரியனும், கொடையினால் சந்திரனும் உயர்ச்சியை யுடையர் என்பது கருதி இவ்வாறு கூறினார்.

“வாரி புடை குழந்த வையகத்திற் கில்லையாற், சூரியனே போலுஞ் சுடர்” என்றும், “மண்ணக மனைத்து நிறைந்தபல் ஹயிர்கட்ட, தாயா யமுத மீத வானும்” என்றும் கூறினார் பிறரும்.

இதனால், தற்குறிப்பேற்றம் என்னும் அலங்காரம் காண்க..

92. அன்னினரிரப்பதி னிரட்டியருள் செய்யு

நின்பத தருத்துணர் நிறைந்தொளிரவ னப்பா

மின்பழுது தேன்முழுகு மென்னிதய வண்டின் ரண்புளக மெய்க்களி தழழுக்கவரு டாயே.

(உரை) தாயே! உன்னிடத்து அன்புடையார் இரப்பதின் இரட்டையாகிய சுதலைச் செய்யும் னின்னுஸ்டைய பர தமாகிய கற்பக தருவின் பூங்கொத்திலே நிறைந்து ஒளிர்கின்ற அழகாகிய இன் பத்தைத் தருங் தேனிற் சென்று முழுகும் என் னிதயமாகிய வண்டின் து புளகமுங் கெடாத கணிப்பும் மேன்மேல் அதிகப்பட அருள்வரயாக.

(துறிப்பு) தன்னென்பது சாரியை.

இதனால், இயயபுருவகம் என்னும் அலங்காரமும், ஆர்வ மோழி என்னும் அலங்கரமும் காண்க.

இப் பத்துக் கலியும் பாத வர்ஜனை கூறின.

93. ஒதியிருண் மூரலொளி யற்றகுழை வர்க
மோதுமுலை யற்பவிடை முற்றுமுனி தம்ப
மாதிபர் னின்னரு டிரண்டருண பாகு
மாதுஙின் மலர்ப்பத மனத்தெழுதி வைத்தேன்.

(உரை) எப்பொருட்கும் ஆகியாகிய பரமனுடைய இனிய
அருள் ஒன்றும்த் திரண்டு அருண வடிவாகும் மாதே! முன்
கூறப்படும் உன்னுடைய இருள் பொருந்திய குழலையும், ஒளி
பொருந்திய நகையினையும்; குழைவுற்ற மெய்யினையும், ஒன்றேருடு
ஒன்று நெருங்கும் மூலையினையும், சிறிதாகிய, இடையினையும்,
பெருத்தநிதம்பத்தினையும்; மலர்போலும் பாதத்தினையும் மறந்து
விடாமல் என் மனத்துஞ்கண் ஏழுதி வைத்தேன்; அதனால், சீ
காத்தருள்.

(துறிப்பு) சீகாத்தருள் என்பது எஞ்சி வின்றது.

இதனால், ஆர்வமோழி என்னும் அலங்காரம் காண்க.

இது உறுப்புகளின்மே லுண்டாகிய உள்ளன்பு கூறியது.

அறுசீர்க் கழிநேடி லாசிரிய விருத்தம்

94. தூயமதி மரகதச்செப் பொளிர்கலையுங்

களங்கழுநேர் சௌல் நூங் காலைக்

காயுமதி தவளகருப் பூரச்க

லத்தொடுகத் தூரி போலு

நீயருந்த வருந்தவை குறைதொறுமாவ்

விரண்டுமெப் னிறைத்தல் போலுங்

தேயுமது வளருமது திங்களெளி

தோவுனது செல்வ மம்மே.

(உரை) தாயே! தூயமதியாகிய மரகதச் செப்பிலே ஒளிர்
கிண்ற சோடச கலையும், அதன் நடுவே இருக்கின்ற களங்கழும்

அண்டவே இவற்றைச் சொல்லுமிடத்து, ஒளிரானின்ற மிக்க வெளுப்பையுடைய கருப்பூரத் துண்டத்துடன் கத்தூரி போலும்; அதுவன்றி, அத் திங்களினிடைத் தேயும் அக் கலை பின்பு வளர்வது நீ பழுக்காய் வெற்றிலையுடன். அருந்த அருந்த அவை குறையுங்கோதறும் கருப்பூரத் துண்டமும். கத்தூரியும் நான்முகன் கொடுவந்து சிரப்புதல் போலும்; அதனால் எளியதோ உனது செல்வம்?

(துறிப்பு) திங்களி னிறுதியில் ஏழஞ்சுரூபாகலால், அது தொகைப்பட்டு நின்றது.

கலையும் களங்கரும் ஒற்றுமைப்பட்டு இருப்பதனால், அது வென ஒருமைப்படக் கூறினார்.

தூயமதி - கலைகளை விட்டு நீங்கி வட்டங்கொண் டிருப்பது.

செப்பென்பது காண்டம்:

ஒராரம் எதிர்மறை.

இதனுள், பலவயிற்போலியுவமை என்னும் அலங்காரமும், உதாத்தம் என்னும் அலங்காரமும் காண்க.

கலை நிலைத்துறை

95. தேவிய னில்லஞ் சிகினுறை யந்தப் புரமானால்

யாவ ருளைக்கண் டெய்துவ ரிக்மயோர் முதலானே ராவல்கொ டெய்த்துன் வாயிலி லணிமா திகளாலே மேஷிய சித்திப் பேரெழுடு மீள்வர ரானுசே.

(உரை) தேவி உனது இல்லம் சிவன் உறைகின்ற அந்தப்பூரமாதலால், யாவர் உன்னைக் கண்டு கிட்டவெர்? இமையோர் முதலானேர் வந்து உன்னைத் காணவேண்டும் விருப்பங்கொண்டு நெடு

நான் இருந்து இளாத்து உன் வரயிலிற் தாத்திருக்கும் அணிமாதி சித்திகளாலே மனத்திற் கருதிய சித்திகையப் பெறுதலுடன் மீள்வா ரானார்.

(துறிப்பு) அதனால் யரின் உன்னைக் காண்பதற்கு மிக்க தவஞ் செய்தேன் என்பது பெறப்படும்.

இதனுள், உதாத்தம் என்னும் அலங்காரமும், கநுத்தாவேது என்னும் அலங்காரமும் காண்க.

இவ் விரண்டு கவியம் தேவியடைய செல்வத் துயர்ச்சி கூறின.

96. மூவர்ம் கேசன் முடிகொளு மஞ்சத் தெழிலாயு
மேவிய படிகத் தனதொளி வெளிகுழு திரையாயு
மோவறு செங்கேழு விம்பம் தின்பத் துருவாயும்
பாவைநி னகலா விறையொடு நின்னைப் பணிவாமே.

(உரை) தெய்வத் தச்சன் செய்யும் பாவை போன்றவளே! அயன் அரி அரன் என்னும் மூவரும் மகேசனும் கட்டிலுடைய நான்கு முடியினால் தரங்கப்படும் மஞ்சத்தின் வடிவாகவும், அதன் மீது மேவிய படிக நிறம்போலும் தனது ஓளி அதன் வெளி குழுந்த திரையாகவும், அத் திரைமேல் ஒழிவற்ற நின்னுடைய சிவந்த நிறம் பத்தி பாய்ந்த நிழல் இருவரும் அனுபவிக்கும் இன் புத்தின் வடிவாகவும் யாம் கருதி, உன்னை விட்டுப் பிரியர்த உன் னிறைவனுகிய சதாசிவனுடன் உன்னைப் பணிவாம்.

(துறிப்பு) தன தொளி என்றது சதாசிவனுடைய ஓளியை.

ஆயும் என்னும் ஆக்க வம்மையொடு கூடிய செய்தென்னும் வினையெச்சங்களோ செய்வென் சென்சமாகக் கொள்க.

இன்பத்தி னிறம் சிவப்பாதலால், சதாசிவனுடைய வெள் ஸிய நிறமாகிய திரைமே னிழவிட்ட தேவியினது சிவப்பு நிறம் இவ்விருவ ரின்பழும் மிகுந்து உருவ மெடுத்ததாகக் கூறினார்.

அதுவென்பது பகுதிப்பொருள் விகுதி.

இது நாடோறும் பணியுங்கால் னினைக்குமாறு கூறியது.

கலி விருத்தம்

97. கலைமகளும் பொதுமடங்கை கமலையுமற் றவேள யலைமகணீ கற்புடைய வனிகையெனப் பகருங் குலமறைக ளைதிர்கொடுகின் குரவினையு மணையா மூலைகுழையப் புணர்வதுநின் முதல்வரல் திலையால்.

(ஐரை) மலையரையனுடைய மகளே! கல்விக்கு உரியா ரிடத்து திருத்தலால் கலைமகளும் பொதுமடங்கை; அதுவன் றிச் செல்வத்துக்கு உரியாரிடத் திருத்தலால் திருமகளும் பொது மடங்கைதானே; நின் னுடைய காவில் திருக்கும் குராமரத்தினை யும் எதிர் கொண்டு அணையாத உன் மூலை குழையும்படி புணர்வது நின் முதல்வர் மெய்யன்றி வேலேர் மெய்யில்லை; அதனால் நின் னைக் குலமறைகள் கற்புடைய வனிகை யென்று சொல்லும்.

(துறிப்பு) நீ கற்புடைய வனிகை எனவே உலக மணத்திற் கும் தூயென்றவுச்சு மரியிற்று.

பாதிரிமுதலாகிய பத்து மரங்களுள் குராமரம் நண்மகளிர் அணைய மலரோடு கூடிக் கொம்பு தாழ்ந்து நிற்றலால், சிறப்புச் சை தோன்ற, 'குரவினையு மணையா மூலை' என்றார்.

காரம் தேற்றம்.

மற்றும், ஆலும் அஸை.

இது கற்புடைமை கூறியது.

98. வேதியர்க் கூயனுவில் விஞ்ணசம்க ளென்றுஞ் சீதரன்றன் மணிமார்பிற் செழுங்கமலை யென்று நாதரிடத் தரிவையென்று. நாட்டுவரென்னாடங்கா வாசிபரன் மூலபுரை யாமளையுன் மயக்கால்.

(உரை) அறிவிற்கு அடங்காத ஆசிபாதனுடைய ஆசிபாரங்கிய யாமளையே! உன்னுடைய மரபையினால் வேதியர்கள் அப்புடைய நாவிலே கலைமக ளென்றும், திருமாலுடைய மணிமார்பிலே செழுமையை யுடைய திருமக ளென்றும், சங்காருடைய இடப்பாகத்தில் உமை யென்றும் சொல்வர்.

(துறிப்பு) மரபையினால் சொல்வ ரெனவே, அம் மயக்கத்தை ஸ்கிகி ஆராய்ந்து தெளிவர்ராயின், உன்னையன்றி வேலெருக்குவருமில்லை யென்பர் என்றவராயிற்று.

இது சத்திவழிவெல்லாம் தேவி வழிவே ஏனக் கூறியது.

கோச்சகுக்கலிப்பா

99. அம்மேகின் மெய்ப்பிரிவர மணிமாதி தொழுமழியா விம்மேனி தம்மேனி யெனத்தெளிந்து பரவிப்பார் செம்மேனி யானவாழ்வஞ் சிதைவதெனப் புறக்கணித்து வெம்மேனி பூழியனற் றீபமிடவிளங்குவார்.

(உரை) தாயே! நின் மெய்யினின்றும், பிரிதலைப் பெறும் அணிமாதி சித்திகள் நின்று தொழாநின்ற எக்காலமும் அழியாத உன்னுடையதாகிய இம் மேனியினைத் தம்முடைய மேனி யெனத் தெளிவு பெற்று மனத்தால் பாலிப்பவர் சிவந்த மேனி யையுடைய உருத்திரான் வாழ்வும் மகாப்பிராள்காலத்தில் சிதைவு தா மென்று அதனை நின்தித்து, வெய்ய மேனியை யுடைய

பிரளை காலங்கினி வந்து தீபமாக சிற்க அக்காலத்தும் அழிவு படரமல் விளங்குவார்.

(தறிப்பு) உம்மை சிறப்பு.

100. தாமரக உண்ணினோர் தவமிறுகத் தன்மிறுகி மரமோகப் புன்முறுவன் மனங்கவரக் கடைவிழியார் காமரதி பலருதிப்பக் கடம்பலர்க்கே முறச்சிவனீ யாமாமென் றயிர்ப்பமய லளிப்பரா மரும்பொருளே.

(உரை) அரிய பொருளாய் இருக்கின்றவளே! உண்ணித் தாமரக நினைவேர் நினையும், அத் தவம் முற்றுப் பெற, தம் முடைய மூலை முற்றுப்பெற்று, மிக்க மோகத்தைத் தரும் புன் சிரிப்புச் சிவனுடைய மனத்தைக் கவர, கடைக்கண்ணுற் காமன் முதலாகிய பலரும் உதிப்ப, மெய் கடம்பலர் போலும் நிறமுறச் சிவனுணவன் தனித்தனியே தம்மை நீதானே யென்று ஜியமுற அவனுக்கு ஆக்ஷயரல் வரும் மயக்கத்தைக் கொடுப்பார்.

(தறிப்பு) இதனால், உண்ணிடத்தே சாயுச்சியம் அடைவர்கள் என்றவா ரூயிற்று.

‘காமரதி பலருதிப்ப’ என்றதனானே, நமனும் நமன் றாதரும் உதிப்பது கொள்க.

அளிய்ப் பெண்பதின்க ணின்ற ஆம் என்பது அக்க.

இவ் விரண்டு கலியும் தியானிப்பேர் அடையுங் தன்மை கறின.

101. சுந்தரினின் ரெண்டர்தமைத் தோய்வுகற்கு நாமகளு மின்திரையு மலரயன்மா லிடருழப்ப விரதியின்க ணந்தமில்பே சழுகொடுகற் பழித்துநெநடு நாள்கழியக் கின்றைத்தயு றுபாசம்போய்ச் சிவமயத்தைக்கேர்க்குவரால்.

(உரை) ஜிரிபுரசுந்தரி! நின்னுடைய அடியரசனவர் தம்மை கல்வியைக் குறித்தும் கெல்வத்தைக் குறித்தும் முறையே நெமக் கூம் திருமகளும் வந்து தோய்வதற்கு முறையே மலரின்மேல் இருக்கின்ற அயனும் மாலும் இட ரூபப்ப, முடிவில்லதெப்பாரிய அடிகுடனே கூடி இரதியினிடத்துக் கற்பைக் காமன் மெலிய அழித்து இன்பத்தை நுகர்ந்து, செனுளன் கழியப் பின்பு சிங்கதையில் உற்ற மயக்கமெல்லாம் போகச் சிவலூபத்தை அடைகுவார்.

(துறிப்பு) ‘மலரயன்மா விடருமூப்ப’ என்பதனால், காமன் மெலிய என்பது வருவிக்கப்பட்டது.

இது அடியார் பெறும் இம்மை மறுமைப்பயன் கூறியது.

102. சேமதிதி யேயமுதே தேனேநற் குணக்கடலே யாமளையே யன்பார்மனத் திருந்து முறைக் கடங்காத கோமளமே யம்மேநின் கோகனத்த தாள்வமுத்து மரமறைபோ வென்பாடல் வண்டமிழுங் கெள்வாயால்.

(உரை) சேமதிதில் இருக்கும் நிதி போல்பவளே! அருதம் போல்பவளே!, தென் போல்பவளே! நற்குணமாகிய கடலை யுடையவளே! யாமளையே! அன்பருடைய மனத்தின்கண் இருந்தும் அவர் உரைக்கு அடங்காத கோமனத்தை யுடையவளே! தாயே! கின்னுடைய தமரைபோலும் தாளை-வழுத்தானின்ற மரங்கை போல், என்னுடைய பாடலாகிய வளவிய தமிழுங் கெள்வாயாகு.

(துறிப்பு) கோமளம் - இனமைச் செல்வி.

இரும்மை சிறப்பு; ஓரும்மை எச்சம்.

இதனுள், உவமையைப் புதழ்ந்து உவமித்த வதனால் புகழுவுமை யென்னும் அலங்காரம் காண்க.

132

சௌந்தரிய லகரி மூலமும் உரையும்

அறுசீர்க்க கழிநேடி லாசிரிய விநுத்தம்

103. ஆதவனுக் கவனிகிறன்த் தங்கியைக்கொண்
டாலாத்தி சுழற்ற லென்கோ.

சீதமதிக் கவனிலவி னைழுகுசிலைப்

புனல்கொடுப சரிப்ப தென்கோ

மோதியமைக் கடல்வேந்தை யவன்புனலான்
முழுக்காட்டு முறைமை யென்கோ

நீதருசொற் கவிகொடுனைப் பாடியுன

தருள்பெறுமென் னீதி யம்மே.

(இரண) தாயே! நீ தந்த சொல்லாற் ரூடுக்கும் கவிகொண்டு உன்னைப் புகழ்ந்து பாடி உனது அருளொப் பெறும் என் னீதியைச் சூரியனுக்கு அவன் கிரணமாகிய அனலைக் கொண்டு தீபாலாத்தி சுழற்றுத் தென்று சொல்வேனே? குளிர்ச்சியையுடைய மதியை அவன் நிலவினால் ஒழுகுஞ் சந்திரகாந்தப் புனல்கொண்டு உப சரிப்பதென்று சொல்வேனே? திரை ஒன்றேடான்று மோதிய கறுப்பையுடைய கடல் வேந்தனுகிய வருணனை அவனுடைய புன வின் முழுகச் செய்யும் முறைமை என்று சொல்வேனே? நீ சொல்வராக.

(குதிப்பு) நான்க னுருபை இரண்ட னுருபாகக் கொள்க.

முழுகவாட்டும் என்பது ‘முழுக்காட்டும்’ எனக் கடைக்குறை விகாரம்.

ஒராங்கள் வினு.

இதனுள், நின் கவியரில் உன்னைப் பாடுவதென முன்னென்று தொடங்கி, அதனை முடித்தற்கு வேறு வேறாக முன்றுவணக்கப் பொருளெடுத்துக் கூறியவதனால், வேற்றுப்போருள் வைப்பு அன்றும் ஆலங்காரம் காண்க.

இவ் விரண்டு கவியும் இப்பதூவலை ஏற்பிக்கும் வண்ணம் கூறின.

எழுசீர்க்க கழிநேடி லாகீரிய விருத்தம்

104. வேத நண்பொருளாதி சுந்தரி

வீற்டங்களுமாய்மே

பீத நிந்து விடாசூர் அங்கவில்

ராஜ பண்டிதன் வீரையோ

ஞத சஞ்சகி தாள்பெ றுந்திரு

நாம மொன்பது நூறுமே

யோதி னம்பல போக முஞ்சிவ

லேக மும்பெறு வார்களோ.

இதன் பொருள் வெளிப்படை.

சௌந்தரியலகரி மூலமும் உரையும்

முற்றுப்பேற்றன.



சிவமயம்

சௌந்தரியலகரிசு செய்யுள் முதற்குறிப்பு அதராதி



செய்யுள்	பக்கம்	செய்யுள்	பக்கம்	செய்யுள்	பக்கம்
அ		ஆனயின்	43	க	
அந்தரமணி	72	இ		கருங்குழி	89
அம்மேனின்	129	இகல்பொர	83	கருவிழி	78
அம்மைனின்	85	இடம்படர்	86	கஜூமக	128
அரணிடத்	82	இணைவிழி	87		
அரஞ்சயிலை	7	இத்தனை	4	கூரையி	75
அரியதா	59	இந்து	38	கோ	
அரியமென்	117	இமநெடி	119	கொத்துவிரி	113
அருளுமுன	64	இமய	93	கொற்றவர	106
அலர்ந்த	73	இருசடர்	61	கோ	
அரக்கிழி	32	இருசெவி	81	கோதை	78
அறிவிலர்	14	இறைவிளின்விச	85	கேவங்கர்	80
அற்றவர்	121	இறைவினின்னி	94	சி	
அற்றறையரு	97	இன்னதன்	8	சிவகோண	27
அன்பின	124	இ		சிவமெனும்	11
அன்புமுற்	95	உம்புக்	115	சு	
ஆ		உளமகிழ்	116	சந்தரி	130
ஆடலம்	42	உனதுசர	35	சே	
ஆதவனு	132	உனதுநிற	39	செந்திரு	101
ஆதிசங்	46	ஓ		செய்யப	122
ஆதிசங்	31	ஓ		சே	
ஆதிமுண்	47	ஒருமலர்	79	சேமங்கி	131
ஆதிவிங்	40	ஓ		த	
ஆரமுதின்	22	ஒதியிரு	125	தகுண	107

செய்யுள்	பக்கம்	செய்யுள்	பக்கம்	செய்யுள்	பக்கம்
தரைம	111	ப	-	மூவருக்கு	48
தா		பசத்த	98	மூவர்ம	126
தாமாக	130	பசபதி	55	மே	
தானினை	26	பஞ்சமு	120	மேகஜெ	20
தி		யண்பார்	33	மோ	
திருமக	103	பா		மொழிந்த	3
தூ		பாததா	13	மொழிவதுன்	51
தூயகங்	110	பி		மோ	
தூயமதி	125	பிரமனி	58	மோக	60
தே		பெ		மோதிய	74
தேவிய	126	பேருற	45	யா	
தேவன	15	போ		யாமனை	6
தோ		பொற்கத	113	வ	
தொடுகர	17	ம		வடமொழி	9
தோ		மகவா	99	வம்பை	111
தோகைநின்க	90	மறுமட	118	வயங்குறு	100
தோகைநின்ம	123	மனமுங்	63	வரிலிழி	84
நா		மா		வா	
நாடியுன	123	மாயன்	19	வாரிஸ்ப	36
நி		மு		வி	
நித்தரோரு	104	முக்கணி	105	விரித்த	68
நிலைபெறு	69	முதுமறை	54	விள்ளா	96
நின்து	70	முளரிமா	109	வெ	
நே		முன்னமெர	102	வெதநன்	133
நெடிய	88	முஞ்செந்த	66	வெதரஞ்ச	50
		மு		வேதியர்	129
		மூலமணி	23	வேரிநாண்	91
		மூலமே	108		

சௌந்தரியலகரிச் செய்யுள் முதற்குறிப்பு அகராதி முற்றிற்று.

பிரபுபன் புஸ்தகசாலை, 87, தம்புசேட்டி வீதி, சென்னை
பிரபோத சந்திரோதய வசனம் என்னும் மெய்ஞ்ஞான விளக்
கம்: விலை ரூபா 1

பிரபுலிங்கலீலை வசனம்: கவிச் சக்ரவர்த்தியாகிய துறைமங்க
லம் சிவப்பிரகாச ஸ்வாமிக ஸியற்றிய அரிய நூலின் தமிழ்
வசனம்: விலை ரூபா 1

ஸ்ரீ பக்தலீலாம்ருத வசனம்: 82 பக்தர்களின் திவ்விய சரித்
திரம்: விலை ரூபா 3

வேதப்போருள் விளக்கம்: ருக், யஜார், சாம, அதர்வணம்
ஆகிய நான்கு வேதங்களிலுள்ள முக்கிய விஷயங்கள் அடங்கி
யது: விலை அணு 12. வேதப்போருள் சாரசங்கிரகம்: அணு 4

பட்டினத்துப் பிள்ளையார் என்னும் திருவெண்காட்டடிகள்
சரித்திரம் (வசனம்): விலை அணு 12

ஸ்ரீ பகவத்கீத வசனம்: ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ச்சன
அனுக்கு உபதேசித்த திவ்ய கீதையின் தமிழ் வசனம்; ரூபா 1-8-0

ஶைவசமய விளக்க விலைவிடையும், ஶைவசமய ஆசௌச விலை
விடையும்: விலை அணு 8

வீராகைவ விலைவிடை: இதில் வீராகைவ மதத்தின் சமயாசாராலுக்
கணக்கள் யாவும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன: அணு 5

அரிச்சந்திர பூராண வசனம்: அரிச்சந்திர பூராண மூலத்தை
அநுசரித்துத் தமிழில் நூதனமாக வசனப்படுத்தப்பட்ட
அரிய நூல்; இனிய நடையில் கதை விரிவாக அமைந்தது:
விலை ரூபா 1-8-0

அந்தைசல பூராண வசனம்: அடியார்களின் பாவத்தைப் போக்
கும் திருவண்ணமைலை ஸ்ரீ அருணைசலேசுவரரின்மீது பாடப்பட்ட
உள்ள ஷீ பூராணத்தின் கருத்தை எல்லோரும் எளிதில்
அறிந்துணருமாறு, இனிய நடையில் வசன ரூபமாக இயற்றப்
பெற்றது: விலை ரூபா 1